

# தூமரை வாசகம்

ஆரும் புத்தகம்

35/-, 53/-

டாக்டர்

மா. இராசமாணிக்கம்,  
M.A., L.T., M.O.L., PH.D.



நோலைல் பப்ளிசினீ கம்பிபனி  
ஏடி செட்டி தெரு, சென்னை-1

TB  
031 (6)  
NSB  
135782

அணு 15

Memorandum of Books, Etc., Printed during the Month of September 1953

# AT KABEER PRINTING WORKS

HIGH ROAD, TRIPICANE, MADRAS

The title of the book and the contents of the title page... Thammavai Vachchankam

For VI Standard

The language in which the book is written... Tamil

The name of :

(a) the Author... M. Rasanan Nithyanarayanan M.A.L.T.M.C.L

(b) the Translator.....

(c) the Editor of the book or any part thereof.....

The Subject... School use.....

The place of Publication... Madras 1.....

The place of Printing:- Madras 5

The name of the Publisher..... National Publishing Company

The name of the Printer - - - - - Kabeer Printing Works

The date of delivery from the Press and of the publication..... 22-10-53

The number of leaves, sheets or pages... 120 pages ex. sept. h.v. appx.

The size... Crown 6/2

The first, second or other number of editions... First Edition

The number of copies of which the edition consists... 1100 copies

The price at which the book is sold to the public... Rs. 10/- per Copy

The name and residence of the Proprietor of the copyright or of any portion of such copyright.

Messrs. National Publishing Company

6, Kondishetty Street, Madras

We declare that the above entries are correct and true to our knowledge.

FOR THE NATIONAL PUBLISHING CO.

G. Krishnan  
Publisher PROPRIETOR

K. Krishnan  
Printer

23 NOV 1953

# தாமரை வாசகம்

ஆரும் புத்தகம்

ஆரும் வகுப்பிற்கு உரியது

டாக்டர் மா. இராசமாணிக்கனுர்,  
M.A., L.T., M.O.L., (Ph. D.)  
தமிழ்ப் பேராசிரியர்,  
தியாகராசர் கல்லூரி, மதுரை.




நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி  
6, கொண்டி செட்டித் தெரு, சென்னை-1

பதிப்புரிமை]

1953

[விலை அணு 15]

முதற் பதிப்பு—செப்டம்பர் 1953



TB  
081 (6)  
1353

## முகவரை

தாமரை வாசகம் என்னும் பெயருடன் வெளி வரும் இந்நூல் வரிசை, அரசாங்கத்தார் வெளியிட்ட புதிய பாட இயல் (Syllabus) படி எழுதப் பெற்ற தாகும்.

உரிமை பெற்ற நம் நாட்டு மாணவர் முன் ணேற்றத் துறைகளில் முற்போக்கு அடையவேண்டும் என்னும் நன்னேக்கம் கொண்டு பிறப்பிக்கப்பட்ட புதிய பாட இயலின் ஒவ்வொரு பகுதியும் இதன்கண் ஒவ்வொரு பாடமாக இடம் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது.

ஒவ்வொரு பாடத்திலும் மொழிவளர்ச்சிக்குரிய புதிய சொற்கள் இடத்துக்கேற்ப ஆளப்பட்டுள்ளன. அப்புதிய சொற்களையும் சொற்றெடுத்துக்கொண்டு, வாக்கியங்களிற் பயன்படுத்தப் பயிற்சியும், பிறவகைப் பயிற்சிகளும், ஒவ்வொரு பாட இறுதியிலும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட இறுதியிலும் அரும்பத வுரை அளிக்கப்பட்டுள்ளது. செய்யுட் பகுதியில் ஆசிரியர் குறிப்பும் அரும்பதவுரையும் தரப்பட்டுள்ளன.

இந்நாலில் உள்ள தமிழ் நடை ஆரும் வகுப்பு மாணவர்க்கு ஏற்ப அமைந்திருத்தல் கவனிக்கத் தக்கது. இந்நாலில் உள்ள ஒவ்வொரு பாடமும் ஆரும் வகுப்பு மாணவரைப் படிக்கச் சொல்லிச் சோதிக்கப் பெற்றதாகும்.

இந்நால் ஒரு தாமரை மலருக்கு ஒப்பாகும். இதன்கண் உள்ள ஒவ்வொரு பாடமும் மலரின் தனித் தனி இதழாகும். தாமரை மலரின் அழகை அனுபவித்தல் போல, மாணவர் உலகம் அறிவுக் களஞ்சிய மாகவுள்ள கித்தாமரை வாசகத்தை அநுபவித்துப் பயன்பெறத் தமிழ்த்தாய் அருள் புரிவாளாக !

தியாகராசர் கல்லூரி,  
மதுரை.

மா. இராசமாணிக்கம்

## உள்ளுறை

### உரைநடை

எண்	பொருள்	பக்கம்
1.	நமது நாட்டு முதல் அமைச்சர்	1
2.	குதிரை முட்டை	6
3.	ஜினேவா வீரர்	10
4.	பயிர்த் தொழில்	15
5.	எக்ஸ்-ரே	20
6.	கிராமக் கைத் தொழில்கள்	26
7.	எனது இன்பச் செலவு	31
8.	மாண் அரசு	37
9.	மாமல்லபுரத்துச் சிற்பங்கள்	42
10.	இந்தியாவுக்கு வழி கண்ட வீரர்	48
11.	புலவர் குணநலன்கள்	54
12.	ஈழ நாடு	59
13.	உரையாடல்	64
14.	பதுமை பகர்ந்த கதை	69
15.	டேவிட் லிவிங்ஸ்டன்	74
16.	பாண்டியன் நெடுஞ்செழியன்	80
17.	மாணவர் குறிக்கோள்	85
18.	அரசு துறந்த இளங்கோ (நாடகம்)	90

## செய்யுள்

எண்	பொருள்	பக்கம்
I	தோத்திர மாலை	... 95
II	இயற்கை அழகு —	
1.	அந்திப்பொழுது—பாரதியார்	... 96
2.	ஆறு—தேசிகவிநாயகம் பிளை	... 97
III	நீதிப் பகுதி—	
1.	சதகத் திரட்டு	... 98
2.	நீதி வெண்பா	... 101
3.	திருக்குறள்	... 103
IV	தொடர்நிலைச் செய்யுள்—	
1.	தேசிங்கும் குதிரையும்	... 106
2.	அல்லிராணி வேட்டையாடச்	
	செல்லல் ...	107
3.	பேராசை பெருநஷ்டம்	... 109
V	பலசுவைப் பாடல்கள்—	
1.	பனைமரம் (கைத்தொழில் பாட்டு)	... 110
2.	தமிழ் நாடு	... 112



பண்டித மோதிலாலும், ஜவாஹரும்  
[By Courtesy of the Padma Publications, Ltd.]

# தாமரை வாசகம்

## ஆரும் புத்தகம்



### 1. நமது நாட்டு முதல் அமைச்சர்

1. நமது தாய் நாடாகிய இந்தியா இப்பொழுது உரிமை பெற்ற நாடாக விளங்குகின்றதை நீங்கள் அறிவீர்கள். உரிமை பெற்ற இந்நாட்டை இந்திய அரசாங்கம் ஆண்டுவருகின்றது. அவ்வரசாங்க முதல் அமைச்சராக இருக்கின்றவரே பண்டித ஜவாஹர்லால் நெஹர் என்பவர். அவர் ஏறக் குறைய முப்பது ஆண்டுகளாக இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டவர்; அப்போராட்டத்தினால் தம் இன்ப வாழ்க்கையைத் துறந்தவர்; பலமுறை சிறை வாழ்க்கை ஏற்றவர்; செல்வக் குடும்பத்திற் பிறந்தும் நாட்டு உரிமைப்போரில் சிறுமை அடைந்தவர். இந்திய நாடு நன்னிலை அடையவேண்டும் என்பது ஒன்றே அவரது வாழ்க்கைக் குறிக்கோள். அப் பெரியார் இன்றும் அதற்காகவே பாடுபட்டுவருகின்றார். அவரது வரலாறு உங்கட்கு உணர்ச்சி யையும் ஊக்கத்தையும் அளிக்கவல்லது.

2. ஜவாஹர்லால் காஷ்மீர் பிராமண வகுப் பைச் சேர்ந்தவர். காஷ்மீர் பிராமணர் வடமொழியிற் சிறந்த புலமை பெற்றவர். அவருள் இராஜ்கால் என்பவர் ஒருவர். அவர் வடமொழிப் புலவர் ஆத வின் பண்டித இராஜ்கால் எனப்பட்டார். அவர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர்.

அவர் டெல்ஹியை ஆண்ட முஸ்லிம் அரசர் விருப்ப பப்படி டெல்ஹியிற் குடியேறினார். அவரது இல்லம் ஒரு நஹாரின் (கால்வாயின்) கரையில் இருந்தது. அதனே 'கால்வாய்க்கு உரியவர்' என்னும் பொருளில் டெல்ஹி மக்கள் அவரை நெஹ்ரூ என்று அழைத்தனர். அது முதல் அவர் மரபினர்க்கு நெஹ்ரூ என்னும் பட்டமும் நிலைத்துவிட்டது. பண்டிதரது பரம்பரையினர் ஆதலின் அவர் மரபினர் அனைவரும் 'பண்டிதர்' என்றும் அழைக்கப்பட ஸாயினர். ஜவாஹர்லால் பண்டித இராஜ்கால் நெஹ்ருவின் வழி வந்தவர் ஆதலின் பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரூ என்று அழைக்கப்படுகின்றார்.

3. பண்டித-மோதிலால் நெஹ்ரூ ஜவாஹர்லாலுக்குத் தந்தையார். அவர் அல்லாஹபாத் நகரத்தில் சிறந்த வழக்கறிஞராக இருந்தவர்; தம் தொழிலில் பெரும்பொருள் ஈட்டியவர்; 'ஆனந்த பவனம்' என்னும் அழகு மிக்க மாளிகையில் வாழ்ந்துவந்தவர். அவர் மனைவியார் பெயர் சொரூபராணி என்பது. அவ்வம்மையார் கணவர் கருத்தறிந்து நடந்து இல்லறத்தை நல்லறமாக நடந்திவந்தார். அவ்விருவருக்கும் ஜவாஹர்லால் என்னும் மகனரும் விஜயலட்சுமி, கிருஷ்ணபாய் என்னும் மகளாரும் பிறந்தனர். இந்த விஜயலட்சுமி அம்மையாரே இன்று ஐ. நா. சபை எனப்படும் உலக நாடுகளின் பேரவைக்குத் தலைவராக இருப்பவர்.

4. ஜவாஹர்லால் வீட்டிலேயே ஆசிரியரை வைத்துக் கல்வி கற்றார். ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் முதலிய பாடங்களை ஜோப்பியர் ஒருவர் கற்பித்தார். வடமொழியையும் ஹிந்தியையும் பண்ட

டிதர் ஒருவர் கற்பித்துவந்தார். இங்ஙனம் அவர் தம் பதினெண்தாம் வயது (1904-ஆம் ஆண்டு) வரை வீட்டிற் கல்வி கற்றார்; பின்னர் 1905 முதல் 1912 வரை இங்கிலாந்தில் கல்வி கற்றுப் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். அவர் இங்கிலாந்தில் இருந்தபொழுது பல நாட்டு அரசியல் நூல்களை நன்கு படித்தறிந்தார்; இந்தியாவில் எழுந்த உரிமைப் போராட்ட விவரங்களை அறிந்தார்; ‘நாட்டு விடுதலைக்காக நானும் போராடு வேன்,’ என்று தமக்குள் முடிவு செய்துகொண்டார்.

5. ஜவாஹர்லால் 1912-இல் இந்தியாவை அடைந்தார்; அல்லாஹபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகத் தமிழைப் பதிவு செய்துகொண்டார். எனினும், துடிதுடிப்புடைய அவருக்கு அத்தொழி லில் மனம் செல்லவில்லை. அவர் உள்ளம் அரசியல் போராட்டத்தையே நாடியது. அதனால் அவர் காங்கிரஸ் கட்சியிற் சேர்ந்தார்; 1916-இல் காந்தி யடிகளை முதன் முதல் சுந்தித்தார். காந்தத்தினிடம் இரும்பு இழக்கப்படுதல்போல் அவர் உள்ளம் காந்தி யடிகள் கொள்கைகளில் ஈடுபட்டது. அவர் அன்று முதல் அடிகளின் அரசியல் மாணவர் ஆனார்.

6. ஜவாஹர்லால் 1915-இல் திருமணம் செய்து கொண்டார். அவர் மனைவியார் பெயர் கமலா நெஹ்ரு என்பது. அந்த அம்மையார் கணவரைப் போலவே விரிந்த நோக்கமும், பரந்த சிந்தையும் உடையவர்; கணவரைப் போலவே உரிமைப் போரில் ஆவல் கொண்டவர்; அவர்களது இன்ப வாழ்வினை இன்புறுத்தப் பிறந்தவரே இந்திரா நெஹ்ரு என்ற மகளார் ஆவர்.

7. காந்தியடிகள் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர மாக ஈடுபட்டுச் சிறை சென்றார். அவரைப் பின்

பற்றிய ஜவாஹர்லால், கமலா நெஹ்ரு முதலியோரும் சிறைப்பட்டனர். ஜவாஹர்லால் பல முறை சிறை சென்றார். அவரது வாலிபப் பருவத்தின் பெரும்பகுதி சிறையிலும் உரிமைப் போரிலுமே கழிந்தது. சிறை வாழ்வே மோதிலாலையும், கமலாவையும் கொன்றது என்னலாம். தாயார் சொருபராணியும் உரிமைப் போரில் தடியடிபட்டார்; பின்னர் நோயுற்றுக் காலமானார்.

8. ஜவாஹர்லால் குடும்பத்தினர் செய்த தியாகம் அளவிடற்கு அரியது. அவரது வாழ்வே தியாக வாழ்வு என்னலாம். அவர் நோக்கம் ஒன்றே ஆகும்; அஃதாவது, ‘என் தாய் நாடாகிய இந்தியா உரிமை பெற்று உயர்நிலையை அடைதல் வேண்டும்’ என்பது. அதனால் அவர் இன்றளவும் நாட்டு நலனுக்காகவே பாடுபட்டுவருகின்றார். காந்தியடிகட்கு அவரிடமே மிகுந்த நம்பிக்கை இருந்தது. அடிகட்குப் பின்னர் இந்திய மக்கள் ஜவாஹர்லாலையே பெரிதும் நம்பியும் மதித்தும் வருகின்றனர். அவர் தந்நலமற்றவர்; தியாக வீரர்; அதனால் கோடிக்கணக்கான இந்திய மக்களது நம்பிக்கைக்கு உரியவராக இருந்துவருகிறார்; உரிமை பெற்ற இந்திய அரசாங்க முதல் அமைச்சராக இருக்கும் பேறு பெற்றுள்ளார்.

### அருங்சொற்பொருள்

உரிமை - சுதந்தரம். குறிக்கோள் - உயர்ந்த இலட்சியம். அல்லாஹபாதி - இல்லாஹபாதி என்றும் பெயர் பெறும்; ‘கடவுளுக்குரிய நகரம்’ என்பது பொருள்.

### பயிற்சி

I. விடை தருக :—

1. ஜவாஹர்லாலுக்குப் ‘பண்டிதர்’ பட்டமும், ‘நெஹ்ரு’ என்னும் பட்டமும் எவ்வாறு கிடைத்தன?

2. அவர் மேனுட்டில் பெற்ற பட்டம் யாது? அங்கு அவர் கொண்ட முடிவு யாது?
3. ‘காந்தத்தினிடம் இரும்பு இழுக்கப்படுதல் போல்’— இந்த உவமை எதனை விளக்க வந்தது?
4. ஜவாஹர் செய்த தியாகம் யாது?
5. அவரது ஒரே நோக்கம் யாது?

II. 1. வாக்கியங்களில் அமைக்க :—

துடிதுடிப்பு, உரிமைப்போர், விரிந்த நோக்கம், பரந்த சிந்தை, கொந்தளிப்பு, சொற்பொழிவு.

2. கொந்தளிப்பு X அமைதி—இவை எதிர்ச் சொற்கள். விருப்பம், இல்லறம், சுறுசுறுப்பு, பழுமை—இவற் றிற்கு உரிய எதிர்ச் சொற்களைக் கூறுக.
3. துடிதுடிப்பு—இது சலசலப்பு, கலகலப்பு என்றாற் போலப் பிரிக்க முடியாத இரட்டைச் சொல்லாக வருதலால் இரட்டைக்கிணவி (இரட்டைச் சொல்) எனப்படும். இதுபோல் நான்கு சூறுக.

## 2. குதிரை முட்டை

[பரமார்த்த குரு கதை]

1. பரமார்த்த குருவினிடம் மட்டி, மடையன், மூடன், மூர்க்கன், மிலேச்சன் எனப்பட்ட சீடர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் ஆசிரியருக்கு ஒரு குதிரை வாங்கித்தர விரும்பினர். ஆசிரியர்க்குக் குதிரைமீது சவாரி செய்யவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆயினும் குதிரை வாங்கப் பெருந் தொகை அவரிடம் இல்லை; ஆதலின், அவர் வாளா இருந்தனர்.



மட்டி பூசனிக் காய்களைக் குதிரை முட்டைகள் என்று தவறாக எண்ணுதல்

2. ஒருநாள் அயலூர்க்குச் சென்று திரும்பிய மட்டி தன் ஆசிரியரைப் பார்த்து, “ஸியனே, தங்கள் அருட் சிறப்பாலும் தங்கள் மாணவர் நல்வினை வசத் தாலும் இறைவனது இனிய அருளாலும் ஓர் ஏரி அருகில் கோளிகைக் குதிரைகள் சில மேய்தலைக்

கண்டேன் ; அவற்றின் அருகிற் சென்றேன் ; அவ்வழியில் நான் முன்னர்க் காணுதலையும் இருகைகளாலும் தழுவப்பட முடியாதலையுமாக இருந்த குதிரை முட்டைகள் பலவற்றைக் கண்டேன் ; ‘இவை குதிரை முட்டைகளா?’ என்று அவ்வழி வந்த ஒரு வளைக் கேட்டேன். அவன், ‘ஆம். இவை குதிரை முட்டைகளே ; ஒவ்வொன்றின் விலை நான்கு அல்லது ஐந்து பொன் இருக்கலாம்’, என்றான். நாம் ஒரு குதிரை முட்டையை வாங்கி வருதல் நல்லது,’ என்றான்.

3. மட்டியின் பேச்சைக் கேட்ட ஆசிரியரும் மாணவரும் மகிழ்ச்சி அடைந்தனர் ; மட்டியின் கையில் ஐந்து பொன்னைக் கொடுத்து அவனுக்குத் துணையாக மடையன் என்பவளையும் அனுப்பினர்..

4. அவர்கள் சென்ற பிறகு ஆசிரியர் எஞ்சியிருந்த மாணவரை நோக்கி, “உங்கள் அனைவர்க்கும் ஓய்வு கிடைப்பது அருமை. நான் ஒருவனே வேலை இன்றி இருப்பவன் ; ஆதலால், நான் அம்முட்டையை மடியில் வைத்துக்கொண்டு கையால் தழுவிப் போர் வையால் மூடி, மார்போடு அணைத்து, அன்போடு பேணி அடைகாப்பேன்,” என்றார். மாணவர் அது கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். இது நிற்க.

5. குதிரை முட்டை வாங்கச் சென்ற மட்டியும் மடையனும் முன்குறித்த ஏரியருகிற் சென்றனர் ; அங்குக் காய்த்துக் கிடந்த சாம்பஸ் பூசனிக்காய்களைக் கண்டனர் ; அவற்றிற்கு உரியவனை குடியான வளைச் சந்தித்து, “அப்பா, இக் குதிரை முட்டை களுள் ஒன்றை எங்கட்டு அன்பு கூர்ந்து விலைக்குத் தரவேண்டும்,’ என்று பணிவு தோன்ற வேண்டினர். குடியானவன் அவர்களது அறிவீனத்தை உணர்ந்து,

“இவை உயர்சாதிக் குதிரை முட்டைகள்; இவை விலை மிக்கவை,” என்றான். உடனே இரு வரும், “இவற்றின் மதிப்பை நாங்கள் அறிவோம். ஒன்றின் விலை ஐந்து பொன் என்பது எங்கட்குத் தெரியும்,” என்றனர். குடியானவன், “நீங்கள் நல்லவர்களாகக் காணப்படுவதால் ஐந்து பொன்னுக்கு ஒரு முட்டையைத் தருவேன். உங்களுக்கு விருப்ப மான ஒன்றை எடுத்துச் செல்லுக; இக்குறைந்த விலையை ஒருவரிடமும் கூறவேண்டா,” என்றனன்.

6. மாணவர் இருவரும் ஐந்து பொன்னைக் கொடுத்துப் பெரிய பூசனிக்காய் ஒன்றைப் பெற்றனர். மட்டி அதனைத் தன் தலைமீது வைத்துக்கொள்ள, இருவரும் அம்முட்டையைக் குறைந்த விலைக்கு வாங்கியதாக எண்ணித் தங்கள் அறிவுடைமையைப் பாராட்டிப் பேசிக்கொண்டே ஓர் இடுக்கு வழியிற் சென்றனர். அப்பொழுது அவ்வழி ஓரத்தில் சாய்ந்திருந்த ஒரு மரக் கொம்பு குறுக்கே பட்டது. உடனே மட்டியின் தலைமீது இருந்த காய் தவறிக் கீழே இருந்த அடர்ந்த புதரில் விழுந்தது. அஃது அப்புதரில் இருந்த கல்மீது ‘தொப்’ பென்று விழுந்ததால் இரண்டாக உடைந்தது. அவ்வமயம் அப்புதரில் மறைந்திருந்த முயல் ஒன்று அதிர்ச்சியால் ஓடியது.

7. குதிரை முட்டை உடைந்ததையும், அவ்விடத்திலிருந்து உடனே முயல் ஓடியதையும் கண்ட இருவரும், “முட்டைக்குள் இருந்த குதிரைக்குட்டி ஒடுகிறது,” என்று சொல்லிக்கொண்டே, அதனைப் பிடிக்கப் பின்தொடர்ந்து ஓடினர்; காடும் செடியும் மேடும் பள்ளமும் கல்லும் கரடும் முள்ளும் முரடும் பாராமல் ஓடினர். அதனால் அவர்கள் உடைகள் கிழிந்தன; முட்கள் பட்ட கால்களில் குருதிப் பெருக்

கம் ஏற்பட்டது; புதர்கட்குள் நுழைந்து ஓடியதனால் அவர்கள் உண்ணவில்லை; நீர் அருந்தவில்லை; களைத் துச் சலித்து மாலையில் தம் ஆசிரியரை அடைந்தனர்.

8. ஆசிரியரும் மாணவர் பிறரும் அவர்கட்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து களைப்பைப் போக்கினர். பிறகு மாணவர் கிருவரும் நடந்ததை விளக்கமாக உரைத்து மனம் வருந்தினர். அது கேட்ட ஆசிரியர், “அது நமக்குத் தேவை இல்லை. பிறந்தவுடனே இவ்வளவு கடுமையாக ஓட்டம் பிடித் தால் வளர்ந்து பெரியதானவுடன் அது பறந்து விடுமே! தளர்ந்த வயதுடைய நான் அதன்மீது ஏறிச் சவாரி செய்ய இயலுமா! அஃது ஒழிந்ததே நல்லது,” என்று கூறி மகிழ்ந்தார்.

### அருஞ்சொற்பொருள்

வாளா - ஓன்றும் பேசாமல், அல்லது செய்யாமல். அரிய - அருமையான. கோளிகைக் குதிரை - பெட்டைக் கழுதை. பேணி - பாதுகாத்து. குருதி - கிரதீம்.

### பயிற்சி

#### I. விடை கூறுக :

1. ஆசிரியர் பெயர் யாது? மாணவர்கள் பெயர்கள் யாவை?
2. மட்டி எவற்றைக் குதிரைகளாகக் கருதினான்? எவற்றைக் குதிரை முட்டைகள் என்று நினைத்தான்?
3. குதிரை முட்டைகளைக் கண்டதை அவன் எங்கனம் பாராட்டிக் கூறினான்?
4. ஆசிரியர் அடைகாத்தலைப்பற்றி என்ன கூறினர்?
5. குதிரை வாங்கச் சென்றவர்க்கும் குடியானவனுக்கும் நடந்த உரையாடல் யாது?
6. குதிரைக் குட்டி ஓடிவிட்டதைக் கேட்ட ஆசிரியர் யாது கூறி மகிழ்ந்தார்?

- II. 1. பாடத்தின் ஒவ்வொரு பிரிவையும் படித்து ஏற்ற தலைப்புத் தருக.
2. வாக்கியங்களில் அமைக்க :—பணிவு தோன்ற, அறி வீணம், அதிர்ச்சி, நல்விளைவசம், அறிவுடைமை.
3. எதிர்ச்சொல் கூறுக :—நல்விளை, விளக்கம்.

### 3. ஜினேவா வீரர்

1. கொலம்பஸ் இத்தாலி நாட்டு ஜினேவா நகரத்தைச் சேர்ந்தவர். அவர் புதிய நாடுகளைக் கண்டறிய விரும்பினார்; மாலுமியாகப் பயிற்சி பெற்றார்; தமது கருத்தைச் செல்வர் பலரிடம் கூறிப் பொருள் உதவி வேண்டினார்; அவர் முயற்சி பலனாளிக்கவில்லை; இறுதியில் ஸ்பெயின் நாட்டு அரசியா ராகிய இஸ்பெல்லா என்பவரது உதவியைப் பெற்றார்.

2. 1412-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் மூன்றும் நாள் காலையில் ஸ்பெயினில் உள்ள 'பலாஸ்' என்னும் துறைமுகத்தைவிட்டு மூன்று கப்பல்கள் புறப்பட்டன. அவற்றில் நூற்றிருபது பிரயாணிகள் இருந்தனர். கரையில் நின்று பிரயாணிகளை வழி யனுப்பிய மக்கள், “இனி இவர்கள் திரும்பி வருதல் அருமை,” என்று பேசிக்கொண்டனர். கப்பலிற் சென்ற பிரயாணிகள் சிறிது தூரம் சென்ற பிறகு, “நாம் நமது நாட்டிற்குத் திரும்புவோமோ, அல்லது கடலுக்கு இரையாவோமோ!” என்று கவலை கொண்டனர்.

3. கப்பல்கள் ஏறக்குறைய ஒரு மாதம் கடலிற் சென்றன. அதற்கு அப்பால் அவை சென்ற வழி, அதுகாறும் வேறு எக்கப்பலும் செல்லாததாகும். அதனால் பிரயாணிகள், “இனி என்ன நேருமோ!” என்று கலக்கம் கொண்டனர். கொலம்பஸ் அவர் கட்கு ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்தினார். கப்பல்கள் சென்றுகொண்டே இருந்தன. சில நாட்களுக்குப் பிறகு, கடலில் முன்னர் முழுகிப்போன கப்பலின் பாய்மரம் மிதந்துகொண்டிருந்தது. அதனைக் கண்ட பிரயாணிகள் அலறினார்கள்; “நம் கப்பல்

களும் கடலுக்கு இரையாகுமோ !” என்று அஞ்சி ஞார்கள்.

4. கப்பல்கள் மேலும் சென்றுகொண்டேயிருந்தன. நாட்கள் பல ஆகியும் நிலம் எதிர்ப்படாத காரணத்தால் பிரயாணிகள் மிக்க கவலையும் அச்சமும் கொண்டனர்; தம் நாட்டுக்குத் திரும்பலாம் என்று கொலம்பஸை வற்புறுத்தினர். அவர் புன்னகை



ஜினேவா வீரர்

கொண்டு, “கடவுளை நம்புங்கள். நாம் நமது முயற்சியில் வெற்றி பெறுவோம்,” என்றார். அவர் நாடு

திரும்பார் என்பதை யறிந்த பிரயாணிகள் அவரைத் தூக்கிக் கடலில் ஏறிந்துவிட்டுத் திரும்பலாம் என்று யோசித்தனர். அதனை அறிந்த கொலம்பஸ் ஒவ்வொரு பிரயாணியையும் தனியே சந்தித்து ஆறுதல் கூறினார் ; “ ஏறத்தாழ இரண்டாயிரம் மைல் கப்பற் பிரயாணம் செய்து வந்திருக்கும் நாம் வெறுங்கை யுடன் நாட்டுக்குத் திரும்புதல் நல்லதா? நீங்களே எண்ணிப் பாருங்கள்,” என்றார். அவர்கள் வாளா இருந்தனர்.

5. கப்பல்கள் வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. தரைவாழ் பறவைகள் சில கடலில் பறந்தன. இப்புதிய காட்சி பிரயாணிகள் கலக்கத்தைக் குறைத்தது. அவர்கள் அன்று ஆறுதலடைந்தனர். கப்பல்கள் மேலும் சென்றுகொண்டே இருந்தன. ஆயின், கண்களுக்கு எட்டிய தூரம் வரை தரை காணப்படவில்லை. அதனால் பிரயாணிகள் பெரி தும் அஞ்சினர் ; “ நாம் எங்கே செல்கிறோம் என்பது நமக்கே தெரியவில்லை. ஏறக்குறைய இரண்டு மாத காலம் பிரயாணம் செய்தும் தரை எதிர்ப்பட வில்லையே !” என்று மனம் கலங்கிப் பேசினர். கொலம்பஸ், “ நண்பர்களே, சிறிது பொறுத்திருங்கள். நாம் நமது முயற்சியில் வெற்றி பெறுவோம் ,” என்றார்.

6. அவர் இதனைக் கூறிய மறுநாள் தரை அண்மையில் இருக்கிறது என்பதை உணர்த்தும் சான்று கள் கிடைத்தன. பெரும்பாலும் கற்பாறைகளில் மட்டும் வாழுக்கூடிய மீன்களும், ஆற்றுப் போக்கில் வளரக்கூடிய சில புற்புண்டுகளும் கடல் நீரில் காணப்பட்டன. அவற்றைப் பார்த்த பிரயாணிகள் தரை அண்மையில் இருப்பதாக எண்ணி ஆறுதல்

அடைந்தனர். கொலம்பஸ் தமது கப்பலின் மேல் தட்டின்மீது ஓரிடத்தில் அமர்ந்து, கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எதிர்ப்புறத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார்; கிரவு மணி பத்தாயிற்று. அப்பொழுது சேய்மையில் வெளிச்சம் தோன்றுவதை அவர் கண்டார்; ‘அது விண்மீன் வெளிச்சம் அன்று; மண்ணில் தோன்றும் வெளிச்சமே’ என்று உணர்ந்தார்; அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். “நாம் தரையை நெருங்கிவிட்டோம்,” என்று கொலம்பஸ் முகமலர்ச்சியுடன் கூறினார். எல்லோரும் “ஆம், ஆம்” என்றனர்.

7. கப்பல்கள் மேலும் சிறிது தூரம் சென்றன. அப்பொழுது மாலுமிகள் கரை அண்மையில் இருப்ப தாக உணர்ந்தனர்; அதனால் கப்பல்களை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சினர்; தங்கள் மகிழ்ச்சியை அறி விக்கப் பீரங்கி வெடி தீர்த்தனர்; “பொழுது எப் பொழுது விடியும்!” என்று ஆவலோடு காத்திருந்தனர். மறுநாள் (அக்டோபர் மாதம் பன்னிரண்டாம் நாள்) பொழுது விடிந்தது. கப்பலில் இருந்த கொலம்பஸாம் மற்றவரும் தங்கட்கு எதிரில் பல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்த அழகிய நிலப் பரப்பைக் கண்டனர். கொலம்பஸ் தம் ஆட்களுடன் படகுகளில் ஏறிக் கரையை அடைந்தார்; தாமே முதலில் படகைவிட்டுக் கீழே இறங்கினார்; மகிழ்ச்சிப் பெருக்கினால் அப்புதிய நிலத்தைக் குனிந்து முத்த மிட்டார்; பிறகு முழங்காற்படியிட்டுத் தமது முயற் சிக்கு வெற்றியளித்த இறைவனைத் தொழுதார்.

8. கரையில் இருந்த மக்கள் கொலம்பஸையும் அவருடன் வந்தவர்களையும் அவர்களுடைய கப்பல் களையும் கண்டு வியப்படைந்தார்கள். அவர்கள்

அதுவரை கப்பல்களையோ, ஜிரோப்பியரையோ காணுத்தே அவர்தம் வியப்புக்குக் காரணமாகும்.

9. கொலம்பஸ் கண்ட இடம் அமெரிக்காவை அடுத்துள்ள மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றாகும். அவர் நான்கு முறை இவ்வாறு பிரயாணம் செய்து, அமெரிக்காவில் ஜிரோப்பியர் குடியேற ஊக்கம் அளித்தவர். அவரது உழைப்பே புதிய கண்டத்தை உலகத்தார் அறிந்து பயன் பெறச் செய்தது. அப் பெரியார் திருப்பெயர் நீடு வாழ்க!

### அருங்சொற்பொருள்

அதுகாறும் - அதுவரை. அண்மை - சமீபம், (சேய்மை - தூரம்). சான்று - சாட்சி.

### பயிற்சி

#### I. விடை தருக :—

1. கொலம்பஸ் பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த அவாயாது?
2. பிரயாணிகள் அடிக்கடி மனக்கவலை கொண்டதற்கு உரிய காரணங்கள் எவை?
3. கொலம்பஸ் மனவுறுதி உடையவர் என்பதற்குச் சான்றுயாது?
4. கரையை அடைந்த கொலம்பஸ் என்ன செய்தார்?

#### II. 1. கொலம்பஸ் செய்த கப்பற் பிரயாண அநுபவத்தை அவரே கூறுவது போலக் கூறுக.

2. கொலம்பஸ் புறப்பாடு—கப்பற் பிரயாணம்—பிரயாணிகள் கலக்கம்—கொலம்பஸ் மனவுறுதி—வெற்றி பெறுதல் : இக்குறிப்புக்களைத் துணையாகக் கொண்டு இப்பாடப் பொருளை ஒரு கட்டுரையாக வரைக.
3. வாக்கியங்களில் அமைக்க :—மாறிமாறி, ஏறக்குறைய, நிலப்பரப்பு, முகமலர்ச்சி, வியப்பு, அதுகாறும்.
4. எழுந்தெழுந்து—எழுந்து + எழுந்து - தனித்து நிற்கத் தக்க ஒரு சொல் இவ்வாறு அடுக்கி வருதல் அடுக்குத் தொடர் எனப்படும். பாம்பு பாம்பு, வருக வருக, போ போ—அடுக்குத் தொடர்கள். அடுக்குத் தொடர்க்கு வேறு நான்கு உதாரணங்கள் தருக.

## 4. பயிர்த்தொழில்

1. மக்கள் உயிர் வாழ இன்றியமையாதது உணவு. அவ்வணவுக்குரிய பொருள்களை உண்டாக்கித்தரும் தொழிலே பயிர்த்தொழில். அத்தொழிலைச் செய்பவர் உழவர். உலகில் எவ்வகைத் தொழிலைச் செய்பவரும் தம் தொழிலில் வரும் பயனால் தம் பசி யைத் தீர்த்துக்கொள்ளுதல் இயலாது. ஆதலின் அவர்கள் உழவரது உதவியை நாடி நிற்கின்றனர். உலக இன்பங்களைத் துறந்த துறவிகளும் உணவுக்கு உழவரையே எதிர்பார்க்கின்றனர். எனவே உழவரே உலகத்தவரை வாழச் செய்கின்றனர் ; ஆதலின் சிறப்பும் பெறத் தக்கவர் உழவரே ஆவர். ஏனையோர் அவர்கட்கு அடுத்தபடியினரே ஆவர். இக்கருத்தினை நமது தமிழ் மறை தந்த திருவள்ளுவர்,

“ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ; மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் ”


என்று கூறியிருத்தல் காண்க.

2. இதனால் உழவுத்தொழிலே பிற தொழில்களை விடச் சிறந்தது என்பது நன்கு புலனுகும். இதனை உணர்ந்து நம் முன்னேர் பயிர்த்தொழிலை நன்கு போற்றி வந்தனர். ஆயின், காலம் செல்லச் செல் லப் பல காரணங்களால் கிராமங்கள் சீர்கோடுற்றன ; உழவர் கல்வியறிவு அற்றவர் ஆயினர் ; பயிர்த் தொழில் ஒழிந்த நேரங்களில் கைத்தொழில்களைச் செய்து பொருளீட்டி வாழ வழியறிந்திலர் ; வரவர வறிஞர் ஆயினர் ; பணம் இல்லாமையின் வயலுக்குத் தக்க எருவினைப் போடக் கூடவில்லை ; உழுதற்கு நல்ல எருதுகள் வாங்க வழியில்லை. இவ்விழிநிலையில் பயிர்த்தொழில் செய்து சுகமாக வாழக் கூட வில்லை. பயிர்த்தொழிலில் வரும் பயன் அவர்கள்

உணவுக்குப் போதவில்லை; திருமணம், எரு வாங்கு தல், மாடுகள் வாங்குதல் முதலியவற்றுக்குக் கடன் வாங்கி, அக்கடனைக் கொடுக்க வழியின்றி அல்ல ஹருகின்றனர். பெரும்பாலரான உழவரது பரிதாப நிலை இதுவாகும்.

3. நம் நாட்டுப் பயிர்த்தொழில் நிலைமை உயர வேண்டுமாயின், நாம் உடனே மேற்கொண்டு செய் யத்தகுவன யாவை?

(1) உழவர்கட்குக் கல்வி வசதி அளிக்க வேண்டும். கிராமந்தோறும் பள்ளிகள் ஏற்படுத்தல் வேண்டும்.



### உழவர்கள் சொற்பொழிவு கேட்டல்

இடம். அப்பள்ளிகளில் பயிர்த்தொழில் பற்றிய அறிவு பேரளவு புகட்டப்படல் வேண்டும். உலக நாடுகளில் உழவர்கள் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள், பயிர்த் தொழிலை எவ்வாறு செய்கிறார்கள், ஒழிந்த நேரங் களில் என்னென்ன கைத்தொழில்களைச் செய்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் நிறைந்த நூல்கள் பாடநூல்களாக அமைதல் வேண்டும். நிலத்தை

உழும் முறை, சிறந்த எருக்கள் இன்னவை என்று அறிதல், அவற்றைச் சேமித்தல், நிலத்தின் தன்மை உணர்தல், பயிர் செழித்து வளராத காரணங்களை ஆராய்தல், பயிர்கட்கு உண்டாகும் நோய்களை அறி தல், அவை வராமல் தடுத்தல், வந்த நோய்களைப் போக்கல், மாடுகட்கு வரும் நோய்களை அறிதல், அவற்றைத் தீர்த்தல் முதலிய பல திறப்பட்ட அறிவு உழவர்கட்குத் தேவையாகும். இவ்வறிவினை எளிதில் புகட்டத்தக்க நூல்கள் பாடநூல்களாக அமைதல் நல்லது. இன்றுள்ள உழவர்கள் பள்ளிகளில் படிக் கும் வயதைக் கடந்தவர்கள்; ஆதலால் இந்த உண் மைகளைச் சொற்பொழிவுகள் வாயிலாக அவர்கட்கு எடுத்துக் கூறி, அவர்கட்கு நல்லறிவு புகட்டவேண் டும். உழவர் இவ்வண்மைகளை உணர்ந்து பயிர் செய்வாராயின், அவர்தம் தொழில் பெரும்பலனைத் தரும் என்பதில் ஜயமில்லை.

(2) பயிர்த்தொழிலைத் தாழ்வாகக் கருதும் மனப் பான்மை நமது நாட்டில் பரவி வருகிறது. அஃது ஒழிக்கப்படுதல் வேண்டும். விளைநிலங்களை உடைய பெருமக்கள், தம் பிள்ளைகளை அரும்பாடுபட்டுப் படிக்க வைத்துப் பயிர்த்தொழில் ஒழிந்த உத்தியோ கங்களில் விடுதல், பயிர்த்தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற தன்று. கிராமத்தைச் சீர்ப்படுத்தவும் பயிர்த்தொழில் நிலையைப் பன்மடங்கு உயர்த்தவும் அவர்கள் படிப் புப் பயன்பட வேண்டும். உழவருடைய பிள்ளைகள் பயிர்த்தொழில், கிராமக் கைத்தொழில்கள் சம்பந்த மான கல்வியைச் சிறப்பு முறையில் படித்துக் கிரா மங்களிலேயே வாழ்ந்து, தமது படிப்பை மேற் சொன்ன இரண்டின் முன்னேற்றத்திற்கும் பயன் படுத்துதலே ஏற்படுத்தைது.

(3) பயிர்த்தொழிலுக்கு அரசாங்கத்தார் பேருதவி புரிதல் வேண்டும் ; ஐக்கிய நாணயச் சங்கங்கள் மூலமாக உழவர்க்குக் குறைந்த வட்டிக்குக் கடன் தரும் முறையை அரசாங்கத்தார் ஏற்படுத்தியுள்ளனர் ; ஆண்டுக்கு ஒரு முறை சில இடங்களில் பயிர்த் தொழிற் பொருட்காட்சிகளை வைத்து நடத்துகின்றனர் ; புதிய வழிகளில் நிலங்களைப் பயிரிடும் முறைகளைப்பற்றி அங்கங்கே பேச நிபுணர்களை ஏற்படுத்தி யுள்ளனர். ஆயினும் இவை அனைத்தும் நம் நாட்டு உழவர்க்குத் தேவையான பயனைத் தரவில்லை. ஐக்கிய நாணயச் சங்கங்கள் பெருகுதல் வேண்டும் ; பயிர்த் தொழிற் பொருட்காட்சிகள் நாடெங்கும் நடைபெறுதல் வேண்டும். பயிர்த்தொழில் தொடர்பான சொற்பொழிவுகள் கிராமந்தோறும் நடைபெறுதல் இன்றியமையாதது. அரசியலார் பயிர்த்தொழில் பற்றிய செய்தித் தாள்களை நடத்தி, அவற்றைக் கிராமங்களில் பரவும்படி செய்தல் வேண்டும். கிராம மக்களுக்குப் பாதை வசதி, சுகாதார வசதி, நீர் வசதி, அஞ்சல் வசதி முதலிய பல வசதிகளைச் சிறந்த முறையில் செய்து தருதல் வேண்டும்.

(4) ஆடு மாடுகட்கு நல்ல மேய்ச்சல் நிலம் போதுமான அளவு இருத்தல் வேண்டும். பழைய காலத்தில் ஓவ்வோர் ஊரின் பக்கத்திலும் காடுகள் இருந்தன. அவற்றில் ஆடுமாடுகள் மேய்ந்துவந்தன ; அதனால் உடல் வளம் பெற்றிருந்தன. பொதுவான மேய்ச்சல் நிலம் ஓவ்வொரு கிராமத்திற்கும் தேவையாகும். அரசாங்கத்தார் இதனைக் கவனித்து ஆவன செய்தல் இன்றியமையாதது.

(5) இந்நான்கும் நன்முறையில் கவனித்துச் செய்யப்படுமாயின், நமது பயிர்த்தொழில் படிப்படி

யாக மேனிலையை அடைதல் கூடும்; உழவர் வாழும் கிராமங்கள் நன்னிலையில் விளங்கும். கிராமங்கள் செல்வநிலையில் உயர்ந்தாற்றுன், கிராமங்களையே முதுகெலும்பாகவுடைய நமது நாட்டுப் பொருளா தார நிலை உயரும்; பசியோ, உணவுப்பஞ்சமோ நாட்டில் தலைகாட்ட வழியில்லை.

### அருஞ்சொற்பொருள்

இன்றியமையாதது - அவசியமானது. துறவி - இல்லறத்தை விட்டவர், சந்நியாசி. மறை - வேதம். அல்லல் - துன்பம். வாய்மொழி - உண்மைச் சொல். ஏற்புடையது - தக்கது. அஞ்சல் - தபால். ஆவன - தேவைப்படுவன; அல்லது தம்மால் இயல்வன. கோண் - அரசன்.

### பயிற்சி

#### I. விடை கூறுக :—

1. பயிர்த்தொழில் சிறந்தது என்பதற்குக் காரணம் யாது?
2. இன்றைய உழவர் நிலைமை யாது?
3. பயிர்த்தொழிலை முன்னேறச் செய்யத்தகுவன யாவை?
4. ‘கிராம முன்னேற்றமே நாட்டு முன்னேற்றம்.’—இஃது எவ்வாறு பொருந்தும்?
5. உழவுத் தொழில் சம்பந்தமான பழுமொழிகள் சில கூறுக.
6. ஒளவையார் கூறியருளியது யாது? அதன் கருத் தென்ன?

#### II. 1. இப்பாடத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ற தலைப்புத் தருக.

2. நீவிர் அறிந்த ஒரு கிராமத்தின் பயிர்த்தொழில் நிலைமையை விளக்கமாக வரைக.
3. வாக்கியங்களில் அமைக்க :—வரவர, சீர்கேடு, அரும் பாடு, சீர்ப்படுத்த, படிப்படியாக.
4. உழவின் சிறப்பு - நம் உழவுக்கு வேண்டும் சாதனங்கள்-அவற்றை அடையத்தகும் வழிகள் என்பன வற்றைக் குறிப்புகளாகக் கொண்டு இப்பாடப் பொருளை ஒரு கட்டுரையாக வரைக.

## 5. எக்ஸ்-ரே

1. முருகன் ஆரூம் வகுப்பு மாணவன். அவன் தந்தையார் பி. ஏ. பட்டம் பெற்றவர். அவர் உத்தி யோகத்தை விரும்பாமல் பெரிய மளிகைக் கடை ஒன்றை வைத்து நடத்திவந்தார். அவர் நாடோறும் இரவில் முருகனது வகுப்புக்குரிய பாடங்களை வீட்டில் கற்பித்துவந்தார். முருகன் மிகவும் நல்லவன்; ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் மிக்க அன்புடன் நடந்துகொண்டான்; வகுப்பில் முதல் மாணவனுக் விளங்கினான். அவன் கால்பந்து விளையாட்டில் பெயர் பெற்றவன்.

2. ஒருநாள் மாலை பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. முருகன் நன்றாக விளையாடினான். அவன் பந்தைக் காலால் தள்ளிக்கொண்டு செல்லுகையில் எதிர்க் கட்சியினர் மூன்று பேர் அவனை வளைத்துக்கொண்டனர். முருகன் அவர்களிடம் அகப்படாதபடி பந்தைக் காலால் தள்ளிச் செல்ல முயன்றான். அவன் கால் தவறிப் பந்தின்மீது சென்றது. எதிர்க்கட்சியாருள் ஒருவன் முருகனது காலைத் தட்டி னான். முருகன் கீழே விழுந்தான். அவன் முன் னாரே களைத்துப் போயிருந்தவன். மேலும் அவன் விழும்போது வலக்கை மடங்கித் தரையில் அழுத்தமாகத் தாக்குண்டது. அவன் மூர்ச்சையானான்.

3. உடனே உடற்பயிற்சி ஆசிரியர் ஓடிவந்தார்; அவனை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தினார்; இதற்குள் மாணவர் சென்று முருகன் தந்தையாருக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர் உடனே புறப்

பட்டுவந்து முருகனைக் கண்டார். தந்தையாரைக் கண்ட முருகன் முகம் கதிரவனைக் கண்ட கமலம் போல மலர்ச்சி பெற்றது; “அப்பா, எனது வலக்கை மிகுதியாக வலிக்கிறது,” என்றார். உடற்பயிற்சி ஆசிரியர் முருகனது வலக்கையைப் பலமுறை தட விப் பார்த்து, “உள்ளே எலும்பு முறிந்திருக்கலாம்; எதற்கும் எக்ஸ்-ரே படம் பிடித்துப் பார்ப்பது நல் லது,” என்றார்.

4. மறுநாட்காலை முருகன் தந்தையாரும் உடற் பயிற்சி ஆசிரியரும் முருகனை அழைத்துக்கொண்டு அரசாங்க மருத்துவக்கூடம் சென்றனர்; ‘எக்ஸ்-ரே’ பிரிவுக்குரிய மருத்துவத் தலைவரைக் கண்டு, நடந் ததைக் கூறினார். அவர் உடனே முருகனை ஒரு பலகைமீது படுக்கவைத்து, அவன் கையை மட்டும் உயர்த்தி, ஒரு கருவியின் துணையாற் படம் பிடித் தார்; அப்படத்தைப் பல முறை நன்கு பரிசோதித் தார்; பிறகு, “எலும்பு முறிபடவில்லை; சிறிதளவு இடம் நகர்ந்துள்ளது. ஆதலால் ஒரு வாரத்தில் குண மாய்விடும்,” என்று கூறி, அவர்களிடம் ஒரு சீட்டை எழுதித் தந்து கட்டுக் கட்டும் பிரிவுக்கு அனுப்பினார். அங்குள்ள மருத்துவர் முருகன் கையை நன்றாகத் தடவிப் பார்த்து மருந்து தடவி, கிரண்டு மெல்லிய பலகைகளை வைத்துக் கட்டி, “ஒரு வாரத்தில் குண மாகும்; கவலை வேண்டா,” என்று கூறி மூவரையும் அனுப்பிவிட்டார்.

5. முருகன் வீட்டுக் கட்டில்மீது கிடத்தப்பட்டான். மூன்று நாட்களுக்குள் அவன் கை வீக்கம் வடிந்து வலி குறைந்தது. நான்காம் நாள் அவன் தந்தையார் அவன் பக்கத்திலிருந்த சாய்வு நாற்காலி யில் அமர்ந்திருந்தார். அப்பொழுது முருகன் அவ-

தெரப்பார்த்து, “அப்பா, ஒரு பொருளைப் படம் பிடிப் பதை அறிவேன். ஆனால் அப்பொருளுக்கு உள்ளே இருப்பவற்றையும் படம் பிடித்தல் என்பது வியப் புக்கு உரியதாகவல்லவோ காணப்படுகிறது! அப்பா, அந்த எக்ஸ்ரேயைப்பற்றி அறிய ஆவல் மிகுதிப்படு கிறது,” என்றார். அவன் கண்கள் தந்தையார் முகத்தை ஆவலோடு பார்த்தன. தந்தையார் புன் னகை கொண்டார். ஒரு புத்தகத்தை எடுத்துவந்து அதைப் பார்த்துக்கொண்டே கீழ்வருமாறு சொல்ல லானார் :

6. “எக்ஸ்-ரே என்பது புதிய ஓளியாகும். அஃது ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகட்குமுன் கண்டறியப்பட்டது. அதனைக் கண்டு பிடித்தவர் ஒரு ஜெர்மானிய மருத்துவர். அவர் பெயர் கான்ராட் வில்லியம் ராண்ட்ஜன் என்பது. அவர் 1845-இல் ஐ-ரெச் நகரிற் பிறந்தவர்; ‘உட்ரெக்’ என்னும் நகரிற் படித்துத் தேறியவர்; ‘உட்ஸ்பெர்க்’ நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் இரசாயன சாத்திர ஆசிரியராக இருந்தவர்; பின்னர் ‘மியூனிச்’ பல்கலைக் கழகத்தில் ஆசிரியரானார். அவர் ஆராய்ச்சித் துறையில் பேரூக்கம் கொண்டவர்; நுண்ணறிவும் திறமையும் பெற்றவர். ஆதலின் இரசாயன சாத்திர சம்பந்தமாகவும் மின்சார சம்பந்தமாகவும் பல உண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார்.

7. “அவர் ஒருநாள் ஆராய்ச்சி அறையின் கதவுகளையும் சாளரங்களையும் மூடித் தாளிட்டுக் கொண்டு குருக்ஸ் குழாய் என்னும் கருவியின் உதவியால் மின்சாரத்தின் தன்மைகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அவர் மேசைமிது புகைப் படக் காகிதம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அப்


பொழுது திடீரன்று முன் சொன்ன புகைப்படக் காகிதத்தின்மீது மின்னலைப் போன்ற ஒருவித ஒளி உண்டாயிற்று. அதனைக் கண்ட மருத்துவர் அதன் காரணத்தை ஆராயவில்லை; தமது ஆராய்ச்சியில் ஏதோ தவறு நேர்ந்தது என்று எண்ணி வாளா இருந்தார்.

8. “அவர் மறுநாள் தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்யலானார். அன்றும் அப்புதிய ஒளி தோன்றியது. உடனே அவர், “குரூக்ஸ் குழாயிலிருந்து ஏதோ ஒருவிதப் புதிய ஒளி வெளியில் வருகிறது. இவ்வொளி பொருள்களை ஊட்டுவிச் செல்ல வல்லது. ஆதலால் பொருள்களின் வெளி உருவத்தோடு உட்பகுதியையும் படம் பிடிக்க இவ்வொளி உதவக்கூடும்,” என்று தமக்குள் கூறிக் கொண்டார்.

9. “பின்னர் அவர் ஒரு பெட்டியில் சில பொருள்களைப் போட்டுக் குரூக்ஸ் குழாயின் உதவியாற் புகைப்படம் பிடித்தார். பெட்டிக்குள் போடப் பட்ட பொருள்களின் உருவங்கள் மிகத் தெளிவாக அப்படத்தில் விழுந்திருந்தன. அவர் கொண்ட வியப் பும் மகிழ்ச்சியும் எல்லை கடந்தன.

10. “மருத்துவர் தம் ஆராய்ச்சியை அத்துடன் நிறுத்தவில்லை. அவர் தமது கையின்மீது குரூக்ஸ் குழாயின் ஒளி பட்டும்படி வைத்துப் படம் பிடித்தார். அப்படத்தில் அவருடைய கைத்தசை நிழல்போன்றும் எலும்புகள் தெளிவாகவும் விழுந்திருந்தன. பிறகு அவர் ஒரு மனிதனை அவ்வொளியின் உதவியாற் படம் பிடித்தார்; அவனுடைய உள் உறுப்புக்கள் படத்தில் தெளிவாகப் படிந்திருந்தன. அப்பொழுது அவருக்குத் தமது ஆராய்ச்சியில் உறுதி உண்டா

யிற்று. அவர் தம் ஆராய்ச்சி விவரங்களைச் செய்தித் தாள்களில் வெளிப்படுத்தினார்.



எக்ஸ்-ரே கொண்டு  
ஏடுக்கப்பட்ட புகைப்படம்

11. “அவ்விவரங்களைப் படித்த பலநாட்டு மருத்துவரும் ராண்ட்ஜன் செய்த சோதனையைத் தாழும் செய்து உண்மை உணர்ந்தனர். மருத்துவர் உலகம் அவ்வொளிக்கு ராண்ட்ஜன் ஒனி எனப் பெயரிட்டது. அவ்வொளி உண்டானதற்கு மூலகாரணம் கண்டறியக் கூடவில்லை. ஆதலால் ‘மூலகாரணம் விளங்காத ஒனி’ என்னும் பொருள்பட ‘எக்ஸ்-ரே’ என்னும் பெயரும் அதற்கு வழங்கி வருகிறது.

12. “எக்ஸ்-ரேயின் உதவியால் உட்புண் இருக்

கும் இடம், எலும்பு முறிந்துள்ள இடம், உடம்பில் குண்டுகள் பாய்ந்த இடங்கள், நோயாளியின் உடம் பில் உள்ள கோளாறுகள் முதலியவற்றைப் புகைப் படம் பிடித்துத் தெரிந்துகொள்ளலாம். மருத்துவத் துறையில் எக்ஸ்-ரேயின் உபயோகம் அளவிடற் கரியது. அந்நாதன் ஒளியைக் கண்டுபிடித்து உலகறியசீ செய்த பெரியாருக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா ? ”

### அருங்கொற்பொருள்

புன்னகை - சிறிதளவு சிரிப்பு (ஒலியின்றிச் சிரிதீதல்). பல்கலைக் கழகம் - பல கலைகளைக் கற்பிக்கும் கல்லூரிகளை ஆரூம் கழகம்.

### பயிற்சி

#### I. விடை கூறுக :—


1. எக்ஸ்-ரே என்பதன் பொருள் யாது ?
2. இஃது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது ?
3. இதன் பயன்கள் யாவை ?

#### II. 1. எக்ஸ்-ரே வரலாற்றை ராண்டின் கூறுவது போலக் கூறுக.

2. இப்பாடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற தலைப்புத் தருக.
3. பிரித்துக் கூறுக :—நாடோறும், எதிர்க்கட்சி, சிறி தளவு, உலகறிய, நுண்ணறிவு.
4. எதிர்ச்சொல் தருக :—அறிவேண், புன்னகை, தாளிட்டு, தெளிவு.

## 6. கிராமக் கைத்தொழில்கள்

1. இந்தியா கிராமங்கள் நிறைந்துள்ள நாடு. இதனில் ஏறத்தாழ ஐந்து லக்ஷம் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஏற்குறைய முப்பது கோடி மக்கள் வாழ்கின்றனர். கிராம மக்கள் பயிர்த்தொழி லில் ஈடுபட்டிருப்பவர்கள். அவர்கட்டுப் போதுமான



நெசவுத் தொழில்


கல்விப் பயிற்சி இல்லை; பயிர்த்தொழிலிலும் சிறந்த முறைகளைக் கையாளக் கல்வி அறிவு இல்லை; பொருள் வசதியும் இல்லை. பயிர்த்தொழில் ஆண்டில் ஐந்து அல்லது ஆறு மாதமே நடைபெறுகிறது. எஞ்சிய காலம் வீணே கழிக்கப்படுகிறது. பயிர்த் தொழிலில் கிடைக்கும் வருமானம் கிராம மக்கட்குப் போதுமானதன்று; அதனால் அவர்கள் வயிரு

உண்டு வாழ வசதியற்று அல்லற்படுகின்றனர் என்பதை முன்னர்ப் படித்தீர்கள். பயிர்த்தொழில் ஒழிந்த ஓய்வு நாட்களில் அவர்கள் பயனுடைய கைத்தொழில்களைச் செய்யின், வருமானம் பெருக வழியுண்டு; கிராமச் செல்வநிலையும் செம்மைப் படும்.

2. கிராமத்தில் செய்யத்தகும் கைத்தொழில்கள் எவை? பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி முதலிய மேல் நாடுகளில் உள்ள கிராமத்தார் ஆடுமாடுகளை வளர்த் தல், பன்றி வளர்த்தல், கோழி வாத்துக்களைப் பெருக்குதல் முதலிய கைத்தொழில்களைச் செய்கின்றனர்.

3. நம் நாட்டுக் கிராமங்களுக்கு ஏற்ற கைத் தொழில்கள் பலவாகும். நூல் நூற்றல் சிறந்த கைத்தொழிலாகக் கூறலாம். நூறு ஆண்டுகட்கு முன் நம் கிராமங்களில் பெரும்பாலான பெண் மக்கள் நூல் நூற்றுவந்தனர் என்று ஆங்கில ஆராய்ச்சியாளர் ஒருவர் எழுதியுள்ளார். இன்றைய கிராமங்களில் அந்திலைமை காணப்படவில்லை. நூல் நூற்று ஆடை நெய்தல் பயன் தரத்தக்க தொழிலாகும்.

4. பால் பண்ணை வைத்து நடத்துதல் பயனுடையது. நல்ல பசுக்களைச் செவ்வையாக வளர்த்து, அவை தரும் பாலைப் பக்கத்து நகரங்கட்கு அனுப்பலாம்; வெண்ணெயை டப்பிகளில் அடைத் துப் பல ஊர்கட்கு அனுப்பலாம். பசுக்களின் சாணம் நல்ல எருவாகும். பால் பண்ணைகளை வைத்து நடத்தி டென்மார்க் நாட்டினர் மிக்க இலாபம் அடைந்துவருகின்றனர் என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.



பால் பண்ணையில் பால் விற்றல்

5. கோழி வளர்த்தலும் நல்ல தொழில் ஆகும். நல்ல சாதிக் கோழிகளை வாங்கி, தவிடு முதலிய நல்ல உணவுப் பொருள்களை அளித்து, வளமுள்ள இடங்களில் மேயவிட்டுப் பாதுகாத்து வரல் வேண்டும் ; அவற்றுக்கெனக் கூண்டுகள் தயாரிக்கவேண்டும் ; அவற்றின் முட்டைகளை அயல் ஊர்களில் விற்று நல்ல ஊதியம் பெறலாம். சென்னை போன்ற பெரிய நகரங்களில் இப்பொழுது ஒரு முட்டையின் விலை இரண்டஞை ஆகும்.

6. காய்கறித் தோட்டம், பூந்தோட்டம், பழத்தோட்டம் வைத்தலும் நல்ல பயனைத் தரும். காய்கறிகள் பெரிய தோட்டங்களில் பயிராக்கப்பட்டு வெளி ஊர்கட்கு அனுப்பப்பட வேண்டும் ; பலவகை மலர்ச்சிசெடிகளையும் கொடிகளையும் பயிராக்கி மலர்களை விற்பனை செய்யலாம் ; ஆரஞ்சு, மா, பலா

முதலிய பழந்தரும் மரங்களைப் பயிராக்கிப் பழங்களை விற்றுப் பயன் பெறலாம்.

7. பனை மரங்கள் மிகுந்துள்ள கிராமங்களில் உள்ளவர் விசிறி செய்தல், கூடை முடைதல், பனை வெல்லம், பனங் கற்கண்டு இவற்றைத் தயாரித்தல், பனந்துண்டங்களைப் பலகைகளாக அறுத்தல், பனை நார் தயாரித்தல் முதலிய பல தொழில்கள் செய்து பயன் அடையலாம்.

8. தென்னாந் தோப்புகள் மிக்குள்ள கிராமங்களில் தென்னை ஓலை முடைதல், பூக்கூடை பின்னுதல், ஈர்க்குகளைக்கொண்டு துடைப்பம் தயாரித்தல், தேங்காய்ப் பருப்பைக் காயவைத்து நெய் தயாரித்தல், பிண்ணைக்கைக்கொண்டு சோப்புச் செய்தல், தேங்காய் ஒடுக்களைக்கொண்டு அகப்பைகளையும் பொத்தான்களையும் செய்தல் முதலிய பல தொழில்களைச் செய்து நன்மை அடையலாம்.

9. இத்தொழில்கள் அனைத்தும் முன்சொன்ன கூட்டுறவு முறையில் எளிதாகச் செய்யலாம் ; மட்பாண்டம் வளைதல் முதலிய சில தொழில்களைத் தனிப்பட்டவர் செய்தும் நன்மை பெறலாம் ; எதற்கும் ஊக்கமும் உணர்ச்சியும் வேண்டும் ; ‘ஓரு நிமிட நேரத்தையும் வீணையீக் கழித்தல் ஆகாது’ என்னும் தெளிந்த உணர்ச்சி உள்ளத்தில் ஊன்றி இருத்தல் வேண்டும். ‘நாம் உழைத்து வேலையைச் செய்து வேண்டும் பொருளை ஈட்டுவோம். இன்பமாக வாழ்க்கையை நடத்துவோம்’ என்னும் மனவுறுதி வேண்டும். ‘மனம் உண்டாயின் இடமுண்டு’ என்பது ஆண்டேர் பொன்மொழி. மக்கள் மனம் வைப்பின் நடவாத தொழில் உண்டோ? கிராமத்தார் மக்கட் பண்புடன் ஒன்றுபட்டு வாழவேண்டும் ;

எளியவர் பலர் சேர்ந்து ஒரு தொழிலை நடத்தலாம் ; செல்வர் சிலர் சேர்ந்து ஒரு தொழிலையோ பல தொழில்களையோ நடத்தலாம் ; செல்வரும் மன ஒற்று மையுடன் தொழிலைச் செய்யலாம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !

### அருஞ்சொற்பொருள்

எஞ்சிய - மிகுந்த. அளித்து - கொடுத்து. ஊதியம் - இலாபம். எளியது - சுலபம். ஆண்ரேர் - பெரியோர். மக்கட பண்பு - மனிதர்க்குள்ள ஒற்றுமை அன்பு.

### பயிற்சி

#### I. விடை தருக :—

1. இன்றைய கிராம மக்கள் நிலைமை யாது ?
2. மேனுட்டுக் கிராமங்களில் செய்யப்படும் கைத்தொழில்கள் எவை ?
3. நம் கிராமங்களில் செய்யத்தகும் கைத்தொழில்கள் எவை ?
4. கிராம மக்களுக்கு எப்பொழுது நல்வாழ்வு உண்டாகும் ?
5. உங்கள் கிராமத்தில் நடைபெறும் கைத்தொழில்கள் எவை ?

- II. 1. இப்பாடத்திற் குறிக்கப் பெருத கிராமக் கைத்தொழில்கள் சிலவற்றைக் கூறுக. அவற்றுள் ஒன்றைச் செய்யும் முறையினை விளக்குக.
2. பால் பண்ணை எவ்வாறு வைத்து நடத்தலாம் என்பது பற்றிக் கூறுக.
3. எதிர்ப்பதம் தருக :—மனவுறுதி, ஒற்றுமை, வாழ்வு, இலாபம்.

## 7. எனது இன்பச் செலவு \*

(மேட்டுர் அணை)

1. நான் ஆரும் வகுப்பு மாணவன். என் பெயர் இளங்கோ. நான் என் வகுப்பு மாணவருடனும் ஆசிரியருடனும் சென்ற நவராத்திரி விடு முறையில் மேட்டுர் அணையைப் பார்க்கச் சென்றேன். நான் அதனைப் பார்த்ததும் வியப்புற்று நின்றேன். ஆசிரியர் எங்களுக்கு அணையின் பல பகுதிகளைக் காட்டி விளக்கினார். நான் அவர் கூறியுள்ளவற்றைக் குறிப்புகளாக எனது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொண்டேன். அக்குறிப்புகளின் உதவி கொண்டு யான் எழுதிய கட்டுரை இது. நீங்கள் இதனைப் படித்துப் பயன் பெறுக.

2. மேட்டுர் அணை என்பது ஈரோட்டிலிருந்து முப்பத்தைந்து கல் தூரத்திலும் சேலத்திலிருந்து இருபத்தைந்து கல் தொலைவிலும் உள்ளது. அங்கு ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்கின்றது. அது மூன்று பக்கங்களிலும் குன்றுகளால் சூழப்பெற்றது. அப்பள்ளத்தாக்கின் வழியே காவிரியாறு பாய்கின்றது. பள்ளத்தாக்கின் நான்காம் பக்கத்தில் காவிரியாற்றின்மீது கட்டுப்பட்டுள்ள அணையே மேட்டுர் அணை எனப்படுவது.

3. இந்த அணையைப்பற்றிய விவரங்களை அறிய முன் காவிரியாற்றின் போக்கைப்பற்றி அறிதல் நல்லது. காவிரியாறு குடகு நாட்டில் சல்லியலையில் தோன்றிச் சற்றேறக்குறைய ஜிந்நாறு கல் தொலைவு பாய்ந்து வங்கக் கடலிற் கலக்கின்றது. குடகு நாட்டில் ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில்

\* உல்லாசப் பிரயாணம். செலவு-பிரயாணம்.

மிகுந்த மழை பொழியும். அதனால் அக்காலத்தில் காவிரியாற்றில் நீர் கரைபுரண்டு ஓடும். காவிரி, மைசூர் நாட்டிற் பாய்ந்து வருகையில் சிற்றுறுகள் சில அதனிற் கலக்கின்றன. காவிரி மேட்டுருக்கு அருகில் வந்தவுடன் அப்பகுதியில் ஜிப்பசி முதல் தைத் திங்கள் வரை பெய்யும் மழையினால் வெள்ளப் பெருக்கம் மிகுதியாம். இங்ஙனம் பருவ காலங்களில் அங்கங் குப் பெய்யும் மழையினால் காவிரியாறு என்றும் வற்றுத் நீர்ப் பெருக்கினை உடையதாக இருக்கின்றது.

4. பருவ காலங்களில் பெய்யும் மழை விடாமற் பெய்யுமாயின் ஆற்று வெள்ளம் பெருகி விளைச்சல் பாழ்படுவதுண்டு; வயல்கள் மணல் மேடுகளாக மாறிப் பயனற்றுப் போவதும் உண்டு. சில ஆண்டு களில் பருவமழை தவறுவதாலும் எதிர்பார்க்கும் பொழுது பெய்யாததாலும் எந்த ஆறும் தன் முழுப் பயனையும் தர முடிவதில்லை. இக்குறைகளை நீக்கவே ஆற்றின் ஏற்ற பகுதிகளில் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கிவைத்துச் சிறிது சிறிதாகப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாயிற்று. இந்த யோசனைப்படி அமைந்ததே மேட்டுர் அணை.

5. காவிரியாறு திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே காவிரி என்றும் கொள்ளிடம் என்றும் இரண்டாகப் பிரிந்து பாய்கின்றது. தஞ்சை ஜில்லாவின் சில பகுதிகளில் மழை இன்மையால் நிலங்கள் காய்வதையும் வெள்ளப் பெருக்கினால் கரைகள் உடைந்து பாழாவதையும் தடுக்கக் கொள்ளிடத்தில் 1836-இல் ஓர் அணை கட்டப்பட்டது. அது மேல் அணைக்கட்டு எனப்பட்டது. அது கட்டப்பட்ட பிறகும் எதிர் பார்த்த அளவு பயன் உண்டாகவில்லை. காவிரியின் வெள்ளப் பெருக்கம் அணைக்கட்டையும் தாக்கிச் சேதப்


படுத்தினது. அதனால் 1845-இல் காவிரியின் குறுக்கே ஓர் அணை கட்டப்பட்டது. இவ்வணையும் எதிர்பார்த்த அளவு பயன் தரவில்லை. ஆதலால் காவிரியின் மேற்குப் பகுதியில் ஒரு தேக்கம் கிருக்க வேண்டுவது இன்றியமையாதது என்பதை அரசாங்கத்தார் உணர்ந்தனர். கர்னல் எல்லிஸ் என்பவர் காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்டுவதற்குரிய திட்டமொன்றைத் தயாரித்தார். ஆயின், அஃது உடனே தொடங்கப்படவில்லை.

6. கர்னல் எல்லிஸ் தயாரித்த திட்டம் 1924-ஆம் ஆண்டில் கவனிக்கப்பட்டது. அப்பொழுது சென்னை மாநில அமைச்சராக இருந்த ஸ்ர் சி. பி. இராமசாமி ஜியர் அவர்களது நன்முயற்சியால் அத்திட்டம் நிறைவேற இந்திய அமைச்சரது இசைவு கிடைத்தது; 1928-ஆம் ஆண்டில் அணைக்கட்டு வேலை தொடங்கப் பெற்றது.

7. மேட்டுரில் அணை கட்டத் தொடங்குவதற்கு முன் மேட்டுர் ஒரு நகரமாக்கப்பட்டது. அந்நகரத் திற்குத் தேவையான வசதிகள் அணைத்தும் அமைக்கப்பட்டன. சிவசமுத்திர நீர்வீழ்ச்சி மின்சார நிலை யத்திலிருந்து மின்சாரம் கொண்டுவரப்பட்டு விளக்குகள் போடப்பட்டன. அணை கட்டப் புதிய புதிய இயந்திரங்கள் தருவிக்கப்பட்டன. அணை கட்டி முடிய ஆறு ஆண்டுகள் ஆயின்; ஆறே முக்கால் கோடி ரூபாய் செலவாயிற்று. மேட்டுர் அணை உலகத்துப் பெரிய அணைகளுள் ஒன்றுக்கக் கருதப் படுகிறது.

8. மேட்டுர் அணை ஏறக்குறைய ஒரு கல் நீள மூள்ளது; இருநூற்றுப் பதினைஞ்கடி உயரமூள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தேக்கம் அறுபது சதுரக்கல்

பரப்புடையது. தேக்கத்தில் உள்ள தண்ணீர் முப் பத்துமுன்று கல் தொலைவு வரை ஆற்றில் எதிர்த்துப் பரவியுள்ளது. அனை மேற் பாகத்தில் இருபதடி அகலமும் அடிப்பாகத்தில் நூற்றெழுபது அடி அகலமும் உடையது.



மேட்டுரே அனை

9. அனையின் உயரம் கடல் மட்டத்திற்கு மேல் 790 அடி ஆகும். அதனால் மூன்றாறு மதகு 770 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மிகுந்த நீர்ப் பெருக்கம் காவிரியில் ஏற்படும் பொழுது இம்மூன்றாறு மதகின் கதவுகள் திறக்கப்பட்டு மிகுதியாகவுள்ள நீர் வெளியேற்றப்படும். இம்மதகு வரிசையை அடுத்து 720 அடி உயரத்தில் மற்றிருந்து மதகு வரிசை அமைந்துள்ளது. தேக்கத்தில் உள்ள தண்ணீர் மட்டம் 770 அடிக்குக் குறைந்து 720 அடிக்குமேல் இருப்பின், இவ்வரிசையிலுள்ள கதவுகள் திறக்கப்படும். அங்

நனம் திறந்துவிடும் நீர் விளைநிலங்களுக்குப் பயன் படுமாறு செய்யப்பட்டுள்ளது. பருவ மழை தவறித் தேக்கத்தில் தண்ணீர் மட்டம் 720 அடிக்குக் கீழ்ச் செல்லுமாயின், அக்காலத்திலும் வயல்கட்டு முட்டின்றி நீரை உதவ மற்றொரு வரிசை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசை கடல்மட்டத் திற்கு 690 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இம் மதகுகள் அனைத்தும் மின்சார சக்தியால் வேலை செய்கின்றன.

10. மேட்டுர் அணையினால் ஏற்படும் நன்மைகள் பல; அந்த அணை சேலம் நகரத்திற்குக் குடிநீரை வழங்குகிறது; தஞ்சை ஜில்லாவின் சில பகுதிகளை விளைபுலன்களாக மாற்றி யிருக்கிறது; ஏறக்குறைய மூன்று லக்ஷம் ஏக்கர் நிலத்தை ‘நன்செய்’ நிலங்களாக மாற்றியுள்ளது. பட்டு, பருத்தி நூல் ஆலை களுக்கும் காகிதம் செய்யும் தொழிற்சாலைகட்டும் மேட்டுர் ஏற்ற இடம் என்பது கருதப்படுகிறது. சென் ஜெக்கும் மேட்டுருக்கும் இடையே உள்ள இடங்களில் மின்சார விளக்குகள் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. நாட்கள் செல்லச் செல்ல இந்த அணையினால் மேலும் பல நன்மைகள் விளையலாம்.

### அருங்சொற்பொருள்

கல் - மைல். மாநிலம் - மாகாணம். இசைவு - சம்மதம். முட்டு இன்றி - தடை இல்லாமல்.

### பயிற்சி

I. விடை கூறுக :—

1. மேட்டுர் எங்கு அமைந்துள்ளது? அங்கு அணை கட்டுவதற்கு அமைந்துள்ள வாய்ப்பு யாது?
2. காவிரியாற்றின் தோற்றம்-போக்குப்பற்றி யாது அறிவீர்?

3. அனைக்கட்டு என்பது யாது?
  4. மேட்டுர் அனை எங்ஙனம் அமைக்கப்பட்டுள்ளது?
  5. அதனால் உண்டாகிவரும் நன்மைகள் யாவை?
- II.
1. இப்பாடத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ற தலைப்புத் தருக.
  2. மேட்டுர் அனையைப்பற்றிக் காவிரியாறு கூறுவது போலக் கூறுக.
  3. மேட்டுர் அமைப்பு—அனையின் அமைப்பு—அதன் பயன்கள் : இக்குறிப்புகளைத் துணையாகக் கொண்டு இப் பாடப் பொருளை ஒரு கட்டுரையாக வரைக.
  4. வேறு சொல் கூறுக :—தூரம், வருடம், சம்மதம்.
  5. எதிர்ச்சொல் தருக :—சிற்றுறு, இன்மை, பெருக்கம்.

## 8. மான் அரசு

[பஞ்ச தந்திரக் கதை]

1. கண்ணைக் கவரும் இயற்கை அழகு வாய்ந்த ஒரு மலைச்சாரலை அடுத்து மரங்கள் அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அக்காட்டின் ஒரு பக்கம் சிறிய ஆறு ஒன்று காணப்பட்டது. காட்டில் பலவகை மரங்கள் வளர்ந்து வானளாவி நின்றன. அக்காட்டில் கதிரவன் ஓளியைக் காண்பது அருமை. மலை மிகவும் உயரமானது. உயர்ந்த மலை முகட்டிலிருந்து அடி வாரம் வரை பலவகை மரங்களும் செடி கொடிகளும் பசுமைக் காட்சியை அளித்தன.

2. அம்மலைச் சாரலில் ஏறக்குறைய ஆயிரம் மான்கள் வாழ்ந்துவந்தன. அவை அனைத்திற்கும் ‘அரசன்’ என்ற முறையில் கலைமான் ஒன்று இருந்தது. அதன் பெயர் சுவேதன் என்பது. அது காண்பவர் கண்களையும் கருத்தையும் கவரத்தக்க பேரழகு வாய்ந்திருந்தது; வீர வணர்ச்சி பெற்றது. அது தனது அரசுத் தன்மையை உணர்ந்து, தன் இனத்தைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. அஃது எல்லா மான்களிடமும் அன்புடன் நெருங்கிப் பழகிவந்தது; மான் குட்டிகளை மிக்க அன்புடன் பாதுகாத்துவந்தது.

3. வெளிச்சம் இல்லாத அக்காட்டில் வேடர் பயம் இன்றி மான்கள் இன்பமாகக் காலம் கழித்து வந்தன. எப்பொழுதேனும் வேடர்கள் மலைச்சாரலில் காணப்படின் எல்லா மான்களும் காட்டிற்குள் ஓடிப் பதுங்கிவிடும்; வேடர்கள் மறைந்த பிறகு வெளிப் பட்டு மலைச்சாரலில் மேய்ந்தும் துள்ளி விளையாடியும் காலத்தைக் கழிக்கும்.

4. அவை இங்ஙனம் வாழ்ந்து வருங்காலத்தில் புதிய வேடன் ஒருவன் அம்மலைச்சாரலுக்கு வந்தான்; சில மாண்கள் புல் மேய்தலையும் எஞ்சியவை விளையாடி மகிழ்ந்து இருத்தலையும் கண்டான்; சுவேதன் என்னும் மான் அரசினைக் கூர்ந்து கவனித்தான். அதன் அழகிய தோற்றம் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. “இம்மான் நமது அரசனது அரண்மனையில் இருக்கத்தக்கது,” என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். பின்னர் அவன் அந்த மலைநாட்டிற்கு மன்னானை வீரகேது என்பவனிடம் சென்று, “அரசே, நமது மலையை அடுத்த காட்டில் மாண்கள் கூட்டமாக வாழ்கின்றன. அவற்றுக்கு ‘அரசு’ என்று மதிக்கத்தக்க கலைமான் ஒன்றைக் கண்டேன். அது பேரழகு பெற்றது; பார்த்து மகிழ்த்தக்கது,” என்று கூறினான்.

5. மறுநாள் அரசன் தன் வீரர்களுடனும் வேடு வருடனும் மலைச்சாரலுக்குப் புறப்பட விரும்பினான். வீரர்களும் வேடுவருமாக ஓராயிரவர் அரண்மனைக்கு முன் அணிவகுத்து நின்றனர்; குறித்த நேரத்தில் அரசனுடன் மலைச்சாரலை அடைந்தனர். அவர்கள் தம்மை வேட்டையாட வந்தவர்கள் என்பதை மாண்கள் உணர்ந்து, காட்டிற் பதுங்கின. உடனே அரசனுடைய ஆட்கள் காட்டிற் புகுந்து தேடத் தொடங்கினர்.

6. தனக்கும் தன் இனத்திற்கும் திடீரென்று ஏற்பட்ட துன்ப நிலைமையைச் சுவேதன் நன்கு உணர்ந்தது; காட்டிற்குள்ளும் ஆட்கள் புகுந்து தேடத் தொடங்கிவிட்டதால் காட்டில் இருப்பதற்கு இயலவில்லை. மான் அரசு சிறிது நேரம் யோசித்தது; பின்னர்த் திடீரென ஆற்றின் பக்கமாக ஓடியது. ஆற்றேரம் ஆட்கள் காணப்பட்டிலர். உடனே மான்

அரசு தன் இனத்துடன் அந்த ஆற்றங் கரையை அடைந்தது.

7. அப்பொழுது ஆற்றில் நீர் வேகமாகப் பாய்ந்துகொண்டிருந்தது. ஆற்றின் அகலம் சிறி தளவே ஆயினும் அதனை நீந்திக் கடத்தல் எல்லா மாண்களுக்கும் எளிதன்று. மேலும் சிறிய குட்டிகள் பல அக்கூட்டத்தில் இருந்தன. ஆயினும் சுவேதன் எப்பாடு பட்டாவது தன் இனத்தைக் காக்கத் துணிந் தது. அதனால் அஃது ஆற்றிற் குதித்து நடுவில் நின்றுகொண்டது. அப்பொழுது அதன் தலையும் முதுகுமே நீர் மட்டத்திற்குமேல் தெரிந்தன.

8. மாண்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சுவேதன் முதுகில் தம் முன் கால்களை ஊன்றித் தாவிக் குதித்து அக்கரையை அடைந்தன. இங்ஙனம் ஆயிரம் மாண் களும் அதன் முதுகின்மீது குதித்துக் கால்களை ஊன்றி அழுத்தித் தாவிக் குதித்ததனால் சுவேதனது முதுகு எலும்பு முறிந்துவிட்டது. முதுகின் மேல் தோல் கிழிந்து உதிரம் பெருகிக்கொண்டிருந்தது. ஆயினும் சுவேதன் தன் துன்பத்தைப் பொருட்படுத்த வில்லை. தன் உயிரைத் தந்தேனும் தன் இனத்தைக் காக்கவேண்டும் என்று அது விரும்பியது.

9. இறுதியாக ஒரு மாண்குட்டி சுவேதன் முதுகின்மீது குதித்தது. ஆயின் மறுகரை சேர அதனால் முடியவில்லை. அதனை உணர்ந்த சுவேதன் அக்குட்டி யைத் தன் முதுகின்மீது சுமந்துகொண்டே மெது வாக நீந்திச் சென்றது. மாண்குட்டி சுகமாக அக்கரையை அடைந்தது. ஆனால் அடுத்த வினாடி சுவேதன் அக்கரைமீது விழுந்து இறந்தது.

10. தங்களைக் காத்தற் பொருட்டுத் தங்கள் மாண் அரசு தன்னுயிரைத் தியாகம் செய்தது கண்டு ஆயிர

மான்களும் கண்ணீர் வடித்தன ; ஒவ்வொன்றுக் அதன் அருகிற் சென்று அதனைப் பரிவோடு முத்த மிட்டன் ; அதனை விட்டுப் பிரியமனம் இல்லாமல் மிக்க வருத்தத்துடன் நின்றிருந்தன.



மான் அரசின் தியாகம்

11. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் வேந்தனும் வில்லாளரும் தூரத்திலிருந்து இமை கொட்டாது கவனித்துவந்தனர். அவர்கள் ஆற்றின் அருகில் வருவதைக் கண்டதும் மான்கள் மருண்டு ஓடத் தொடங்கின. அரசன் தன் வீரர்களைப் பார்த்து, “அஃறினைப் பொருளாகிய இம்மான் அரசு தன் இனத்தைக் காக்கப் பட்டபாட்டைப் பார்த்தீர்களா? இது தன் இனத்தைக் காக்கத் தன் உயிரையே தியாகம் செய்தது! ஆபத்துக் காலத்தில் அரசன் தன்

குடிகளை எங்கனம் காத்தல் வேண்டும் என்பதை இம் மான் அரசு தன் செயலிற் காட்டிவிட்டது," என்று கூறி வியப்புற்றுன். பின்னர் அவன் தான் இருந்த கரைக்கு அதன் உடலைக் கொண்டுவரச் செய்து, அடக்கம் செய்தான் ; அவ்விடத்தில் அதன் நினைவுக் காக அழகிய கட்டடம் ஒன்றைக் கட்டுவித்தான்.

### அருஞ்சொற்பொருள்

பரிவு - அண்பு. மருண்டு - அஞ்சி.

#### பயிற்சி

##### I. விடை கூறுக :—

1. மான்கள் வாழ்ந்த இடச்சிறப்பினைக் கூறுக.
2. சுவேதன் தன் கடமையை எவ்வாறு ஆற்றிவந்தது ?
3. வேடன் வேந்தனிடம் கூறியது யாது ?
4. சுவேதன் தன் இனத்தை எவ்வாறு காத்தது ?
5. அஃது எவ்வாறு தன்னைத் தியாகம் செய்தது ?
6. அரசன் வியந்து கூறியது யாது ?

- II. 1. இப்பாடச் செய்தியைச் சுவேதன் கூறுவது போலக் கூறுக.
2. மான்கள் வாழ்க்கை - மன்னவன் வேட்டை - மான் அரசின் தியாகம் - வேந்தன் வியப்பு : இத்தலைப்புகளைத் துணையாகக் கொண்டு இப்பாடப் பொருளை ஒரு கட்டுரையாக வரைக.
3. பொருள் கூறுக :—முகடு, எஞ்சியவை, பரிவு, மருண்டு.
4. எதிர்ச்சொல் கூறுக :—கியற்கை, புதிய, எளிது.

## 9. மாமல்லபுரத்துச் சிற்பங்கள்

1. இக்காலத்தில் மஹாபலிபுரம் என்று கூறப் படும் சிற்றூர் கி. பி. ஏழாம் நூற்றுண்டில் மஹா மல்லபுரம் என வழங்கியது. அக்காலத்தில் அது பெரிய துறைமுகப்பட்டினமாக விளங்கியது. அப்பட்டினம் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டிருந்த பல்லவ நாட்டிற்குத் துறைமுக நகரமாக இருந்தது. கி. பி. ஏழாம் நூற்றுண்டில் இருந்த பல்லவ மன்னருட் பெருவீரனுக விளங்கியவன் நரசிம்ம வர்மன் என்பவன். அவன் பகைவர் பலரை வென்று ‘மஹா மல்லன்’ என்று பெயர் பெற்றனர்; அவன் தன் துறைமுக நகரத்தைப் பெரிதாக்கிச் சிறப்பித்து அதற்கு ‘மஹா மல்லபுரம்’ என்று பெயரிட்டான். அப்பெயர் ‘மாமல்லபுரம்’ என மருவியது; பின்னர், ‘மஹாபலி ஆண்ட புரம்’ என்று பொருள் கொள்ளப்பட்டு, ‘மஹாபலிபுரம்’ என வழங்கலாயிற்று.

2. மாமல்லபுரம் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்த காலத்தில், பல்லவர்கள் பாறைகளைக் குடைந்து கோவில்களை அமைக்கவும், சிறிய குன்றுகளைக் கோவில்களாக மாற்றவும், மலைப் பாறைகளில் இதி காச—புராணக் காட்சிகளைக் காட்டும் சிற்பங்களைச் செதுக்கவும் தொடங்கினர். அவர்களுடைய இம் மூவகை முயற்சியையும் மாமல்லபுரத்திற் காணலாம். அவ்வேந்தர்கள் தங்கள் உருவங்களையும் தாங்கள் செதுக்குவித்த அல்லது குடைவித்த கோவில்களில் பொறித்துள்ளனர். மாமல்லபுரத்துக் கோவில்களில் பல்லவ வேந்தரான சிம்மவிழினு, மகேந்திர வர்மன், மாமல்லனுன் நரசிம்ம வர்மன் முதலியவருடைய உருவங்கள் தனித்தும் அவர்தம் அரசமாதேவியர் உருவங்

கஞ்சனும் இருத்தலைக் காணலாம். இவை அனைத்தையும் கூர்ந்து கவனிப்பின், பல்லவர் காலத்துக் கோவில்களின் அமைப்பையும் சிற்பக்கலைச் சிறப்பையும் தெளிவாக அறியலாம்.

3. மாமல்லபுரத்தில் உள்ள ‘பஞ்ச பாண்டவர் தேர்கள்’ என்று சொல்லப்படுவன தேர்கள் அல்ல. அவை தனித் தனிக் கற்கோவில்கள் ஆகும். அவை ‘ஒன்றைக் கல் கோவில்கள்’ எனப்படும். ஒரு சிறிய



நரசிம்ம வர்மன்

குன்றைக் கோவிலாகத் தோற்றும்படி மாற்றி அமைப்பது என்பது எளிதான் வேலையா? என்னிப் பாருங்கள். அக்கோவில்கள் ஜிந்திலும் தருமராசர் தேர்

என்பதே பெரியது. சிறந்த சிற்ப வேலைப்பாடு அமைந்த மூன்று அடுக்குகளை உடையது; ஒவ்வோர் அடுக்கைச் சுற்றிலும் மாடப்புரைகள் உள்ளன. அவற்றில் அழகிய வடிவங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கின் நடுவில் உள்ள மாடப்புரை போன்றதுதான் கோவிலின் கருவறை. மாடப்புரையின் அடியில், கையில் முருகக் கடவுளை வைத்துள்ள பார்வதியுடன் கூடிய சிவபெருமான் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் இடப்பக்கம் நான்முகன் உருவமும், வலப்பக்கம் திருமால் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன.

4. இரண்டு தேர்களை அடுத்து யானையும் சிங்கமும் பாறைகளில் தனித்தனியே செதுக்கப்பட்டுள்ளன. இரதங்களின் சுற்றுப்புறக் கற்சுவர்களில் தூண்களுக்கு இடையில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கவனிக்கத் தக்கவை. அவை கி. பி. ஏழாம் நூற்றுண்டுச் சிற்பத் திறனை விளக்கி நிற்பவை; அக்கால மக்கள் உடை, நகை, முடி முதலிய பலவற்றை நமக்கு உணர்த்து படவை. அவ்வுருவங்களுட் சில, முன் சொன்ன மஹேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் முதலிய வேந்தர்களை உணர்த்துவனவாகும்.

5. மாமல்லபுரத்து ஆதிவராஹர் கோவிலில் உள்ள கற்சிலைகள் கண்டு மகிழ்த் தக்கவை. ஒரு பக்கத்தில் சிம்ம விஷ்ணு அரியணையில் வீற்றிருக்கிறார்கள். அவனது இடக்கால் அரியணைது மடங்கி யுள்ளது. வலக்கால் நிலத்தில் படிந்துள்ளது. அவனது இடக்கை இடைத் தொடைமீது வைக்கப்பட்டிருக்கிறது; வலக்கை ‘ஞான முத்திரை’ நிலையில் உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வரசன் நீண்ட காதணி களையும், கழுத்தணிகளையும் அணிந்துள்ளான்.

அவன் தலைமீது காணப்படுவது அரசமுடி என்ன ஸாம்.



சிம்ம விஷ்ணு

6. ஆதிவராஹர் கோவிலில், மற்றிரு பக்கத்தில் சிம்மவிஷ்ணு மகனுன் மகேந்திர வர்மன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மஹேந்திர வர்மன் நிற் கிண்றுன். அவனது அரச முடி, காதணிகள், கழுத் தணி என்பவை சிம்ம விஷ்ணு அணிந்திருப்பவை போன்றனவே ஆகும். உடல் அமைப்பில் மஹேந்திரன் தன் தந்தையினும் பருத்துக் காணப்படுகிறுன். அவனது எடுப்பான தோற்றும் அவன் கருதியதை முடிக்கும் ஆற்றல் உடையவன் என்பதை உணர்த்து

கிறது. அவன் வலக்கை கோவிலின் கருவறையைச் சுட்டுகிறது; மற்றொரு கை தொங்கவிடப்பட்டுள்ளது.

7. இனி, இதிகாச—பூராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களைக் கவனிப்போம் : இவற்றுள் சிறப்பாகக் குறிக்கக் கூடியது பகீரதன். தவத்தைக் குறிக்கும் சிறபம் ஆகும். அச்சிறபம் ஏறக்குறைய



மகேந்திர வர்மன்

நூற்றைம்பதுக்கு மேற்பட்ட உருவங்களைக் காட்டுகிறது.

8. மகிஷாசுர மன்றபம் என்பது ஒன்று. அதன் சுவரில் பலவகைப் போர்க்கருவிகளைத் தாங்கிய எட்டுக் கரங்களுடன் தூர்க்கையம்மன், பாயும் சிங்கத்

தின்மீது ஏறி எருமைத்தலை அசுரனைக் கொல்வது போலச் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் மிக்க வேலைப் பாடு கொண்டது. அதற்கு எதிரில் உள்ள திருமாலின் ‘சேஷ சயனம்’ மிக நுண்ணிய வேலைப் பாடு கொண்டது. நிலமகளை அனைத்துக்கொண்டு ஆதிசேடன் தலையில் ஓர் அடியை ஊன்றித் தேவர் களின் துதியைக் கேட்டபடி நிற்கும் திருமாலின் ஆதிவராஹ அவதாரச் சிற்பம் விழிகட்கு விருந்தளிப் பது. மாமல்லபுரத்தில் இத்தகைய அழகிய சிற்பங்கள் பல உண்டு. நீங்கள் அவற்றைக் கண்டு களிக்க வேண்டும்; ஆயிரத்து முந்தாறு ஆண்டுகட்கு முன் நம் முன்னேர் சிற்பக்கலையில் பெற்றிருந்த பயிற்சியை அறிந்து பெருமை கொள்ளவேண்டும்.

### அருஞ்சொற்பொருள்

சிற்பம் - கல்லில் உருவங்களைச் செதுக்கி அமைத்தல். பட்டினம் - கடற்கரையை அடுத்த நகரம். பட்டணம் - உள் நாட்டு நகரம். இதிகாசங்கள் - இராமாயணம், பாரதம் முதலியன. புராணம் - பழைய வரலாறு. கருவறை : கரு + அறை - மூர்த்தி தம் வைக்கப்படும் அறை, மூலஸ்தானம். எடுப்பான - கம்பீர மான. ஆதிசேடன் - ஆயிரம் தலைகளையுடைய பெரிய பாம்பு என்று நூல்கள் கூறும்.

### பயிற்சி

#### I. விடை தருக :

1. மாமல்லபுரம், மஹாபலிபுரம் என்று பெயர்கள் வரக் காரணங்கள் யாவை?
2. மாமல்லபுரத்தில் காணப்படும் அதிசயப் பொருள்கள் எவை?
3. சேஷ சயனம், ஆதிவராக அவதாரம்—இவற்றை உணர்த்தும் சிற்பங்களைப் பாராட்டி வரைக.
4. இச்சிற்பங்களைக் கொண்டு நாம் உணர்வன யாவை?

#### II. 1. இப்பாடச் செய்தியை மஹாமல்லன் கூறுவதுபோலக் கூறுக.

2. ஒற்றைக்கல் கோவில்கள், தனிப்பட்ட உருவச் சிலைகள், இதிகாச புராண சிற்பங்கள், சிற்பங்களால் நாம் பெறும் அறிவு: இக் குறிப்புகளின் துணையைக் கொண்டு இப் பாடப்பொருளை ஒரு கட்டுரையாக வரைக.

## 10. இந்தியாவுக்கு வழிகண்ட வீரர்

1. ஜிரோப்பாக் கண்டத்தின் வரலாற்றில் கி. பி. பதினெட்டாம் நூற்றுண்டு ஒரு சிறந்த காலமாகும்; அந்த நூற்றுண்டில் கல்வி, தொழில், சமயம், அரசியல் முதலிய துறைகளில் மக்கள் புத்துணர்ச்சி கொண்டனர்; கடல் கடந்து பல புதிய நாடுகளைக் காண வேட்கை கொண்டனர்; அம் முயற்சியில் ஈடுபட்டுப் பல இன்னல்களுக்கு உட்பட்டுப் புதிய நாடுகளைக் கண்டறிந்தனர். அங்ஙனம் அப்பெரு மக்கள் உழைத்துப் பெற்ற வெற்றியே இன்று உலகெங்கும் ஜிரோப்பியர் நிறைந்திருப்பதற்குக் காரணமாகும்.

2. இந்தியாவின் செல்வ வளத்தைப்பற்றிப் பல கதைகள் பல நூற்றுண்டுகளாக ஜிரோப்பாவில் வழங்கிவந்தன. அதனால் கலைகளில் புத்துணர்ச்சி பெற்ற பதினெட்டாம் நூற்றுண்டு ஜிரோப்பியர் இந்தியாவைக் காண ஆவல் கொண்டனர். ஆயின், அக்காலத்தில் அராபியர் மத்திய தரைக்கடல், செங் கடல் முதலிய பகுதிகளில் ஆதிக்கம் பெற்றிருந்தமையின், இந்தியாவிற்கு உரிய நிலவழி அவர்கட்கு மறுக்கப்பட்டது. அதனால் ஜிரோப்பியர் கடல் வழியாக இந்தியாவை அடைய முயற்சி செய்யலாயினர்.

3. இந்தியாவைக் கண்டுபிடிக்க முதன் முதல் புறப்பட்ட டயரஸ் என்ற போர்ச்சுகீசியர் ஆப்ரிக்காவின் தென்கோடியைக் கண்டார்; அதற்கு அப்பாற செல்லப் புயல் காற்று இடந்தரவில்லை; அதனால் அந்த முஜீனக்குப் ‘புயல் முஜீன’ என்று பெயரிட்டுத்

திரும்பினார். அவரது முயற்சியைப் பாராட்டிய போர்ச்சுகல் நாட்டு அரசர் புயல் முனையை ‘நன்னம் பிக்கை முனை’ என்று அழைத்தனர்.

4. கிறிஸ்தபர் கொலம்பஸ் என்பவர் இந்தியாவைக் கண்டறிய விரும்பி, வழி அறியாது மேற்கே சென்று அமெரிக்கா என்னும் புதிய உலகத்தைக் கண்டறிந்தார்.

5. அக்காலத்தில் போர்ச்சுகல் நாட்டு மன்னராக இருந்த டாம் மான்யுவெல் என்பவர் இந்தியாவை எப்பாடு பட்டேனும் கண்டறிதல் வேண்டும் என்று முடிவு செய்தார் ; பிரயாணத்திற்குரிய கப்பல்களைக் கட்டி முடித்தார் ; தம் கருத்தை முற்றுவிக்கத் தக்க வீரனைத் தந்தருளுமாறு கடவுளை வேண்டினார். அவர் ஒருநாள் தம் அமைச்சருடன் பேரவையில் இருந்தார். அப்பொழுது ஒருவர் அப்பேரவை மண்டபத்தின் குறுக்கே சென்றார். அரசர், ‘நமது சபா மண்டபத்தில் நாம் இருக்கும்பொழுதே அஞ்சாது குறுக்கே செல்லும் இவன் வீரனுக இருத்தல் வேண்டும். இவனே இந்தியாவைக் கண்டுபிடிக்கத் தக்கவன்,’ என்று நினைத்தார் ; உடனே அப்புதிய மனிதரை அழைத்துத் தம் கருத்தைத் தெரிவித்தார். அப்புதிய மனிதர் அரசர் விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அவர் யார் ?

6. அவரே வாஸ்கோ-ட-காமா என்பவர் ; அஞ்சா நெஞ்சமூம் விடா முயற்சியும் மனவுறுதியும் கொண்டவர். அவரது பிரயாணத்திற்காக நான்கு கப்பல்கள் தயாராயின. காமா முதல் நாள் இரவு முழுவதும் கோவிலிலிருந்து பிரார்த்தனை செய்தார் ; மறுநாட்காலை அவரும் அவருடன் செல்ல இருந்த மாலுமிகளும் நகரத் தெருக்களில் ஊர்வலமாகச்

சென்றனர். நகரமாந்தர் அவர்களுடன் கடற்கரைக்கு வந்து வாழ்த்துக் கூறி வழியனுப்பினர்.




வாஸ்கோ-ட-காமா

7. கப்பல்கள் ஆப்பிரிக் காவின் மேற்கே தெற்கு நோக்கிப் பிரயாணமாயின; வழியில் ஓர் இடத்தில் பெரும் புயற் காற்றுக்கு அஞ்சிக் கரை ஓரத்தை விட்டு விலகிச் சென்றன; அப்பொழுது வழி தெரியாமல் அட்லாண்டிக் பெருங் கடலில் நெடுந் தூரம் தென்மேற்காகச் சென்றுவிட்டன. அக்கப் பல்கள் இங்ஙனம் தொண்ணூற்றுறு நாட்கள் பெருங் கடலில் அலைந்து திரிந்து முடிவில் நன்னம்பிக்கை முனையை அடைந்தன.

8. கப்பல் பிரயாணிகள் கலக்கம் கொண்டனர்; ஊர் திரும்பி விடலாம் என்று காமாவுக்கு யோசனை

கூறினர். காமா அவர்களை ஊக்கப்படுத்திப் பிரயாணத்தைத் தொடங்கினார்; ஆப்பிரிக்காவின் கீழ்க் கரை ஓரமாகச் சென்று, அக் கரையோர நாட்டுக்கு நேட்டால் என்று பெயரிட்டார்; அப்பகுதியில் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார்; பிறகு ‘மொஜாம்பக்’ என்னும் தீவை அடைந்தார். காமா அங்கு அராபியருக்கு உரிய நான்கு மரக்கலங்களைப் பார்த்தார்;

அவற்றில் பொன், வெள்ளி, மிளகு, கிராம்பு, இஞ்சி  
பவழும் முதலியவற்றைக் கண்டார் ; அவை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டன என்பதை அறிந்தார் ;  
இந்தியாவுக்குச் செல்லும் வழியை அராபிய வாணிகரைக் கேட்டறிந்தார் ; ஊக்கம் கொண்டு தமது பிரயாணத்தை மேலும் தொடர்ந்து செய்தார்.



9. மேலே வானம்-கீழே முரட்டு அலைகள்-நாற் புறங்களிலும் அழகான கடற் பகுதிகள் ஆகிய இக் காட்சியை நாள்தோறும் காணக்காணக் கப்பல் பிரயாணிகள் கவலைகொண்டனர் ; ‘இந்தியாவை நோக்கித்தான் செல்லுகிறோமோ! நமது இறுதியை நோக்கித்தான் செல்லுகிறோமோ! ’ என்று முனை முனைத்தனர். காமா அவர்கட்கு ஆறுதல்கள் சொல் 135 782  
03/67  
453

விக்கொண்டே வந்தார் ; இங்ஙனம் பல நாட்கள் பிரயாணம் செய்து,—1496-ஆம் ஆண்டு ஜென் மாதம் போர்ச்சுக்கலை விட்டுப் புறப்பட்டுப் பதினெடு மாதங்கட்குப் பிறகு\*—தென் இந்தியாவின் சிறந்த துறைமுகப் பட்டினமான கள்ளிக்கோட்டையை அடைந்தார் ; உடனே தம் கருத்தை முற்றுவித்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திக் கப்பலைவிட்டு இறங்கினார்.

10. காமா தம் துணைவர்களுடன் தம் நாட்டுக் கொடியைப் பிடித்துக்கொண்டு அரண்மனை வாயிலை அடைந்தார் ; ஆயின், உடனே அரசரைக்காண இயல வில்லை ; ஏழு நாட்கள் கழிந்த பிறகே அரசரைக் கண்டார் ; கள்ளிக்கோட்டை அரசர்முன் தம் அரசர் சிறப்பினைக் கூறி, அவர் அனுப்பிய பொருள்களைக் காணிக்கையாக வைத்தார் ; வாணிகம் செய்யத் தமக்கு அநுமதி வேண்டும் என்று வேண்டினார். தாராள மனப்பான்மையுடைய அரசர் அதற்கு இசைந்தார்.

11. பின்னர்க் காமா போர்ச்சுக்கலுக்குத் திரும் பினார். அவரது வருகை சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. காமா வெற்றி பெற்றதை அரசர் பாராட்டி, ஆண்டு ஒன்றுக்கு உபகாரச் சம்பளமாக மூவாயிரம் டக்கட்டுகளை அளித்துவர ஏற்பாடு செய்தார்.

12. இங்ஙனம் அரும்பாடுபட்டு இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டுபிடித்த காமாவுக்கு நாகரிக உலகம் நன்றி செலுத்திவருகிறது. அவர் காட்டிய வழியில் போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக் காரர், ஆங்கிலேயர் என்பவர் நம் நாட்டிற்கு வந்து வாணிகம் செய்யத் தொடங்கினார்.

### அருஞ்சொற்பொருள்

புத்துணர்ச்சி - புதிய உணர்ச்சி. வேட்கை - தாகம், ஆசை. பேரவை - பெரிய சபை, இங்கு அரசு சபை. இறுதி - முடிவு, அழிவு. டக்கட் - போர்ச்சுகல் ரூபாயின் பெயர்.

### பயிற்சி

#### I. விடை தருக:

1. இந்தியாவைக் கண்டுபிடிக்க முயன்றவர் யாவர்? அவர் கள் முயற்சி யாதாயிற்று?
2. வாஸ்கோ-ட-காமா செய்த பிரயாண விவரத்தை விளக்கி வரைக.
3. காமா கள்ளிக்கோட்டை அரசரிடம் பெற்றது யாது?
4. அவரை நாகரிக உலகம் மறக்க முடியாது. ஏன்?

- II. 1. காமாவும் போர்ச்சுகல் அரசரும்-காமாவின் கடற் பிரயாணம்—முயற்சியில் வெற்றி: இக்குறிப்புகளைக் கொண்டு இப்பாடப் பொருளை ஒரு கட்டுரையாக வரைக.
2. காமாவின் கடற்பிரயாணத்தை (உத்தேசமாக)ப் படம் வரைந்து காட்டுக.
3. வாக்கியங்களில் அமைக்க:—புத்துணர்ச்சி, ஆட்பட்டு, அஞ்சா நெஞ்சம், விடா முயற்சி, மனவுறுதி, தாராள மனப்பான்மை.
4. இப்பாடத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ற தலைப்புத் தருக.

## 11. புலவர் குணநலன்கள் I

### புலவர் மான உணர்ச்சி

1. இன்றைய சேலம், \*‘கோவன்புத்தூர்’, நீல கிரி ஜில்லாக்கள் பழைய காலத்தில் கொங்கு நாடு எனப்பட்டது. சேலம் ஜில்லாவில் இன்றைய தர்ம புரியை அடுத்த அதமன் கோட்டை ‘என்னும் பகுதி பழைய காலத்தில் தகடுர் எனப்பட்டது. அத்தகடுரில் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற சிற்றரசன் சங்ககாலத்தில் வாழ்ந்துவந்தான். அவன் தமிழ்ப் புலவரைப் போற்றி ஆதரித்தான்; கூத்தர், பாணர் முதலியோருக்கும் வரையாது வழங்கினான். அவன் புகழ் தமிழகம் முழுமையும் பரவியது.

2. ஒளவையார் கொங்குநாட்டுப் புலவருள் ஒருவர்; பெண்பாலர்; பாணர் மரபினர். அவர் அஞ்சா நெஞ்சம் பெற்றவர்; பல ஊர்களுக்குச் சென்று வள்ளல்களைப் பாடிப் பரிசில் பெற்றவர். அவர் தகடுர் அதியமான் புகழைக் கேள்வியுற்றர்; தேன் நிறைந்த மலரை நாடி வண்டுகள் செல்வது போலப் புலவர் அதியனது கொடைச் சிறப்பைக் கேள்வியுற்றுப் போவதை அறிந்தார்; தாழும் அவனைக் கண்டு பாடிப் பரிசில் பெற விரும்பித் தகடுரை அடைந்தார்.

3. ஒளவையாரது புலமையை முன்னரே கேள்வியுற்றவன் ஆதலின், அதியமான் அவரை அன்புடன் வரவேற்று இன்னுரை புகன்றுன்; உளம்

---

\* கோவன் என்பவன் அமைத்த புதியழூர் (புத்தூர்) ஆதலின் கோவன் புத்தூர் எனப் பெயர் பெற்றது. இப் பெயரே கோயம்புத்தூர் என வழங்குகிறது.

மகிழு உணவிட்டான் ; ஆனால் எக்காரணம் கொண்டோ பரிசில் தராது நீட்டித்தான். ஒளவையார் அவன் உள்ளக் கருத்தை உணரவில்லை ; தம் தகுதி உணர்ந்து அவன் உடனே பரிசில் தந்து அனுப்ப வில்லை என்று எண்ணினார். அதனால் அவருக்குச் சினமும் வருத்தமும் தோன்றினா. அவர் அரண்மனை வாயிலைக் கடந்து வெளியேற விரும்பினார். அப்பொழுது வாயிற்காவலன் ஒருவன் அங்கு நின் நிருந்தான். ஒளவையார் சினம் பொங்க அவனைப் பார்த்து,

“ வாயில் காப்போய், வாயில் காப்போய், புலவர்கள் நிரம்பப் படித்தவர்கள். அவர்கள் கொடையாளிகளை அடைந்து தம் புலமையைக் காட்டிப் பரிசில் பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள். அத்தகைய புலவருள் நான் ஒருத்தி. நின் அரசன் அறிஞன். ஆயினும் அவன் தன் நிலையை உணர்ந்தவனுகத் தெரியவில்லை ; என் தகுதியையும் வறிய நிலையையும் அறிந்தவனுகவும் தெரியவில்லை ; பரிசில் கொடாது காலம் தாழ்த்துகிறேன். என் போன்ற புலவர்க்கு வேறு வள்ளல்கள் கிடைக்கமாட்டார்களோ ? தமிழகத்தில் அறிவும் புகழும் உடையோர் இருக்கின்றனர் ; அவர்கள் மறைந்துவிடவில்லை. நான் அப்பெரு மக்களிடம் செல்வேன் ; செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவேன் ,”

என்று கூறி வழி நடக்கலானார். இதிலிருந்து அவரது மான உணர்ச்சி நன்கு விளங்குகிற தன்றே ?

## II

## புலவரது அச்சமற்ற பேச்சு

1. பெருந்தலைச் சாத்தனுர் என்ற புலவர் ஏறத்தாழ ஆயிரத்து எண்ணாறு ஆண்டுகட்கு முற் பட்டவர். அவர் காலத்தில் கொங்கு நாட்டில் குமணான் என்ற வள்ளல் முதிரமலை நாட்டை ஆண்டு வந்தான். புலவர் அவனிடம் சென்று பரிசில் பெற்றூர்; பின்னர்ப் பல வள்ளல்களைக் கண்டு பாடிச் சிறப்புப் பெற்றூர்.

2. அவர் ஒரு நாள் தோட்டிமலைத் தலைவனும் சிறந்த கொடையாளியுமான கண்ணாரக்கோப் பெருநள்ளி என்பவன் தம்பியைக் காணச் சென்றூர். அவன் பெயர் இளங்கண்ணாரக்கோ என்பது. அவனுடன் நன்னன் என்ற வள்ளலது மரபில் வந்த இளவிச்சிக்கோ என்பவன் உடன் இருந்தான். புலவர் முன்னவனைக் கண்டதும் தழுவிக்கொண்டார்; பின்னவனைத் தழுவாது எட்டி நின்றூர். பின்னவன் வருத்தத்துடன், “புலவரே, என்னைத் தழுவாமைக்குக் காரணம் யாது?” என்று கேட்டான். உடனே புலவர் அவனை நோக்கி,

“யான் இவனைத் தழுவினாமைக்கும் உண்ணைத் தழுவாமைக்கும் தக்க காரணங்கள் உண்டு. அவற்றைக் கூறுவேன், கேட்பாயாக : இந்த இளங்கண்ணாரக்கோ அருளே உருவம் எடுத்து வந்தாற்போன்ற வள்ளல்கள் மரபில் வந்தவன். இவன் மரபைச் சேர்ந்த பெண்மணிகள், தம் கணவர் அரண்மனையில் இல்லையாயினும், அவர்களைத் தேடிவந்த பரிசிலர்க்கு அறுசுவை உண்டி அன்புடன் அளித்து, பரிசிலர்

மனம் உவக்குமாறு பரிசில்கள் நல்கும் நல்ல பழக்கம் உடையவர்கள்; ஆதலால் இவனைத் தழுவினேன். நீயோ பரிசிலரைப் பரிவுடன் உபசரித்து அவர்கள் விரும்பின எல்லாம் விருப்புடன் அளித்துவந்த நன்னன் என்ற வள்ளல் மரபில் வந்தவன். ஆயி னும் அந்நன்னன் செய்த கொடுஞ்செயல் ஒன்றைக் கூறுவேன், கேள் : அவனுக்கு உரிய சோலையில் இருந்த மரத்தின் பசிய காய் ஒன்று அருகில் பாய்ந்து கொண்டிருந்த ஓடை நீரில் விழுந்து மிதந்து சென்றது. அப்பொழுது அந்நீரில் நீராட வந்த சிறுமி ஒருத்தி அதனை எடுத்து உண்டாள். அதனை உணர்ந்த நன்னன் அவளைக் கொல்ல ஆணையிட்டான். அவள் தந்தை தன் மகள் செய்த தவற்றுக்காக எண்பத் தொரு யானைகளும் அவளது நிறையளவு பொன்னாற் செய்த பாவை ஒன்றும் தருவதாகக் கூறித் தன் மகள் உயிரைக் காக்குமாறு வேண்டினான். நன்னன் அவ்வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் அச் சிறுமியைக் கொன்றான். உன் முன்னேருள் மற் றெருருவன் உலோப குணம் மிக்கவன்; புலவர் பாணர் முதலிய பரிசிலர் செல்லின், வாயிற் கதவுகளை அடைத்துவிடும் பழக்கம் உடையவன். இத்தகையவர் தீய செயல்கள் உன் மரபுக்கு வசையாக இருந்து வருகின்றன. ஆதலால் உங்கள் மலையைப் புலவர்கள் பாடுவதில்லை,” என்று கூறி முடித்தார்.

3. பெருந்தலைச் சாத்தனாது அச்சமற்ற— அழுத்தமான பேச்சினைப் பார்த்தீர்களா?

### அருஞ்சொற்பொருள்

சங்க காலம் - கி. பி. 300-க்கு முற்பட்ட காலம். அறுசுவை - உவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு. பரிசிலர் -

பரிசு பெறச் செல்பவர். வசை - பழி. பொருட்பட்டுத்தாமல் மதியாமல்.

### பயிற்சி

#### I. விடை தருக :—

1. கொங்கு நாடு எது ?
2. அதியமான் நல்லியல்புகள் யாவை ?
3. ஒளவையார் அவன்மீது சினங்கொள்ளக் காரணம் யாது ?
4. அவர் வாயிற்காவலனை நோக்கி யாது கூறினார் ?
5. அவர் மானவணர்ச்சி உடையவர் என்பது எவ்வாறு தெரிகிறது ?
6. பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டரக்கோவைத் தழுவினார்.—என் ?
7. அவர் இளவிச்சிக்கோவைத் தழுவவில்லை. காரணம் என்ன ?
8. அவர் அச்சமற்றவர் என்பது எதனாற் புலனுகிறது ?

- II. 1. முதற் பகுதியை ஒளவையாரே கூறுவதுபோலக் கூறுக.
2. முதற் பகுதியை அதியமான் கூறுவதுபோலக் கூறுக.
3. பிற்பகுதியைப் பெருந்தலைச் சாத்தனார் கூறுவது போலக் கூறுக.
4. பிற்பகுதியை இளவிச்சிக்கோ சொல்லுவதுபோலச் சொல்லுக.
5. வாக்கியத்தில் அமைக்க :—கேள்வியுற்று, பரிசில் பெற, வரவேற்று, வள்ளல், பொருட்பட்டுத்தாமல்.
6. பண்டைப் புலவர்களைப்பற்றிய உன் கருத்துகளை 15 வரிகளில் எழுதுக.


## 12. ஈழ நாடு

1. நமது தமிழ் நாட்டை அடுத்துத் தெற்கே இருக்கின்ற தீவு இலங்கைத் தீவு அல்லது ஈழ நாடு எனப்படும். அது தனுஷ்கோடியிலிருந்து ஏறக் குறைய இருபத்திரண்டு கல் தொலைவில் உள்ளது. அச்சிறிது தூரத்திலும் பெரிய கற்பாறைகள் தொடர்ந்து காணப்படுகின்றன. ஆதலின் ஈழ நாடு ஒரு காலத்தில் நம் நாட்டுடன் தொடர்புற்றதாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

2. ‘�ழம்’ என்னும் சொல் ‘பொன்’ என்னும் பொருளை உடையது. அதனால், ஒரு காலத்தில் இத் தீவில் பொற்கனிகள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

3. ஈழ நாடு நடுப்பாகம் உயர்ந்து மேடாயும் நாற்புறங்களிலும் தாழ்ந்து கடலை நோக்கிச் சரிவாயும் அமைந்துள்ளது. மேட்டுப் பகுதி மலைத்தொடர் களையும் அடர்ந்த காடுகளையும் பெற்றுள்ளது. மலைத் தொடர்களிலிருந்து ஆறுகள் தோன்றி நாற்புறங்களிலும் பாய்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டு இரப்பர்த் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

4. ஈழ நாடு இயற்கை வனப்பு வாய்ந்தது. நாடெங்கும் கடற்கரை ஓரங்களில் தென்னை, பனை, கழுகு முதலிய மரங்கள் வளமுற வளர்ந்துள்ளன. மலைப்பகுதி ஒழிந்த பிற இடங்களில் வேலிகள் உள்ள தோட்டங்களும் பயிரிடப்பட்ட விளைபுலன்களும் பச்சைக் கம்பளம் பரக்க விரித்தாற்போலக் காட்சி அளிக்கும் பசும்புல் தரைகளும் கண்ணையும் கருத்தையும் கவரத் தக்கன. மலைகளின் தாழ்வரைகளில்



தேயிலைத் தோட்டங்கள் காணப்படும். அவை பெரும் பாலும் ஜிரோப்பியர் வசமே உள்ளன. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவருட் பெரும்பாலோர் நம் தமிழ் மக்களே ஆவர். அவர்கள் நம் தமிழ் நாட்டிலிருந்து பிழைப்பை நாடி அங்குச் சென்றவர்கள். காடுகளை அழித்த இடங்களில் இரப்பர்த் தோட்டங்கள் காட்சி அளிக்கின்றன. அவற்றில் நம்மவரும் ஈழ நாட்டுக்கே உரிய சிங்களவரும் வேலை செய்கின்றனர். இரப்பர்த் தொழில் வளர்ச்சி பெறுமாயின், ஈழ நாட்டு இரப்பர் இந்தியாவிற்குப் பெரிதும் பயன்படும்.

5. ஏலம், சாதிக்காய், வாஸ்மிளை, கிராம்பு முதலிய வாசனைப் பொருள்கள் ஈழ நாட்டில் மிகுதி யாக உண்டாகின்றன. இப்பொருள்கள் இந்தியா விற்கும் பிற நாடுகட்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மலையின் பழைய கற்பாறைப் பகுதிகளில் புதிப்ராகம், வைரம், வைடுரியம், மாணிக்கம் முதலிய மணிவகைகள் கிடைக்கின்றனவாம். பென்னில் செய் வதற்கு உரிய ஒரு வகைக் கல்லும் கிடைக்கின்றதாம்.

6. ஈழ நாட்டின் வடகோடிப் பகுதி யாழிப் பாணம் எனப்படும். திரிக்கோண மலையைப் பெற்றுள்ள கிழக்குப் பகுதி கீழ் மாகாணம் எனப்படும். இந்த இரு மாகாணங்களிலும் தமிழர் தொகையே மிகுதி. பிற மாகாணங்களில் சிங்களவர் தொகை மிகுதியாகும். காடுகளிலும் மலைகளிலும் வேடர்கள் வாழ்கின்றனர். வாணிகத்தின் பொருட்டுக் குடியேறி யுள்ள மக்களுட் பெருந்தொகையினர் முஸ்லிம்கள் ஆவர். சீனர், ஜிரோப்பியர் முதலிய வேற்று நாட்டினர் மிகச் சிலரேயாவர். ஈழ நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ நாற்பத்தைந்து ஈடுபாடும் என்னலாம்.

7. ஈழ நாடு புத்தர் காலமுதலே சிறப்புற்றதாக

இருந்ததாம். அசோகப் பேரரசரால் அனுப்பப்பட்ட பெளத்த சமயத் துறவிகள் ஈழ நாட்டில் பெளத்த சமயத்தைப் பரவச் செய்தனர். பெளத்த மடங்கள் தோன்றின ; பெளத்த சமய நூல்கள் பெருகின. ஈழ நாட்டின் தலைநகராக விளங்கிய அநூராதபுரத் தில் பழைய பெளத்த மடங்களை இன்றும் காணலாம். கண்டி நகரத்தில் உள்ள புத்தர் கோவில் மிக்க பெயர் பெற்றதாகும்.

8. ஈழ நாடு பெளத்த சமயத்திற்குப் பெயர் பெற்றுற் போலவே சைவ சமயத்திற்கும் பெயர் பெற்ற நாடாகும். தலைமன்னுரை அடுத்த மாதோட்டம், திரிகோணமலை, கதிர்காமம் முதலிய இடங்களில் சிவபிரான் கோவில்களையும் முருகப்பெருமான் கோவில்களையும் காணலாம். பராந்தக சோழன், இராஜராஜ சோழன் முதலிய சோழப் பேரரசர் இலங்கையைப் பிடித்து ஆண்ட காலத்தில் சைவ சமயம் ஈழ நாட்டிற் சிறப்புற்றிருந்தது. சோழர் காலத்துக் கோவில்கள் சில இன்றும் ஈழ நாட்டிற் காணப்படுகின்றன.

9. ஈழ நாட்டின் பழைய துறைமுக நகரங்கள் தலைமன்னுர், யாழ்ப்பாணம், திரிகோணமலை முதலியன. ஆயின் ஆங்கிலேயர் ஆட்சியில் கொழும்பு சிறந்த துறைமுக நகரமாக்கப்பட்டது. இது செயற்கைத் துறைமுகம். கிழக்கு இந்தியத் தீவுகள் ஆஸ்திரேலியா முதலிய கிழக்கு நாடுகெட்கும் ஆப்பிரிக்கா, ஜிரோப்பா முதலிய மேற்கு நாடுகெட்கும் செல்லவேண்டும் கப்பல்கள் கொழும்பில் தங்கிச் செல் கின்றன. அதனால் அங்கு உலக நாடுகளின் பிரதி நிதிகள் உறைகின்றனர். வானளாவிய மாடமாளிகைகள் கொழும்பு நகரை அழுக செய்கின்றன.

10. ஈழ நாட்டில் ஒரு மலை உச்சியில் நான்கடி நீளமுள்ள அடிச்சுவடு செதுக்கப்பட்டுள்ளது. அது புத்தரது அடிச்சுவடு என்று பெளத்தர் கூறு கின்றனர் ; அம்மலையை ஸ்ரீபாத மலை என வழங்கு கின்றனர். இந்துக்கள் இராமரது காற்சுவடு என்கின் றனர். முஸ்லிம்கள் ஆதாமின் அடிச்சுவடு என்று கூறி, அம்மலையை ஆதாம் மலை என்கின்றனர். கிறிஸ்தவர்கள் தாமஸ் மஹானது அடிச்சுவடு என்று கூறுகின்றனர். உண்மை எதுவாயினும், அம்மலை எல்லாச் சமயத்தவராலும் போற்றப்படுகின்றது என்பது உண்மையாகும்.

### அருங்சொற்பொருள்

வனப்பு - அழுகு. கழுகு - பாக்கு மரம். புலன் - வயல். பரக்க - பரவலாக. தாழ்வரை - சரிவு.

### பயிற்சி

#### I. விடை கூறுக :—

- ‘�ழ நாடு இந்தியாவுடன் இணைந்திருந்தது’ என்று எண்ணக் காரணம் என்ன ?
- �ழ நாடு—பொருள் யாது ?
- �ழ நாட்டு விளைபொருள்கள் யாவை ?
- �ழ நாட்டு இயற்கை அமைப்பு யாது ?
- சமுத்திலிருந்து ஏற்றுமதியாவன யாவை ?
- �ழ நாடு எவ்வெச் சமயங்கட்டுச் சிறந்த நாடாகும் ?

1. ஈழ நாட்டின் இயற்கை அமைப்பு - விளைபொருள்கள் - ஈழநாட்டு மக்கள் - சமயங்கள் - இக்காலச் சிறப்பு : இக் குறிப்புக்களைக் கொண்டு இப்பாடப் பொருளை ஒரு கட்டுரையாக வரைக.
2. எதிர்ச்சொல் கூறுக :—அண்மை, இயற்கை, பெரும் பாலோர்.
3. பிரித்துக் கூறுக :—பேரரசர், வடமாகாணம்.
4. சேர்த்துக் கூறுக :—மலை + தொடர், கணக்கு + அற்ற.

## 13. உரையாடல்

### I

[தகடுர் அரண்மனையில் அதியமானுடன் ஓளவையார் உரையாடுதல்]

**ஓளவையார் :**—அரசே, நீர் கொடுத்த கருநெல்லிக் கனியை நான் உண்டேன். அதனை உண்டது முதல் உடம்பில் மிக்க சுறுசுறுப்புத் தோற்றுகிறது. நீர் அப்பழுத்தை எங்குப் பறித்தீர்?

**அதியமான் :**—அம்மையீர், நான் காலையில் நமது மலைப்பக்கத்தே சென்றிருந்தேன்; மலைப்பிளவிலிருந்து உயர்ந்து வளர்ந்த கருநெல்லிமரம் ஒன்றைக் கண்டேன்; அதன் உச்சியில் ஒரு கருநெல்லிக்கனி இருப்பதைப் பார்த்தேன்.

**ஓளவையார் :**—நீரா அதனைப் பறித்தீர்?

**அதியமான் :**—ஆம். அங்கு வேறு எவரும் காணப் படவில்லை. நான் என்னுடன் ஒருவரையும் அழைத்துச் செல்லவும் இல்லை.

**ஓளவையார் :**—அரும்பாடு பட்டுப் பறித்த அப்பழுத்தை நீர் ஏன் உண்ணவில்லை?

**அதியமான் :**—அம்மையீர், அதனை உண்பவர் நீண்ட காலம் உடல் வலிமை பெற்று வாழ்வார் என்று என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். என் போன்ற அரசர் உண்டு நீண்டகாலம் இருப்பதை விடத் தமிழ்ப் புலவராகிய நீர் உண்டு நீண்ட காலம் இருத்தல் நமது தாய் மொழி வளர்ச்சிக்கு நல்லதாகும் என்பது எனது கருத்து. ஆதலின் நான் அதனை உண்ணது, உமக்குத் தந்தேன்.

**ஓளவையார் :**—அரசே, நீர் ஒரே பழுத்தைப் பறித்தீர் என்பதை அறிந்திருந்தால், நான் அதனை

உண்டிருக்கமாட்டேன். குடிமக்களைக் கண்ணுங் கருத்துமாகக் காக்கும் இறைவராகிய நீர் அதனை உண்டு நீண்ட நாள் இருப்பின், என்போன்ற புலவர்க்கும் குடிகட்கும் எவ்வளவோ நன்மை உண்டாகுமே. உம்போன்ற அரசர்களால் அல்லவா என்போன்ற புலவர் சிறப்புறுவர். புலவர் சிறப்புறின், தாய்மொழி சிறப்புறும். புலவர்க்கும் தாய்மொழி வளர்ச்சிக்கும் கொழுகொம்பாக இருப்பவர் தமிழ் அரசரே ஆதலின், அரசராகிய நீர் அப்பழுத்தை உண்டிருப்பின் என்மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

**அதியமான் :**—அம்மையீர், யான் என் நாட்டிற்றுன் சிறப்புடையவன். நீரோ தமிழகம் முழுவதும் சிறப்புடையவர். கற்றவர் சென்றவிடமெல்லாம் சிறப்புப் பெறுவர் என்பது அநுபவ வாக்கன்றே? நான் என்னைத் தேடிவரும் புலவரை மட்டுமே ஆதரிக்கக்கூடும்; அதனால் மிகச் சிறிய அளவு தான் தமிழை வளர்க்கக்கூடும். ஆயின், நீரோ தமிழ் நாட்டுப் பெருநில மன்னர், குறுநில மன்னர், பெருநிலக் கிழவர் முதலியோரைக் கண்டு அவர்களுக்குத் தமிழ் உணர்ச்சியை ஊட்டும் வாய்ப்புப் பெற்றுள்ளீர்; தமிழ்ப் புலவர் களைச் சந்தித்துத் தமிழ் வளர்ச்சியில் ஊக்கப் படுத்த வல்லீர். மேலும் உமக்குப் பின் உம்மை யொத்த மற்றெருநு பெண்பாற் புலவரைக் காண்பது அருமை என்பது எனது கருத்து. நீர் பெண்பாற் புலவராயினும் அஞ்சாமை, அரசியல் அறிவு என்பன சிறக்கப் பெற்றுள்ளீர். இவை அனைத்தையும் எண்ணியே, நீர் நீண்ட காலம் இருத்தல் வேண்டும் என்னும் அவாவினால்

அப்பழுத்தை உமக்குக் கொடுத்தேன். என் செயலைப்பற்றி என் மனம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது.

**ஓளவையார் :**—அரசரே, உம்மைப் போன்ற தியாக வீரரை நான் கண்டதில்லை. நமது தாய் மொழி யாம் தமிழ்னிடத்தில் உள்ள பற்றினால் நீர் செய்த இவ்வரிய செயல் தமிழ் உலகம் உள்ள வரை மறக்கப்படுவதன்று. உமது தியாகத்தால் நீர் வள்ளல்கள் வாழும் உலகில் மிக உயரிய இடத்தைப் பெற்றுவிட்டீர். அதியர் பெருமானே, நீர் நீல மணிமிடற்றுப் பெருமான்போல நிலை பெற்று வாழ்வீராக!

## II

[அதியமானால் அரசியல் தூதராகக் காஞ்சிக்கு அனுப்பப்பெற்ற ஓளவையார் தொண்டமான் அரண்மனையில் இருந்து உரையாடுதல்.]

**தொண்டமான் :**—அம்மையீர், நும் வரவு நல்வர வாகுக. உமது பெரும்புலமையினையும் அரசியல் அறிவு நுட்பத்தையும் நான் புலவர் பலர் வாயிலாகக் கேட்டுள்ளேன். உம்மைக் காணவேண்டும் என்னும் அவா எனக்கு மிக்கிருந்தது.

**ஓளவையார் :**—தொண்டை நாட்டு வேந்தரே, தமிழகத்து வட பகுதியாகிய உமது நாட்டினைக் காணவேண்டும் என்னும் அவா எனக்குண்டு. உமது செங்கோல் ஆட்சியைப் பற்றியும் உமது தமிழ்ப்பற்றைப் பற்றியும் நான் நிரம்பக் கேள்வி யுற்றேன். அரசரே, மண்ணுசை கொண்ட பிறநாட்டு வேந்தர் தமிழகத்தைத் தாக்குவராயின், முதல் தாக்குதல் தொண்டை நாட்டிற்கே

எற்படும். அதனால் தொண்டை நாட்டுக் காவலர் சிறந்த போர்ப்படையை வைத்திருத்தல் கடமையாகும் அன்றே?

**தொண்டைமான்:**—அம்மையீர், நீர் குறிப்பிட்ட வாறு (தொண்டைநாடு) வெளியாரால் தாக்கப் படலாம்; சேர, சோழ, பாண்டியராலும் பிற சிற்றரசராலுந் தாக்கப்படலாம். ஆதலின் வீரரும் போர்க்கருவிகளும் எப்பொழுதுமே தயாராக இருத்தல் வேண்டும். ஆயின், என் காலத்தில் இன்றளவும் போரில்லை. தாயீர், நீவிர் எனது படைக்கலக் கொட்டிலை வந்து காண வேண்டுகிறேன்.

[தொண்டைமான் படைக்கலக் கொட்டிலைக் காட்டுகிறன். ஒளவையார் எல்லாப் போர்க் கருவிகளையும் பார்வையிடுகிறார்.]

**ஒளவையார்:**—அரசரே, உம்முடைய போர்க் கருவி கள் புதியனவாகவே இருக்கின்றன; துருப் பிடியாமல் இருத்தற்காக நெய் பூசப்பெற்றுள்ளன; மயிற்பீலி சூட்டப் பெற்றுள்ளன; பார்வைக்கு அழகாக இருக்கின்றன. எம் அதியமானுடைய போர்க் கருவிகளோ இவைபோலப் படைக்கலக் கொட்டிலில் இல்லை. அவை பகைவரைக் குத்தலால் நுனி மழுங்கிவிட்டன; பழுது பார்ப்பதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன.

**தொண்டைமான்:**—அம்மையீர், அதியமானுக்குப் பகைவர் உண்டோ?

**ஒளவையார்:**—அரசரே, அதியமான் இருப்பது கொங்கு நாடு. கொங்கு நாட்டைக் கைப்படுத்தச் சேர, சோழ, பாண்டியரும் பிறரும் முயல்கின்றனர். பாழும் மண்ணுசையாற்றுனே போர்கள்

நிகழ்கின்றன. மண்ணேசை இன்றி அவரவர் தத்தம் குடிகளை நன்முறையிற் காத்துவரின், மொழி வளர்ச்சி முதலியன ஏற்பட இடமுண்டு. எல்லா நாட்டு மக்களும் அமைதியாக இன்ப வாழ்வு வாழ்வர். நாம் நினைக்கும் அமைதி நிலை உலகத்தில் என்று ஏற்படும் !

### அருங்சொற்பொருள்

இறைவர் - தலைவர். பெருநிலக் கிழவர் - சமீந்தார். நீலம் - விஷம். மிடறு - கழுத்து. மிடற்று - கழுத்தையுடைய. புலமை - அறிவு. புலவர் - அறிஞர். காவலர் - குடிகளைக் காப்பவர், அரசர். படைக்கலக் கொட்டில் - ஆயுதசாலை.

### பயிற்சி

#### I. விடை கூறுக :—

1. அதியமான் கருநெல்லிக் கனியை எங்கு, எவ்வாறு பெற்றுன் ?
2. அவன் அதனை ஏன் உண்ணவில்லை ?
3. புலவரைவிட அரசனே சிறந்தவன் என்பதை ஓளவையார் எங்கனம் விளக்கினார் ?
4. அதுபற்றி அதியமான் கருத்து யாது ?
5. தொண்டைமான் போர்க் கருவிகளைப் பார்த்த ஓளவையார் யாது கூறினார் ?
6. நாட்டு மக்கள் எப்பொழுது அமைதியாக வாழக் கூடும் ?

1. அதியமான்—ஓளவையார் உரையாடற் பொருளை 15 வரிகளில் வரைக.
2. தொண்டைமான்—ஓளவையார் உரையாடற் பொருளை 15 வரிகளில் எழுதுக.
3. வாக்கியங்களில் அமைக்க :—கொழுகொம்பாக, கண் னும் கருத்துமாக, பெருநிலக்கிழவர், நிலைபெற்று, பழுது பார்ப்பதற்காக.

## 14. பதுமை பகர்ந்த கதை

1. இரண்டாம் நாட் காலையில் கதிரவன் கீழ்த் திசையில் தோன்றியவுடன் போஜ அரசனும் அவன் அமைச்சனும் நீராடி வழிபாட்டை முடித்துக்கொண்டு அரசன் அவையை அடைந்தனர். அரசன் அங்கு விக்கிரமாதித்த அரசனது அரியணக்கு முன் சென்று தூபதீபங் காட்டி, முதற்படி கடந்து இரண்டாம் படியில் தனது வலக்காலைத் தூக்கி வைத்தான். அவ்வமயம் அப்படிக்குக் காவலாக இருந்த மதனுபி ஷேகவல்லிப் பதுமை தன் இரு கைகளையும் கொட்டித் தலையசைத்துக் குலுங்க நகைத்து,

“மன்னர்களாற் போற்றப் பெறும் போஜ மன்னரே, இவ்வரியணையின் முதற் படிக்குக் காவலாகவுள்ள விநோதரஞ்சிதப் பதுமை விக்கிரமாதித்த வேந்தனுடைய பல கலை அறிவு, உண்மை, வீரம், பக்தி முதலிய அனைத்தும் கூறினமை உம் காதில் ஏறவில்லையா? அப்பண்புகள் அமையப்பெறுத நீர் இவ்வரியணையில் ஏறி இருக்க நினைப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுதல் போல் இருக்கின்றது. நில்லும், நில்லும். நான் கேட்கும் கேள்வி கட்குப் பதில் கூறும். எங்கள் விக்கிரமாதித்த வள்ள லிடம் இருந்த நற்பண்புகள் உம்மிடம் உள்ளனவா? இல்லையேல் இறங்கிப் போவதே நல்லது,”

என்று கூறிற்று. போஜ அரசன் வெட்கித் தலை குனிந்து, “பதுமையே, உங்கள் அரசர் கோமான் இந்த அரியணமீது இருந்து அரசு செலுத்திய பொழுது நடந்த அதிசயங்களுள் ஒன்றைக் கூறுக,” என்று வேண்டினன். உடனே அப் பதுமை கீழ் வருமாறு கூறத் தொடங்கியது :

2. “கேளும் அரசரே, எங்கள் வீராதி வீரனு விக்கிரமாதித்தன் பட்டி என்னும் அமைச்சனுடன் இருந்து நாட்டை நன்றெறியில் ஆண்டுவந்தான். அவனது கோநகரமாகிய உச்சைனிக்கு இரு காத வழிக்கு அப்பால் காட்டில் காளி கோவில் ஒன்று உண்டு. அந்தக் காளியம்மன் சந்நிதிக்கு நேரே அரை நாழிகை வழியில் முருங்கை மரம் ஒன்று உண்டு. அம்மரத்தில் வேதாளம் ஒன்று தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு இருந்தது.

3. கோவிலை அடுத்த காட்டில் ஞானசீலன் என்ற முனிவன் ஒருவன் தவம் செய்துகொண்டிருந்தான். அவன் காளி அம்மனையும் வேதாளத்தையும் கைவசமாக்க விரும்பினான்; அதனால் அம்மனுக்கு முன்னே யாகம் வளர்த்து வரலானான். காளியம்மன் அவன் முன்னர்த் தோன்றி யாது வேண்டும் என்று கேட்டனார். முனிவன், ‘தாயே, நீ எப்பொழுதும் என்னிடம் இருக்கவேண்டும்; முருங்கை மரத்தில் உள்ள வேதாளம் என் கைவசப்படவேண்டும்; நில வுலகத்து மன்னர் எனக்கு அடங்கி நடத்தல் வேண்டும்; விக்கிரமாதித்த வேந்தனது அரிய அரியனையில் இருந்து நான் அரசாளுதல் வேண்டும்,’ என்று கூறி, அருள்புரியுமாறு வேண்டினான்.

4. “காளி அம்மன் முனிவனைப் பார்த்து, ‘பக்தனே, நீ கேட்டவற்றை நான் அருளவேண்டுமாயின், இந்த யாகக் குழியில் அரசர் ஆயிரவர் தலைகள் வெட்டிப் போடப்பட வேண்டும்,’ என்று கூறி மறைந்தாள்.

5. “முனிவன் அன்று முதல் முயன்று எவ்வாரே தொள்ளாயிரத்துத் தொண்ணுற்று ஒன்பது அரசர்களைப் பலியிட்டு அவர்கள் தலைகளை

யாகக் குழியிற் போட்டுவிட்டான். மேலும் ஓர் அரசன் தலை வேண்டியிருந்தது. விக்கிரமாதித்தன் தலையுடன் யாகம் முற்றுப்பெறும். ‘அவனை எவ்வாறேனும் ஏமாற்றி இங்கு அழைத்துவந்து பலியிடல் வேண்டும்,’ என்று முனிவன் முடிவு செய்தான்.

6. “முனிவன் நாடோறும் ஒரு மாதுளங்கனியை விக்கிரமாதித்தனிடம் கொடுத்துக் கண்டு சென்றுன். நாட்கள் பல கடந்தன. ஒருநாள் அரசன், முனிவன் தந்த பழுத்தைக் கண் பக்கத்தில் வைத்தான். அஃது உருண்டு ஓடியது. பக்கத்தில் இருந்த கருங்குரங்கு ஒன்று அப்பழுத்தை எடுத்துக் கடித்தது. உடனே அதனுள்ளிருந்து இரத்தினங்கள் வெளிப்பட்டன. வேந்தன் வியப்புற்றுன்; இதுவரை முனிவன் தந்த கனிகளை எல்லாம் கொண்டுவரச் செய்து உடைத்துப் பார்த்தான்; எல்லாப் பழங்களிலும் இரத்தினங்கள் இருக்கக் கண்டு வியப்புற்றுன். அரசன் மறுநாள் பழுத்துடன் வந்த முனிவனைப் பார்த்து, ‘முனிவரே, உமக்கு என்னால் ஆகவேண்டுவதனைச் செய்வேன்; கூறுக,’ என்றுன். முனிவன், ‘அரசர்க்கரசே, நான் காட்டில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு முன் யாகம் வளர்த்து வருகிறேன். கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி அன்றிரவுநீர் வந்து அந்த யாகத்தை நிறைவேற்றவேண்டும்,’ என்றுன். வேந்தன் வருவதாக வாக்களித்தான்.

7. “முனிவன் குறிப்பிட்ட நாள் இரவில் விக்கிரமாதித்தன் காளி கோவிலை அடைந்தான். அவனைக் கண்டு மகிழ்ந்த முனிவன் வரவேற்று, வேதாளம் இருந்த இடத்தைக் குறிப்பிட்டு அதனைப் பிடித்துவருமாறு வேண்டினான். அரசன் இசைந்து முருங்கை மரம் நோக்கிச் சென்றுன்; வேதாளத்

தெப்பி தித்துக் கட்டித் தோள்மீது வைத்துக்கொண்டு திரும்பினான். வழியில் வேதாளம் இருபத்து நான்கு கதைகள் கூறிக் கேள்விகள் கேட்டது. வேந்தன் இருபத்துமூன்று கேள்விகள்கூடு விடை அளித்தான்; கடைசிக் கேள்விக்குப் பதில் கூறக் கூடவில்லை.

8. “உடனே வேதாளம் அரசனுக்குத் தன் வரலாற்றைச் சொல்லி, முனிவன் நயவஞ்சகச் செயலையும் குறிப்பிட்டு, ‘அரசே, அவன் உம்மை நீராடி வரச்சொல்லுவான். நீர் அவனை முதலில் நீராடிக் காட்டுமாறு சொல்லவேண்டும். பிறகு உம்மை அம்மனுக்கு முன் வணங்கச் சொல்வான். நீர் வணங்காது, அவனை வணங்கிக் காட்டுமாறு சொல்லவேண்டும். அவன் வணங்கும்போது அவன் தலையை உமது வாளால் வெட்டி யாகக் குழியிற் போடும். உடனே காளி அம்மன் தோன்றி, நீர் வேண்டும் வரங்களைத் தருவாள்,’ என்றது.

9. “விக்கிரமாதித்தன் வேதாளத்தின் யோசனைப்படி நடப்பதாகக் கூறி, அதனுடன் முனிவனிடம் சென்றான். முனிவன் வேதாளத்தைக் கண்டதும் ஒரு கண்பெற்ற பிறவிக் குருடனைப்போல மட்டற் ற மகிழ்ச்சி அடைந்தான்; அரசனை ‘நீராடி வருக’ என்றான்; அரசன் வேதாளம் சொன்னபடி சொல்ல, தானே முதலில் மூழ்கினான்; அவ்வாறே தானே முதலில் வணங்கினான். அவ்வமயம் அரசன் தன் மந்திரவாளால் முனிவன் தலையை வெட்டி யாகக் குழியிற் போட்டான்.

10. “உடனே அம்மன் அரசன் முன் தோன்றி, ‘மகனே, நீ செய்த வேலையைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு வேண்டுவன கேள். தருவேன்,’ என்றார். வேந்தன் அம்மனைப் பணிந்து, ‘தாயே, எனது நாடு

செழிப்பாக இருத்தல் வேண்டும். குடிகள் சுகமாக வாழவேண்டும். உன் இன்னருள் என்றும் இருத்தல் வேண்டும். இங்கு வெட்டப்பட்ட முடிமன்னர் அனைவரும் எழுந்து நலன்பெற வேண்டும், என்று வேண்டினான். அம்மை அவ்வாறே அருள்புரிந்து மறைந்தாள். வேந்தர் அனைவரும் உயிர்பெற்று எழுந்து அம்மனையும் விக்கிரமாதித்தனையும் பணிந்து சென்றனர். விக்கிரமாதித்த வேந்தன் வேதாளத் துடன் தன் நகரத்திற்குத் திரும்பி அறநெறி வழுவாது ஆட்சி புரிந்து வந்தான்.”

இக்கதையைக் கேட்ட போஜமன்னன் மனமகிழ்ந்து தன் இருப்பிடம் சென்றான்.

### அருஞ்சொற்பொருள்

பலகலை - இசை, நாடகம், நடனம், போர் முதலிய பலகலைகள். நாடோறும் - நாள்தோறும். இன்னருள் - இனிய அருள்.

### பயிற்சி

#### I. விடை கூறுக :—

1. முதற்பதுமை கூறியது யாது ?
2. இரண்டாம் பதுமை அரசனைத் தடுத்துக் கூறியது யாது ?
3. விக்கிரமாதித்தன் குண நலன்கள் யாவை ?
4. ஞான சீலன் யாகம் செய்ததன் நோக்கம் யாது ?
5. காளியம்மன் அவளை என்ன செய்யச் சொன்னாள் ?
6. அவன் விக்கிரமாதித்தன் மனத்தை எவ்வாறு கவர்ந்தான் ?
7. முனிவரது மோசக் கருத்தை வேந்தன் எவ்வாறு உணர்ந்தான் ?
8. வேந்தன் முனிவனை எவ்வாறு வென்றான் ?
9. வேந்தன் அம்மனை வேண்டியன யாவை ?

- II. 1. இப்பாடத்தின் ஒவ்வொரு பகுதியையும் படித்து ஏற்ற தலைப்புத் தருக.
2. பொருள் கூறுக :—கீழ்த்திசை, கோமான், முற்றுப் பெறும், நயவஞ்சகம்.
3. வாக்கியத்தில் அமைக்க :—கொம்புத்தேன், கைவசப் படுத்த, எவ்வாறேறனும், வியப்புற்று, இன்னருள்.


## 15. டேவிட் லிவிங்ஸ்டன்

1. ஜிரோப்பியர் ஆப்பிரிக்காவில் குடியேறி இப்பொழுது ஆட்சி செய்துவருகின்றனர்; ஆப்பிரிக்காவில் கிடைக்கும் பொன் முதலிய எல்லாப் பொருள்களையும் அனுபவித்து வருகின்றனர். இத்தகைய குடியேற்றம் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படவில்லை. அங்கு அந்நாட்டுக்குரிய பழைய குடிகள் பல்வேறு இனத்தவராக வாழ்ந்துவந்தனர். கடற்கரை ஓரப்பகுதிகள் நீங்கலாக உள்ள பகுதிகள் காடுகள் அடர்ந்தவை; நோய்கட்கும் கொடிய விலங்குகள் கட்கும் புகலிடமாக இருந்தன. அக்காடுகளைக் கடந்து கண்டத்தின் உட்பகுதியை ஆராய்ந்தவர் ஒருவரும் இலர். ஆப்பிரிக்காவின் மேற்குக்கரை ஓரம் உள்ள சில ஊர்களில் ஜிரோப்பியர் சிலர் குடியேறி இருந்தனர். கண்டத்தின் தெற்குப் பகுதியிலும் சிலர் குடியேறி இருந்தனர். அவர்கள் கண்டத்தின் உட்பகுதியை அறியாதவர்கள்.

2. ஆப்பிரிக்காக் கண்டத்தின் உட்பகுதியுட் சென்று நிலவளத்தையும் பிற விவரங்களையும் அறிய வேண்டும் என்னும் அவா ஜிரோப்பியர்க்கு உண்டாகி இருந்தது. அவ்வமயம் அந்த அவாவினை நிறைவேற்றத்தக்க வீராக முன் வந்தவரே டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர்.

3. லிவிங்ஸ்டன் 1813-இல் ஸ்காட்லந்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் பல ஆண்டுகள் அரும்பாடுபட்டுப் படித்து, இறுதியில் மருத்துவப் பட்டத்தையும் பெற்றுர். ‘வெளி நாடுகட்குச் சென்று கிறிஸ்தவ சமயப் பிரசாரம் செய்து மக்கள் அகத்தைத்

தூய்மை செய்யவேண்டும் ; மருத்துவராக இருந்து  
அவர்கள் புறத்தையும் குணப்படுத்தவேண்டும் ,'



தென்னைப்பிரிக்கா

என்பது அவரது அவா. இலண்டனில் இருந்த  
கிறிஸ்தவத் தொண்டர் கழகம் அவரை ஏற்றுக்கொண்

தது ; அவரைக் கிறிஸ்தவப் பாதிரியாராக ஆப்பிரிக் காவுக்கு அனுப்பத் தீர்மானித்தது.

4. லிவிங்ஸ்டன் தம் பெற்றேரிடம் விடைபெற்றுத் தென் ஆப்பிரிக்காவை அடைந்தார் ; 'குருமன்' என்னும் இடத்தில் இருந்த தொண்டர் கழகத் தலைமை நிலையத்திற்குச் சென்றார் ; அங்குச் சில நாட்கள் தங்கினார். அப்பொழுது அங்கிருந்த டாக்டர் மொப் பெட் என்பவரது மகளாரை மணந்துகொண்டார்.

5. பின்னர் அவர் தம் மனைவியாருடன் 'பெச்சுவானு' என்னும் பகுதியை அடைந்தார். அப்பகுதியை ஆண்டுவேந்த பழங்குடி மன்னன் அவர்களை வரவேற்றினார். லிவிங்ஸ்டன் அப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து பல கால்வாய்களை வெட்டி ஆற்றுநிரைக் கொண்டுவேந்து நிலங்களைப் பண்படுத்திப் பயிர் செய்யும் முறையினை அப்பகுதியில் இருந்த மக்கட்குக் கற்பித்தார். அவர் அவர்களிடையே சமயப் பிரசாரமும் கல்விப் பிரசாரமும் செய்து வந்தார். அவரது தொண்டைப் பாராட்டி மன்னன் மனமகிழ்ந்து கிறிஸ்தவன் ஆனான். லிவிங்ஸ்டன் அவ்வேந்தன் ஆதாவில் அப்பகுதியில் சில ஆண்டுகள் கழித்தார். அங்கு அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது.

6. பின்னர் லிவிங்ஸ்டன் தம் குடும்பத்துடன் வடக்கு நோக்கிப் புறப்பட்டார். பல நாட்களுக்குப் பிறகு ஸாம்பெளி என்னும் அகன்ற ஆற்றின் கரையை அடைந்தனர். அந்த ஆற்றைக் கண்ட முதல் வெளியைர் அவரே. ஆற்றின் அருகில் ஒரு வகைச் சூதேசிகள் வாழ்ந்துவந்தனர். அவர்கள் தலைவன் லிவிங்ஸ்டனை வரவேற்று உபசரித்தான். லிவிங்ஸ்டன் தம் மனைவி மக்களைக் கேப்டவுனுக்கு

அழைத்துச் சென்று கப்பலேற்றித் தம் பெற்றேரிடம் அனுப்பிவிட்டார் ; பின்னர் ஸாம்பெஸி ஆற்றங் கரைக்கு மீண்டார்.

7. லிவிங்ஸ்டன் தமது நம்பிக்கைக்கு உரிய சுதேசிகளுடன் மேற்கு நோக்கிப் பிரயாணமானார். வழியில் அவர் பல காடுகளையும் திறந்த வெளிகளையும் கடந்து மேற்குக் கரையில் உள்ள அங்கோலா என்னும் ஊரை அடைந்தார் ; அதனை அடைய அவருக்கு ஏழு மாதகாலம் ஆயிற்று. அவ்வழி கடின மானது என்று உணர்ந்ததால் அவர் மீண்டும் தாம் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார் ; அங்கிருந்து ஸாம்பெஸி யாற்றின் ஓரமாகக் கிழக்கு நோக்கிப் பிரயாணமானார் ; வழியில் பெரிய நீர்வீழ்ச்சி ஒன்றைக் கண்டு, அதற்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி என்று பெயரிட்டார் ; நான்கு மாத காலம் பிரயாணம் செய்து கிழக்குக் கரைத் துறைமுகம் ஒன்றை அடைந்தார் ; அங்கிருந்து கப்பலேறி இங்கிலாந்து சேர்ந்தார்.

8. லிவிங்ஸ்டன் பதினாறு ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவில் கழித்து 1856-இல் தாய் நாட்டை அடைந்தார் ; அரசாங்கத்தாரிடமிருந்து சிறப்புகளைப் பெற்றுர் ; ஓராண்டுக்குப் பிறகு அரசாங்கத்தார் விருப்பப்படி, ஸாம்பெஸி யாற்று வழியே நடு ஆப்பிரிக்காவை அடையக்கூடுமா, அந்த ஆற்று வழியே வாணிகப் படகுகள் உள்நாடு மீளக்கூடுமா என்பவற்றை ஆராயப் புறப்பட்டார். அவர் ஸாம் பெஸி யாற்றில் பிரயாணம் செய்தபோது பட்ட துண்பங்கள் பல : அவர் மனைவியார் காலமானார் ; உடன்வந்த பாதிரியார் ஒருவர் இறந்தார் ; சுதேசி களுட் சிலர் அவர் பொருள்களைக் கவர்ந்து சென்ற

னர். இத்தொல்லைகட்கு இடையே அவர் நியாகரா என்னும் ஏரியைக் கண்டுபிடித்தார் ; பின்னர் நோயற்று இங்கிலாந்து மீண்டார்.

9. இங்கிலாந்தில் ஒரு வருடகாலம் இருந்த அவர் ஸாம்பெஸி யாற்றைப் பற்றிய விவரங்களை யும் தம் அநுபவங்களையும் ஒரு நூலாக எழுதினார் ; பின்னர்த் தம் சொந்த பொறுப்பில் ஆப்பிரிக்கா வுக்குச் சென்றார் ; ஸாம்பெஸி யாற்றுக்கு வடக்கே ஆராய்ச்சி செய்யப் புறப்பட்டார். லிவிங்ஸ்டன் வழியில் தம் பொருள்களை இழந்தும் நோயற்றும், சலிப்பின்றிப் பிரயாணம் செய்தார் ; வழியில் பல புதிய ஆறுகளையும் ஏரிகளையும் கண்டார். பாவம் ! அவர் வழியில் பலவாறு துன்புற்றார் ; நோயால் உடல் மெலிந்தார். இறுதியில் ‘தங்கனிகா’ என்னும் ஏரியைக் கண்டுபிடித்தார் ; பின்னர் அதன் அருகில் உள்ள ஊரை அடைந்தார் ; அங்குக் காலமானார்.

10. அவரது உடல் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது ; அங்குப் பிரிட்டிஷ் பெருமக்களின் உடம்புகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘வெஸ்ட் மினிஸ்டர் அபே’ என்னும் இடத்தில் மிக்க மரியாதை யுடன் அடக்கம் செய்யப்பட்டது.

11. இங்ஙனம் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காக் கண்டத்தின் உட்பகுதிகளைக் கண்டறியத் தம் அரிய வாழ்க்கையையும் ஆருயிரையும் தியாகம் செய்தார். அவர் ஆப்பிரிக்காவைப் பற்றி எழுதிய நூல்களே அவருக்குப் பின்னர் மேலும் பலர் ஆராய்ச்சி செய்ய உற்ற துணையாயின. லிவிங்ஸ்டன் பிரயாணம் செய்த இடங்களில் வெள்ளையர் புகுந்து சுதேசிகளை அடக்கியும் நட்புக்கொண்டும் படிப்படியாகக் குடியேறி வாழலாயினர்.

அருள்சொற்பொருள்

புகலிடமாக - அடைக்கல் இடமாக, வாழிடமாக. அகம் - உள்ளம். புறம் - வெளியிடம், உடல்.

பயிற்சி

I. விடை தருக :—

1. லிவிங்ஸ்டன் விரும்பிய தொண்டு யாது?
  2. அவர் ஆப்பிரிக்காவிற் செய்த முதல் பிரயாணம் பற்றிக் கூறுக.
  3. இரண்டாம் பிரயாணத்தில் அவர் அடைந்த அநுபவங்கள் யாவை?
  4. அவரது மூன்றாம் பிரயாணம் பற்றிய விவரங்களைக் கூறுக.
- II. கிப்பாடச் செய்திகளை லிவிங்ஸ்டனே கூறுவதுபோலக் கூறுக.

## 16. பாண்டியன் நெடுஞ்செழியன்

1. ஏறத்தாழ ஆயிரத்து எண்ணாறு ஆண்டுகட்கு முன் மதுரையைக் கோநகரமாகக் கொண்டு நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். பாண்டிய நாடு என்பது இக்கால மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைக் கொண்ட நிலப் பரப்பாகும். நெடுஞ்செழியன் இளைஞரைக் கிருந்த பொழுதே அவன் தந்தை இறந்தனன்; அதனால் இளைஞரை நெடுஞ்செழியன் அரசன் ஆனான். தந்தை கிருந்தபொழுதே அவன் அரசாளப் போதிய பயிற்சி பெற்றிருந்தான்; சிறந்த முறையில் போர்ப்பயிற்சியும் பெற்றிருந்தான்.

2. அவன் தமிழ்ப் புலவர்களிடம் அக்கால இலக்கண இலக்கியங்களைப் படித்துக் கவிபாடும் ஆற்றல் பெற்று விளங்கினான். அவன் தனது அவைக் களத்தில் பைந்தமிழ்ப் புலவர் பலரை வைத்து ஆதரித்து வந்தான். அப்புலவருள் சிறந்து விளங்கியவர் மாங்குடி மருதனர் என்பவராவர். அரசன் அப் பெரியாரிடம் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான்.

3. நெடுஞ்செழியன் சிறந்தபுலமை பெற்றவன்; ஆதலின், தன்னை நாடிவந்த புலவர் அனைவர்க்கும் வரையாது வழங்கினான்; கூத்தர், பாணர், விறலியர் முதலியோரையும் நன்கு ஆதரித்து ஊக்கினான். அவனது கொடைச் சிறப்புத் தமிழகம் முழுவதும் பரவலாயிற்று. சேர, சோழ நாட்டுப் புலவர்களும் மதுரைக்கு வந்து பாண்டியன் ஆதரவைப் பெற்றனர். அவர்கள் தத்தம் நாடுகட்குச் சென்று பாண்டியன்

புலமையையும் கொடைத் திறனையும் புலவர்களிடம் காட்டும் பேரன்பினையும் பலவாறு கூறி வாழ்த்தினர்.

4. இங்ஙனம் புலவர்-பாணர்-கூத்தர்-விறலியர் வாயிலாகப் பரவிய பாண்டியன் புகழை ஏனைய தமிழரசர் பொருராயினர் ; அதனால் அவனைப் போரில் முறியடித்து அவன் புகழைச் சிதைக்க விரும்பினர். பொருமையால் உந்தப்பட்ட அவர்கள் போருக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

5. அப்பொழுது சேரநாட்டின் ஒருபகுதியைச் சேரமான்-யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறைன்பவன் ஆண்டுவந்தான். அவன் நல்லறி ஞன் ; புலவர்களை ஆதரிப்பவன் ; ஆயின் எக்காரணம் கொண்டோ பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். இளைஞன் ஆயினும் அஞ்சாநெஞ்சம் படைத்த ஆண் சிங்கம்போன்ற நெடுஞ்செழியன் தன் பெரும் படையுடன் சென்று சேரமானைத் தாக்கினான். போர் வன்மையாக நடந்தது ; முடிவில் சேரமான் பாண்டியனுக்கு ஆற்றுது தோற்று ஓடினான்.

6. சேரமான் தோல்வி அடைந்தமையால் பாண்டியன் வீரம் பலரால் பாராட்டிப் பேசப்பட்டது. முன்னரே அவனிடம் அழுக்காறு கொண்ட சேரனும் சோழனும் சேரமான் தோல்வியைக் கேட்டதும் மிகுந்த பொருமை கொண்டனர் ; பாண்டியனைத் தாமே வலிதிற் சென்று தாக்கி அழிப்பதென உறுதி கொண்டனர். அவர்கட்கு உதவியாகத் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற சிற்றரசர் ஜவரும் சேர்ந்தனர். எழுவரும் கடல் போன்ற தம் பெரும் படையுடன் போருக்கு எழுந்தனர் ; ‘இளைஞனும் வலியற்றவனு மான நெடுஞ்செழியன் வீரனுயின் எங்களை எதிர்க்

கட்டும்,” என்று கூறினர் ; பாண்டிய நாட்டு எல்லையை நெருங்கினர்.

7. பாண்டியன் அப் படையெடுப்பினையும் பகை வர் இகழ்ச்சி உரையினையும் ஒற்றால் கேள்வியற்றுன். அவன் ஒருபுறம் சீற்றமும் ஒருபுறம் இரக்கமும் கொண்டான். அவன் விழிகள் சினத்தால் சிவந்தன. உடல் பதைத்தது. எப்பொழுதும் புன்னகை தவழும் அவன் முகம் கோபக் குறியுடன் காணப்பட்டது. அவ் வீரன் தன் அமைச்சர், சேனைத் தலைவர் முதலிய வரைப் பார்த்து,

“ஆ ! என்ன வியப்பு ! சோழரும் சேரரும் சிற்றரசர் ஜிவரும் சேர்ந்து நமது நாட்டின்மீது படையெடுத்து வருகின்றனராம். அவர்கள் என்னைச் சிறிய வன் - வலியற்றவன் என்று இகழ்ந்து பேசினராம் ; அவர்கள் பொருமையால் உந்தப்பட்டு நம்மிடம் போருக்கு வந்துள்ளனர். நாம் அவர்கட்குத் தக்க பாடம் கற்பித்தல் வேண்டும். தூங்குகின்ற புலியின் மீது விழுந்து அதனை எழுப்பிவிட்ட பித்தன் செயலுக்கும் அவர்கள் செயலுக்கும் வேறுபாடு இல்லை. நான் அவர்களைப் போரில் வெல்லேன் ஆயின், குடிமக்கள் பழிக்கும் கொடுங்கோல் மன்னன் ஆகக் கடவேன். மாங்குடி மருதனர் போன்ற புலவர் பெரு மக்கள் என் நாட்டைப் புகழ்ந்து பாடுதலை விடு வாராக ,”

என்று வீராவேசத்தோடு வஞ்சினம் கூறிப் போருக்குப் புறப்பட்டான். நால்வகைப் படைகளும் ஆரவாரித்துச் சென்றன.

8. இருதிறத்தார் படைகளும் பாண்டிய நாட்டு எல்லைப்புறப் பகுதியிற் சந்தித்தன ; ஒன்றை ஒன்று எதிர்த்துப் போரிட்டன. கரியொடு கரி தாக்கியது ;

பரியுடன் பரி தாக்கியது ; தேருடன் தேர் முட்டியது ; வீரரூடன் வீரர் பொருதனர். போர்க்களத்தில் பினக் குவியல்கள் நிறைந்தன. இரத்த ஆறு பெருக்கெடுத் தது. பாண்டியன் மானவீரன். அவனுடைய படை வீரர் உயிருக்குத் துணிந்து போராடினர் ; வலிய பகைவரை வாட்டி வதைத்தனர் ; பகைவர் படை நிலை கலங்கியது ; போர் கடுமையை எய்த எய்தப் பகைவர் படை அளவில் சுருங்கிவந்தது. பகையரசர் தமக்குத் தோல்வியே துணை நிற்கும் என்பதை உணர்ந்து புறங்காட்டலாயினர். ஆயின், வீராவேசங் கொண்ட பாண்டியன் அவர்களை விடவில்லை. அவன் தன் வீரரூடன் அவர்களைப் பகைவர் நாட்டிற்குள் துரத்திச் சென்றான். இறுதியில் தலையாலங் கானம்\* என்ற இடத்தில் கொடிய போர் நடைபெற்றது. அப்போரில் பகைவர் முற்றிலும் முறியடிக்கப் பட்டனர். பாண்டியன் வெற்றிமாலை சூடித் தன் நாட்டுக்குத் திரும்பினான். வெல்லுதற்கு அரிய எழு வரை வென்ற காரணத்தால், ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்று சூடிமக்கள் அவனைப் பாராட்டி அழைக்கலாயினர். புலவர்கள் அவன் வெற்றியைப் பல பாக்களால் சிறப்பித்தனர்.

### அருஞ்சொற்பொருள்

கோநகரம் - தலைநகரம். போதிய - தேவையான. கொடை - பொருள் கொடுத்தல். (தருமம் செய்தல்). பாணர் - பாடுபவர். கூத்தர் - கூத்தாடுவோர். விறலி - ஆடுமகள். வாலிலாக - மூல

\* இவ்வூர் தஞ்சாவூர் ஜில்லாவில் திருவாளூருக்கு வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ளது. இப்பொழுது தலையாலங் காடு எனப் பெயர் பெறும். இப்பெயருடன் கோவன் புத்தார் ஜில்லாவில் ஓரிடம் உண்டு. அதுவே போர் நடந்த இடம் என்று கூறுவாரும் உளர்.

மாக. உந்தப்பட்ட - முன் தள்ளப்பட்ட. பொருதனர் - போரிட்டனர்.

### பயிற்சி

#### I. விடை கூறுக :—

1. நெடுஞ்செழியன் நற்பண்புகள் எவை?
2. சேரமானுக்கும் பாண்டியனுக்கும் நடந்த போரின் முடிவு யாது?
3. எழுவர் யாவர்? அவர் ஏன் பாண்டியனை எதிர்த்தனர்?
4. பாண்டியனும் பகைவர் எழுவரும் செய்த போரைப் பற்றி யாது அறிவீர்?
5. இறுதியில் பாண்டியன் பெற்ற சிறப்புப் பெயர் யாது?

- II. 1. பாண்டியன் நற்பண்புகள்—சேரமான் தோல்வி— எழுவர் படையெடுப்பு—தலையாலங்கானத்துப் போர் என்னும் குறிப்புகளைத் துணையாகக்கொண்டு ஒரு கட்டுரை வரைக.
2. இப்பாடத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ற தலைப்புத் தருக.
3. எதிர்ச்சொல் கூறுக :—  
கொடுங்கோல், வெல்லேன், இறுதி, வெற்றி.

## 17. மாணவர் குறிக்கோள்

1. மாணவர் இளமைப் பருவத்தினர் ஆவர். இளமைப் பருவமே வாழ்க்கை என்னும் கட்டடத்தின் அடிப்படை. அடிப்படை வன்மையாக அமைக்கப் படின், அதன்மீது கட்டப்படும் கட்டடம் வன்மை யுடையதாக இருக்கும். அது போல இளமைப் பருவத்தில் மாணவரிடம் அமையும் பண்புகளே பெரும் பாலும் அவர்தம் ஆயுள் அளவும் நிலைத்திருக்கிறது. இது நோக்கியே ‘தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்னும் பழமொழி எழுந்தது.

2. இளமைப் பருவம் உடையவரே நாட்டின் செல்வம்; நாட்டின் உயிர்நாடி; எதிர்கால நாகரிக மக்கள். வருங்காலத்தில் இந் நாட்டின் நன்மைக்கு அல்லது தீமைக்குப் பொறுப்பாளிகள். ஆதலின் இளமைப் பருவமுடைய மாணவர் தம் வாழ்க்கைக்குரிய அடிப்படையை இளமைப் பருவத்திலேயே நல்லதாகவும் வன்மையுடையதாகவும் அமைத்தல் இன்றியமையாதது.

3. மாணவர் அறிவு, ஆற்றல், ஒழுக்கம் என்னும் மூன்றிலும் தம் மை உறுதியுடையவராகச் செய்து கொள்வதே வாழ்க்கைக்கு உரிய நல்ல அடிப்படையாகும். மாணவர் தம் அறிவினை வளர்க்கத் தம் வகுப்புக்குரிய பாடநூல்களை ஜயந்திரிபறக் கற்க வேண்டும். அங்ஙனம் கற்றுக்கொண்டே பொது அறிவினை வளர்த்துக்கொள்ளப் பள்ளிக்கூட நூல் நிலையத்தை நன்கு பயன்படுத்தல் வேண்டும். பல நாட்டவர் வாழ்க்கை முறைகளை அறியவேண்டும். பல நாட்டுக் கதைகளையும் அவ்வந் நாட்டுப் பெரு

மக்கள் வரலாறுகளையும் படித்துணரல் வேண்டும். தாம் படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்து அவற்றிலிருந்து தமக்குப் பயன் தரத்தக்க செய்திகளைக் குறித்துவைத்தல் நல்லது.

4. இங்ஙனம் வகுப்பில் நடைபெறும் பாடங்களைக் கொண்டும் நூல் நிலையத்தில் உள்ள நூல்களைக் கொண்டும் தம் அறிவினை வளர்த்துவரும் மாணவர், அன்றன்று உலகில் நடைபெறும் செய்திகளையும் அறியக் கடமைப்பட்டவர் ஆவர். ‘நாம் இன்று இவ்வுலகத்தில் வாழ்கின்றோம்; ஆதலால் இன்று இவ்வுலகில் நடைபெறும் செயல்களை அறிவது நமது கடமையாகும்,’ என்பதை இளைஞர் நன்குணர்தல் தேவையாகும்; உணர்ந்து, நாள்தோறும் வெளிவரும் செய்திகளைப் படிக்கவேண்டும்.

5. நமது தமிழ்நாட்டில் நாளும் வெளியாகும் தாள்கள் சிலவாகும்; வாரத்தாள்கள் சில; திங்கள்தாள்கள் சில; இவை நாட்டில் உள்ள பலவகைக் கொள்கையினரால் வெளியிடப்படுபவை. மாணவர் தேனைத் தேடிப் பலவகை மலர்களையும் சோதிக்கும் வண்டுக்கு ஒப்பாவர். ஆதலால் அவர்கள் பல திறப்பட்டவர் வெளியிடும் தாள்களையும் படித்துத் தமக்குத் தேவையான உண்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

6. பகுத்தறிவு என்பது மனிதப் பிறப்பின் சிறப்புச் செல்வமாகும். இதனை வளர்த்தல் மாணவர்களுக்கும். எந்தப் பாடத்தையும் இயலும் அளவு தம் அறிவுகொண்டு ஆராய்தல் வேண்டும்; ஜியங்கள் தோன்றின், ஆசிரியரைக்கொண்டு தெளிதல் வேண்டும். இளைஞர் எந்த நூலை எடுத்து வாசிப்பினும், எச்சொற்பொழிவைக் கேட்பினும், கண்கொண்டு எதனைக் காணினும், அவை அனைத்திலும் தம் அறி

வினைச் செலுத்தி இயலுமளவு ஆராய்ந்து உண்மை காண முயலவேண்டும்.

7. இங்ஙனம் மாணவர் பல துறைகளிலும் தம் அறிவினை வளர்க்கவேண்டும். அடுத்து வேண்டப் படுவது ஆற்றல் ஆகும். ஆற்றல் என்பதற்கு ‘வலிமை’ என்பது பொருள். அஃது உடல் வலிமை, மன வலிமை முதலாகப் பலவகைப்படும். நாடோறும் உடற்பயிற்சி செய்யின் உடல் வலிமை பெறும்; நோப்கள் அனுகா. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அன்றே? அஞ்சாமை, பொறுமை முதலிய நற்குணங்கள் மன வலிமையை வளர்ப்பனவாகும். மனவலிமையுடைய இளைஞன் தன் உள்ளத்திற்கு மாறுஞவற்றை ஏற்கான்; உள்ளதை உள்ளவாறு உரைப்பான்.

8. நல்லவற்றை நினைத்தல், நல்லவற்றையே பேசுதல், நல்லவற்றையே செய்தல் என்னும் மூன்றும் ஒழுக்கத்திற்கு உரியவை. ‘விளையாட்டே வினையாகும்’ ஆதலால் விளையாட்டுக்காயினும் பொய் சொல்லல் ஆகாது. நல்லவற்றைச் செய்தவில் விடா முயற்சி வேண்டும். விடாமுயற்சியே எத்தகைய கடின வேலையையும் எளிதில் வெற்றி பெறச் செய்ய வல்லது. விடாமுயற்சியால் வெற்றி பெற்ற உலகப் பெரியார்களின் உண்மை வரலாறுகளை மாணவர் ஊன்றிப் படித்தல் வேண்டும். ஜிம்பது ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் இந்தியத் தலைவர்கள் அமைதி யாகப் போரிட்டதன் பயனுகத்தான் நாம் இன்று விடுதலை பெற்று வாழ்கின்றேம். நெப்போலியன், நெல்சன், ஜார்ஜ் வாஷிங்டன், சிவாஜி போன்ற வீரர்களையும், கெமால் பாஷா, ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்களையும், ஜகத்சீச சந்திர போஸ்,

சி. வி. இராமன், பி. சி. ராய், ஜி. டி. நாயடு போன்ற விஞ்ஞான ஆராய்ச்சி வீரர்களையும் விடாமுயற்சிக்கு உதாரண புருஷர்களாகக் கொண்டு மாணவர் செயலாற்ற வேண்டும்.

9. அறிவு, ஆற்றல், ஒழுக்கம் என்னும் மூன்று ஹம் மனச்சாட்சி வளர்ச்சி அடையும். அம்மனச்சாட்சி, 'இஃது ஒழுங்குடையது, இஃது ஒழுங்கற்றது,' என்பதை நமக்கு உணர்த்தவல்லது. உலகப் பெரியார்களாக விளங்கிய புத்தர், ஏசுநாதர், நுபி நாயகம், காந்தியடிகள் முதலியோர் தத்தம் மனச்சாட்சியால்தான் உயர்நிலை அடைந்தனர். 'என் மனச் சாட்சி இதனை ஏற்கவில்லை' என்று காந்தியடிகள் பல சந்தர்ப்பங்களில் செய்தித் தாள்களில் வெளியிடவில்லையா? அறிவு அகன்று, ஆற்றல் மிகுந்து, ஒழுக்கம் உயர்ந்து மனச் சாட்சியின்படி நடப்பவரே உலகப் புகழுக்கு உரியவராவர்; நேர்மை பொருந்திய வாழ்வு வாழுத் தகுதியுடையவர் ஆவர். அவ்வாழ்வு வாழுத் தம்மைத் தகுதியுடையவராகச் செய்துகொள்ளலே மாணவர் குறிக்கோளாக அமைதல் வேண்டும்.

### அருங்சொற்பொருள்

குறிக்கோள் - உயர்ந்த இலட்சியம். அடிப்படை - அஸ்தி வாரம். வன்மை - பலம். இன்றியமையாதது - தேவையானது. ஜியம் - சந்தேகம். திரிபு - ஒன்றை மற்றொன்றுக்க் கருதி மயங்கு தல். திங்கள் - மாதம். பகுதீதறிவு - ஒன்றன் நன்மை தீமைகளை ஆராய்ந்தறிதல். சொற்பொழிவு - பிரசங்கம். நேர்மை - ஒழுங்கு. இயலுமளவு - கூடும் வரை.

பயிற்சி

I. விடை தருக :—

1. இளமைப் பருவத்திற்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு யாது?
2. மாணவர் தம் வாழ்க்கைக்குரிய அடிப்படையை நல்ல தாக அமைக்க வேண்டும். ஏன்?
3. மாணவர் எவ்றில் உறுதியுடையவராகத் தம்மைச் செய்துகொள்ள வேண்டும்?
4. அறிவினை எவ்வெத் துறைகள் மூலம் வளர்த்தல் வேண்டும்?
5. மாணவர் ஆற்றல் பெறுதல் எங்ஙனம்?
6. ஒழுக்கத்திற்கு உரியவை எவை?
7. விடாமுயற்சியால் வெற்றி பெற்ற பெருமக்கள் சிலர் பெயர்களைக் கூறுக.
8. மனசீ சாட்சி என்பது யாது? அஃது எப்படி வளர்ச்சி அடையும்?
9. காந்தியடிகள் குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்கள் யாவை?
10. மாணவர் இளமையில் மேற்கொள்ளத் தக்கன யாவை?

- II.
1. இளமை, முதுமை - எதிர்ச் சொற்கள். செல்வம், நன்மை, அடிப்படை, ஜியம் - இவற்றுக்கு எதிர்ச் சொற்களைக் கூறுக.
  2. ஜியந்திரிபற, பயன்படுத்த, பகுதீதுணர், அடிப்படையாக, பலதிறப்பட்ட, -சொற்பொழிவு, இயலுமளவு - இவற்றை வாக்கியங்களில் அமைக்க.
  3. இப்பாடத்தில் எடுத்தாளப் பெற்ற பழமொழிகள் எவை? அவற்றைப் போன்ற பழமொழிகள் நான்கு கூறுக.

## 18. அரசு துறந்த இளங்கோ (நாடகம்)

சேரநாட்டு அரசனுன நெடுஞ்சேரலாதன் அரசு வையில் அரியணையில் அமர்ந்திருக்கிறார்கள். அவன் மூத்த மகனை செங்குட்டுவனும் இளைய மகனை இளங்கோவும் அரியணைக்கு இருபக்கங்களிலும் உள்ள இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். அவையில் அமைச்சர்கள், தானைத் தலைவர்கள், தாதுவர்கள், அரசாங்கத்தைச் சேர்ந்த பிற உயர் அலுவலாளர், வணிக மன்னர்கள், அயல்நாட்டு வாணிகப் பிரதிநிதிகள், வஞ்சி நகரப் பெருமக்கள் முதலியோர் கூடியுள்ளனர்.

**அரசன் :** பெருமக்களே, நான் உங்கள் அனைவரையும் இங்குக் காணப் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அமைச்சர் முதலிய அரசாங்க உயர் அலுவலாளரும் அயல்நாட்டு வாணிகப் பிரதிநிதிகளும் நம் நாட்டு வணிக மன்னர்களும் நமது நால்வகைப் படைத்தலைவர்களும் பிறநும் கூடியுள்ள இப்பேரவை பெருஞ் சிறப்புடையது. அறிஞர்களே, சேர, சோழ, பாண்டிய நாடுகளுள் மலைகளும் காடுகளும் மிகுதியாக நிறைந்துள்ள நாடு நம் சேரநாடு என்பதை நீங்கள் அறிவீர்கள். சோழநாடு வயல் வளத்திற் சிறந்தது; பாண்டியநாடு கைத்தொழிலிலும் வாணிகத்திலும் சிறந்தது. நமது நாடோ கடல் வாணிகத்தில் உலகப் புகழ் பெற்றது. சோழ, பாண்டிய நாடு களைவிட நமது நாடு கடல் வாணிகத்தில் மேம்பட்டதாகும்.

இரு நாடு சிறப்புற வேண்டுமாயின், அந்நாட்டில் கைத்தொழிலும் வாணிகமும் வளம் பெற்றிருத்தல் வேண்டும். நாம் நம் நாட்டுப் பொருள்களான யானைத் தந்தம், மயில் தோகை, மிளகு, சந்தனமரம்,

தேக்கமரம் முதலியவற்றைப் பிற நாடுகளுக்கு அனுப்புகின்றோம்; நமக்குத் தேவையான கண்ணுடிப் பொருள்கள், போர்க் கருவிகளுட் சில முதலியவற்றை அயல் நாடுகளிலிருந்து பெறுகின்றோம். நம் நாட்டுத் தொண்டி, முசிரி முதலிய துறைமுகங்களில் பிற நாட்டுக் கப்பல்கள் வருதலும் போதலும் நமது கடல் வாணிகச் சிறப்பினை நன்கு உணர்த்துவனவாகும்.

நமது பயிர்த்தொழிலும் வளர்ச்சி பெற்றுவரு சிறது என்பதை அமைச்சர் வாயிலாக அறிந்து மகிழ் கிறேன். நமது மலைநாடு இயற்கை அரண்களை உடையது. ஆயினும் நாம் படைகளை எப்பொழுதும் பெருக்குவதிலேயே கண்ணுங் கருத்துமாக இருத்தல் வேண்டும். நம் வீரர்கள் விற்போரில் இனையற்றவர் என்பது நாடற்காக செய்தி. கடற் கொள்ளக்காரரை அடக்கியதிலிருந்து நமது கப்பற் படைத் திறமை நன்கு புலப்படும். நம் குடிமக்கள் பயிர்த்தொழில், கைத்தொழில், வாணிகம் இவற்றில் கருத்துடையவர் கள்; ஆதலால் வறுமையின்றி வாழ்கின்றனர். குடிமக்கள் அமைதியாக வாழ்வாராயின், அரசு நல்லர சாகும். பொறுப்புள்ள அரசன் குடிகளுடைய தேவை களைக் கவனித்து நன்மை செய்வான். நம் குடிமக்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்பதன்றே எனது ஆட்சிக்குச் சிறப்பைத் தருவது? அச்சிறப்பு அமைச்சர் முதலான அரசாங்க அலுவலர் நேர்மை யைக் குறிக்கிறது; வாணிகர் முதலிய அனைவரது நல்லொழுக்கத்தையும் உணர்த்துகிறது. ஆட்சிமுறையில் நீங்கள் அனைவரும் செய்துவரும் தொண்டினை நான் மன்மாரப் பாராட்டுகிறேன். உங்கட்கு எனது வாழ்த்து உரியதாகுக!

[அரசன் இங்குணம் பேசி அமர்ந்த பிறகு, அரண்மனைக் காவலர் புதிய மனிதன் ஒருவனை உள்ளே அரசனைக் காண அனுப்புதல்-புதியவன் அவையை அடைந்து அரசனை வணங்கல்]

**அரசன் :** ஜியா, நீர் யார் ?

**புதியவன் :** சேரர் பெருமானே, யான் சோழ நாட்டுச் சோதிடன் ; தங்கள் வீரச் செயல்களையும் கொடைத்திறனையும் கேள்விப்பட்டேன் ; தங்களைக் காண விரும்பி இங்கு வந்தேன். தங்களுக்கு இரு புறங்களிலும் அமர்ந்துள்ள இளைஞர் இருவரும் அரசு குமாரர் என்று எண்ணுகிறேன்.


**அரசன் :** ஆம். (செங்குட்டுவனைச் சுட்டி) இவன் மூத்தவன். இவன் பெயர் செங்குட்டுவன். (இளங்கோவினைச் சுட்டி) இவன் இளையவன். இவன் பெயர் இளங்கோ.

**சோதிடன் :** (அரசு குமாரர் இருவரையும் சிறிது நேரம் உற்றுப் பார்த்தான் ; பின்னர் எழுந்து அரசனை நோக்கி,) வானவர் பெரும, என்மீது கோபித் தல் வேண்டா. என் மனத்திற் பட்டதைக் கூறு கின்றேன் : இம்மக்கள் இருவருள் இளையவரே அரசு இலக்கணம் அமையப் பெற்றவராகக் காணப்படுகிறோர். அவரே தங்களுக்குப் பிறகு சேர மன்னர் ஆவர் ; தமிழகம் போற்றச் சிறப்புப் பெறுவார்.

[அரசன் திடுக்கிடல் - தன் மக்களை மாறி மாறிப் பார்த்தல் - அவையோர் திடுக்கிட்டு மூவரையும் கவனித்தல்—செங்குட்டுவன் முகம் வாட்டமுறுதல்—இளங்கோ சினம் கொள்ளல்.]

**இளங்கோ :** (எழுந்து சோதிடனை நோக்கி) சோதிடரே, என்ன சொன்னீர்? மூத்தவர் இருக்க இளையவன் பட்டம் அடைதல் முறையா? என் தமையனுர் அரசியல் அறிவு நிரம்பப் பெற்றவர் ; நாடு முழுவதும் சுற்றிப் பார்த்தவர் ; நிரம்பிய போர்ப்

பயிற்சி உடையவர். என் உயிருக்கு உயிரானவர். அவரே அரசராதற்கு உரியவர். நான் அவர் அடிக்கீழ் இருந்து ஏவல் கேட்பவன். நீர் கூறியது இப்பிறவியில் நடவாது! நடவாது!



சேரன் பேரவை

**சோதிடன் :** இவரசரே, என்மீது சீற வேண்டா. தங்கள் உடல் இலக்கணத்தைக் கவனித்த பிறகு நான் அவ்வாறு கூறினேன்.

**இளங்கோ :** இலக்கணமா? நான் இப்பொழுது துறவியாக மாறினால் நீர் கூறிய இலக்கணம் என்ன ஆகும்? இந்த அவையோருக்குமுன் உண்மையாக உரைக்கின்றேன்: நான் இன்றுமுதல் துறவி. இந்த அரசர் பதவி எனக்கு வேண்டா. இஃது உறுதி.

**அரசன் :** ஆ! கூடாது! மகனே, என்ன சொன்னுய? நீ துறவியாதல் கூடாது!

**இளங்கோ :** எந்தையீர், நான் துறவியாகா விடில், எதிர்காலத்தில் இயல்பாகவோ—பிறர் தூண்டு

தலாலோ, எனக்கு அரசர் பதவியில் நாட்டம் உண்டாகலாம் என்னும் கீயத்திற்கு இடம் ஏற்படலாம். அதற்கு இடந்தரலாகாது. நான் துறவியாகாவிடில் என்மனம் அமைதி பெறுது. ஆதலால் துறவு பூண்டேன்; என் தமையனுர் பட்டம் பெறுதலைக் கண்குளிர காண்பேன்.

(அவையோர், ‘ஆ! உத்தமர்! உத்தமர்!’ என்று கூறுதல்—அரசனும் செங்குட்டுவனும் கண்ணீர் பெருக இளங்கோவதே தழுவிக்காள்ளுதல்.)

### அருஞ்சொற்பொருள்

அலுவல் - வேலை, உத்தியோகம். அரண் - பாதுகாப்பு. வானவர் - மலைநாட்டினர், சேர நாட்டு மக்கள்.

### பயிற்சி

1. இந்த வரலாற்றை நெடுஞ்சேரலாதன் கூறுவதுபோல எழுதுக.
2. இதனைச் செங்குட்டுவன் சொல்லுவது போலச் சொல்லுக.
3. சேர நாட்டைப்பற்றி நெடுஞ்சேரலாதன் கூறுவன வற்றைக் கூறுக.
4. அக்கூற்றிலிருந்து நீங்கள் அவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்க.

## செய்யுட் பகுதி

### 1. தோத்திர மாலை

பண்ணின் இசையாகி நின்றுய் போற்றி  
 பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி  
 எண்ணும் எழுத்துஞ்சொல் லானுய் போற்றி  
 என்சிந்தை நீங்கா இறைவா போற்றி  
 விண்ணும் நிலனுந்தீ யானுய் போற்றி  
 மேலவர்க்கு மேலாகி நின்றுய் போற்றி  
 கண்ணின் மணியாகி நின்றுய் போற்றி  
 கயிலை மலையானே போற்றி போற்றி. (1)  
 —திருநாவுக்கரசர் தேவாரம்

பச்சைமா மலைபோல் மேனி,  
 பவளவாய் கமலச் செங்கண்  
 அச்சுதா ! அமரர் ஏறே !  
 ஆயர்தம் கொழுந்தே ! என்னும்  
 இச்சுவை தவிர யான்போய்  
 இந்திர லோகம் ஆனும்  
 அச்சுவை பெறினும் வேண்டேன்  
 அரங்கமா நகரு எானே. (2)  
 —தொண்டரடிப்பொடி யாழ்வார்

**ஆசிரியர் வரலாறு :**

திருநாவுக்கரசர்—கி. பி. 7-ஆம் நூற்றுண்டில் வாழ்ந்த சைவ சமய ஆசிரியர் ; சைவ சமயத்தைப் பரப்பிய பெரியார். தேவாரம்—தேவனுக்குரிய பாமாலை.

தொண்டரடிப்பொடியாழ்வார்—கி. பி. 8-ஆம் நூற்றுண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார். அவர் பாடிய பாக்கள் நாலாயிர தில்வியப் பிரபந்தம் என்னும் நூலில் உள்ளன.

1. பண் - இராகம். பாவிப்பார் - தொழுவார். இறைவன் - தலைவன்.

2. மேனி - உடல். அமரர் - தேவர். ஏறு - தலைவன். அரங்கம் - திருவரங்கம்.

## II. இயற்கை அழகு

### 1. அந்திப் பொழுது

காவென்று கத்திடும் காக்கை—என்றன்  
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை ;  
மேவிப் பலகிளை மீதில்—இங்கு  
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே  
கூவித் திரியும் சிலவே ;—சில  
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும் ;  
தேவி பராசக்தி அன்னை—விண்ணில்  
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். (1)

தென்னை மரக்கிளை மீதில்—அங்கோர்  
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாடும் ;  
சின்னஞ் சிறிய குருவி—அது  
'ஜீவ்'வென்று விண்ணிடை ஊசிலிட்டேகும்  
மன்னப் பருந்தோர் இரண்டு—மெல்ல  
வட்டமிட டுப்பின் னெடுந்தொலை போகும் ;  
பின்னர்த் தெருவிலோர் சேவல்—அதன்  
பேச்சினி லே' சக்தி வேல்' என்று கூவும். (2)

—சுப்பிரமணிய பாரதியார்

சுப்பிரமணிய பாரதியார் நாடறிந்த தேசபக்தர் ; கி. பி. 20-ஆம் நூற்றுண்டினர். அவருடைய பாக்களை அறியாத தமிழர் வில்லை.

1. மேவி - பொருந்தி.
2. மன்னா - அரச நிலையில் உள்ளா.

## 2. ஆறு

கல்லும் மலையும் குதித்துவந்தேன்—பெருங்  
காடும் செடியும் கடந்துவந்தேன் ;  
எல்லை விரிந்த சமவெளி—எங்கும் நான்  
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன். (1)

கட்டும் அணையேறிச் சாடிவந்தேன்—அதன்  
கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன் ;  
திட்டுத் திடர்களும் சுற்றிவந்தேன்—மடைச்  
சீப்புகள் மோதித் திறந்துவந்தேன். (2)

காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்—அதில்  
கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன் ;  
ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்—அங்கென்  
ஆசைதீ ரவிளை யாடிவந்தேன். (3)

ஏருத மேடுகள் ஏறிவந்தேன்—பல  
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன் ;  
ஊருத ஊற்றிலும் உட்புகுந்தேன்—மணல்  
ஒடைகள் பொங்கிட ஓடிவந்தேன். (4)

ஆயிரம் காலால் நடந்துவந்தேன்—நன்செய்  
அத்த ணையும்சுற்றிப் பார்த்துவந்தேன் ;  
நேயமு றப்புன்செய்க் காட்டிலும் அங்கங்கு  
நீரை இறைத்து நெடுகவந்தேன். (5)

அல்லும் பகலும் அலைந்துவந்தேன்—எங்கள்  
ஆழி இறைவனைக் காணவந்தேன் ;  
நில்லும் எனக்கினி நேரமில்லை—இன்னும்  
நீண்ட வழிபோக வேண்டும்மா ! (6)  
—திரு. தேசிகவிநாயகம் பிள்ளை

தேசிகவிநாயகம் பிள்ளை என்பவர் இப்பொழுது நம் மிடையே இருப்பவர் ; பெரும் புலவர் ; ஆராய்ச்சி அறிஞர் ; நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் பாடல்கள் அருமையும் எளிமையும் பொருந்தியவை.

சாடி - மோதி. கண்ணறை - மதகுவழி. பொழில் - சோலை. நன்செய் - நல்ல வயல், நெல் விளையும் வயல். நன்செய் × புன் செய். ஆழி - கடல்.

### III. நீதிப் பகுதி

#### 1. சதகத் திரட்டு

சங்கையறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்குறுதி  
தனைச்சொன் னாலும்  
அங்கண்டல கிற்சிறியோர் தாமடங்கி நடந்துகதி  
அடைய மாட்டார் ;  
திங்கள் அணி சடையாரே ! தண்டலையா ரே ! சொன்னேன்  
சிறிது காலம்  
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக்  
காயா காதே. (1)

—தண்டலையார் சதகம்

கடலுலகில் உற்றபொரு ஞக்குளே நன்மைதரு  
கல்விநிலை பெற்றபொருளாம் ;  
கனலினால் உருகாது ; புனலினாற் கரையாது ;  
கள்வரால் திருடொன்றுது ;  
திடமான ராசாதி ராசரா லும் அதைத்  
தீண்டிச் சிதைக்கொன்றுது ;  
செயல்மிக்க மாதரால் சேதமா காதொருவர்  
செலவிடிற் குறைவுருதங்கு) ;

அடமிகு சகோதரர்க் கிடமது கொடாததனை  
அளவிடவும் முடியாதுகாண் ;  
அப்பொரு ஸினைப்பெரு திப்புவியில் அலைகின்ற  
அற்பர்உறு பயனென்கொலோ !  
கடகயம் உரித்துடலி னிற்றரித் திடுதேவ !  
கற்பக இராசமேவும்  
கங்கைபுனை ஈசனே ! மங்கைமகிழ் நேசனே !  
கயிலையங் கிரிவாசனே !

(2)

—கயிலாசநாதர் சதகம்

மெய்யான புத்திபல சொல்லினும் தன்புத்தி  
மேலாகி ஞேன்மூர்க்கனும் ;  
மிக்கபெரி யோர்க்களைத் தாழ்வுசெய் தற்பர்தமை  
மேன்மைசெய் வோன்மூடனும் ;  
செய்யாத காரியம் தெனினும் பிடித்தபிடி  
செய்யுமவ னேதுஷ்டனும் ;  
திரளான நன்றிபல செய்யினும் செய்தவர்க்கு)  
இடர்செய்ப வன்பாதகன் ;  
ஐயாவெ னப்பணிந் தாலுமே கோபம(து)  
அடங்காத வன்குளாரன் ;  
அனுதினம் தீமைபுரி வோனெந்த நாளிலும்  
அடங்காத சண்டாளனும்  
மையார் தடஞ்சோலை திகழ்கின்ற களமூரின்  
மணவாள நாராயணன்  
மனதிலுறை அலர்மேலு மங்கைமண வாளனே !  
வரதவேங் கடராயனே !

(3)

—திருவேங்கட சதகம்

வாலிபந் தனில்வித்தை கற்கவேண் டும்கற்ற  
வழியிலே நிற்கவேண்டும் ;  
வளைகடல் திரிந்துபொன் தேடவேண் டும்தேடி  
வளர்அறம் செய்யவேண்டும் ;

சீலமுடை யோர்களைச் சேரவேண் டும் ; பிரிதல்  
 செய்யா திருக்கவேண்டும் ;  
 செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண் டும் ; கொண்டு  
 தியாகம் கொடுக்கவேண்டும் ;  
 ஞாலமிசை பலதருமம் நாட்டவேண் டும் ; நாட்டி  
 நன்றாய் நடத்தவேண்டும் ;  
 நம்பன்னிலை அடிபுசைபண்ணவேண் டும் ; பண்ணி  
 ஞலுமிகு பக்திவேண்டும் ;  
 ஆலமமர் கண்டனே ! பூதியணி முண்டனே !  
 அழகன்னம தருமை மதவேள்  
 அனுதினமும் மனதில்நிலை தருசதுர கிரிவளர்  
 அறப்பளீ சுரதேவனே ! (4)

—அறப்பளீசுர சதகம்

இச்சதக நூல்கள் ஏறக்குறைய 200 ஆண்டுகட்டு முன்  
 கியற்றப்பட்டவை என்னலாம்.

சதகம் - நூறு செய்யுட்களைக் கொண்ட நீதி நூல்.

1. சங்கை - சந்தேகம். அற - நீங்க. உறுதி - நல்லவை.  
 கதி - நன்னிலை. தண்டலை - ஓர் ஊர். திங்கள் - சந்திரன்.

2. அடம் - துஷ்டத்தனம். உறு - அடையும். கடம் -  
 மதம். கரி - யானை. மங்கை - உழையம்மை.

3. மையார் - இருள் அடர்ந்த. தடம் - அகன்ற. அலர்மேல்  
 மங்கை - தாமரை மலரில் உள்ள இலக்குமி. வரத - அருள்  
 செய்யும். ராயன் - தலைவன்.

4. வளை - நிலத்தைச் சுற்றி வளைந்துள்ள. சீலம் - ஓழுக்  
 கம். ஞாலம் - உலகம். நம்பன் - நமது நம்பிக்கைக்குரிய  
 கடவுள். ஆலம் - விஷம். பூதி - திருநீறு. தரு - மரம்.

## 2. நீதி வெண்பா

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் ; கடின வன்மொழியினுலிகமும் மண்ணுலகம் ;—நன்மொழியை ஒதுக்குயிலேதங் குதவியது ? கர்த்தபந்தான் ஏதபரா தஞ்செய்த தின்று ? (1)

ஈக்கு விடந்தலையி லெய்துமிருந் தேஞ்க்கு வாய்த்த விடங்கொடுக்கில் வாழுமே ;—நோக்கரிய பைங்கணர வுக்குவிடம் பல்லவே ; தூர்ச்சனாருக்(கு) அங்கமுழு தும்விடமே யாம். (2)

சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ; ஆன்றமைந்த முற்றுணர்வோர் என்றும் மொழியாரே ;—வெற்றிபெறும் வெண்கலத்தி ஞேசை மிகுமே ; விரிபசும்பொன் ஒண்கலத்தி லுண்டோ ஒலி ? (3)

மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும் தந்திரமும் ஞானந் தருமறையும்—யந்திரமும் மெய்யென்னில் மெய்யாய் விளங்குமே ; மேதினியில் பொய்யென்னில் பொய்யாகிப் போம். (4)

பொற்பறிவில் லாதபல புத்திரப்பே ரெய்தலினேர் நற்புதல்வ இனப்பெறுதல் நன்றுமே—பொற்கொடியே ! பன்றிபல குட்டி பயந்ததனு லேதுபயன் ? ஒன்றமையா தோகரிக்கிங் கோது. (5)

கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழும் வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே—வம்புசெறி தீங்கினர்தங் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி. (6)

நின்தையிலாத் தூயவரும் நின்தையரைச் சேரிலவர்  
நின்தையது தம்மிடத்தே நிற்குமே ;—நின்தைமிகு  
தாலநிழற் கீழிருந்தான் தன்பால் அருந்திட்டும்  
பாலதெனச் சொல்லுவரோ ? பார். (7)

வாக்குநயத் தாலன்றிக் கற்றவரை மற்றவரை  
ஆக்கைநயத் தாலறிய லாகாதே ;—காக்கையொடு  
நீலச் சிறுகுயிலை நீடிசையா ஸன்றியே  
கோலத் தறிவருமோ ? கூறு. (8)

கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்  
வஸ்லான் ஒருவனையே மானுவரோ ?—அல்லாரும்  
எண்ணிலா வான்மீன் இலகிட்டும் வானகத்தோர்  
வெண்ணிலா ஆமோ ? விளம்பு. (9)

பொன்னும் கரும்பும் புகழ்பாலும் சந்தனமும்  
சின்னம் படவருத்தஞ் செய்தாலும்—முன்னிருந்த  
நற்குணமே தோன்றும் ; நலிந்தாலும் உத்தமர்பால்  
நற்குணமே தோன்றும் நயந்து. (10)

—ஓளவையார்

இந்த ஓளவையார் சங்க கால ஓளவையாரின் வேறுனவர் ;  
ஏறக்குறைய 200 ஆண்டுக்கு முற்பட்டவர். இவர் பாக்கள்  
எளியவை ; நீதிகளைக் கொண்டவை.

1. சகம் - உலகம், உலகத்தார். கர்த்தபம் - கழுதை.
2. பைங்கண் - பசுமை + கண். துர்ச்சனர் - கெட்டவர்.
3. சிற்றுணர்வோர் - அற்ப புத்தி உள்ளவர். சிலுசிலுப்பர்-  
படபடத்துப் பேசுவார். ஆன்று - விசாலமாகி. அமைந்த -  
பொருந்திய. முற்றுணர்வோர் - பேரறிவு படைத்தவர். விரி - ஒளி  
விரிகின்ற. ஒன்கலம் - ஒளி பொருந்திய பாத்திரம்.
4. மேதினி - உலகம்.

5. பொற்கொடியே - அழகிய கொடி போன்றவளே. பயந் தது - பெற்றது. கரி - யானை. அமையாதோ - போதாதோ. ஒது - சொல்லுவாய்.

6. முழும் - முழு அளவு. வெம்பு - கோபமுள்ள. வம்புசெறி-வீண் செயல்கள் மிக்க. நெறி - முறை.

7. நிந்தை - பழிப்பு. ஆ - பசு. தம் இடம் - நிந்தை இல் ஸாதவரிடம். தாலம் - பனைமரம்.

8. ஆக்கை - உடல். இசை - குரல். கோலம் - உருவம்.

9. காதலித்து - விரும்பி. மானுவரோ - ஒப்பாவரோ. அல் ஆரும் - இரவில் பொருந்திய. இலகிடினும் - விளங்கினாலும். விளம்பு - சொல்.

10. சின்னம்பட - உருவம் அழிய. நலிந்தாலும் - வருந்தி எலும்.

### 3. திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை  
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (1)

ஓறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் ; பொறுத்தார்க்குப்  
பொன்றும் துணையும் புகழ். (2)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் ; தீயொழுக்கம்  
என்றும் இடும்பை தரும். (3)

இனிய வளவாக இன்னுத சூறல்  
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (4)

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்  
கொள்வர் பயன்தெரி வார். (5)

நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்ல(து)  
அன்றே மறப்பது நன்று. (6)

எந்நன்றி கொன்றுர்க்கும் உய்வுண்டாம் ; உய்வில்லை  
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (7)

- யாகாவா ராயினும் நாகாக்க ; காவாக்கால்  
சோகாப்பர் சொல்லிமுக்குப் பட்டு. (8)
- தீயினற் சுட்டபுண் உள்ளாறும் ; ஆருதே  
நாவினற் சுட்ட வடு. (9)
- கற்க கசடறக் கற்பவை ; கற்றபின்  
நிற்க அதற்குத் தக. (10)
- கண்ணுடையர் என்போர் கற்றேர் ; முகத்திரண்டு  
புண்ணுடையர் கல்லா தவர். (11)
- தொட்டனைத் தாறு மணற்கேணி ; மாந்தர்க்குக்  
கற்றனைத் தாறும் அறிவு. (12)
- எண்ணென்ப ஏனை எழுத்தென்ப ; இவ்விரண்டும்  
கண்ணென்ப வாழு முயிர்க்கு. (13)
- முயற்சி திருவினை யாக்கும் ; முயற்றின்மை  
இன்மை புகுத்தி விடும். (14)
- ஓழுக்கத்தின் எய்துவர் மேன்மை ; இழுக்கத்தின்  
எய்துவர் எய்தாப் பழி. (15)
- தந்தை மகற்காற்று நன்றி அவையத்து  
முந்தி இருப்பச் செயல். (16)
- மகன்றந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை  
என்னேற்றுன் கொல்ளனும் சொல். (17)
- அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார்  
என்பு முரியர் பிறர்க்கு. (18)
- சொல்லுக சொல்லிந் பயனுடைய ; சொல்லற்க  
சொல்லில் பயனிலாச் சொல். (19)
- ஓழுக்கம் விழுப்பம் தரலான் ஓழுக்கம்  
உயிரினும் ஓம்பப் படும். (20)

—திருவள்ளுவர்

திருவள்ளுவர். சிறந்த தமிழ்ப் புலவர். அவர் காலம் கி.பி. 2-ஆம் நூற்றுண்டு என்றும், கி.பி. ஐந்தாம் நூற்றுண்டு என்றும் இக்கால ஆராய்ச்சியாளர் கூறுவர். இந்நால் எல்லோருக்கும் நியாயமானவற்றைக் கூறுவதால் பல நாட்டு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுப் பாராட்டப்படுகிறது.

1. அகழ்வார் - தோண்டுபவர். நிலம் - பூமி. இகழ்வார் - இகழ்ந்து பேசுவார். தலை - சிறந்தது.

2. ஒறுத்தார் - தீமை செய்தவர்களைத் தண்டித்தவர்கள். பொறுத்தார் - தீமை செய்தவர்களை மன்னித்தவர்கள். பொன்றுந்துணையும் - (உலகம்) அழியும் வரையில்.

3. வித்து - விதை. இடும்பை - துண்பம்.

4. இனிய - இன்சொற்கள். இன்னுத - கடுஞ்சொற்கள். காய் கவர்ந்தற்று - காயை உண்பது பாலாகும்.

5. துணை - அளவு. பயன்தெரிவார் - உதவியின் பயனை அறிந்தவர்கள்.

6. நன்றல்லது - தீமையை. அன்றே - செய்த அப்பொழுதே.

7. எந்நன்றி - எந்த நன்றி (அதாவது பெரிய அறம்). கொன்றூர் - அழித்தவர்கள். உயர்வு - அந்தக் குற்றத்தினின்று நீங்கும் வழி. (மகன் + கு = மகற்கு = மனிதனுக்கு.)

8. யா - எவைகளையும், காக்கவேண்டுபவை மூன்று : மனம், மொழி, மெய். இம்மூன்றஞுள் நாவடக்கமே சிறந்தது. சொல்லிமுக்கு - சொல்லால் வரும் குற்றம். சோகாப்பர் - துண்பமடைவார்கள்.

12. கேணி - கிணறு.

13. கண் என்ப - கண் என்று சொல்லுவார்கள்.

14. திருவினை - செல்வத்தை. இன்மை - வறுமை. முயற்றின்மை - சோம்பல்.

15. பழி - பாவம்.

16. ஆற்றும் - செய்யும். அவையத்து - சபையிடத்து.

18. என்பு - (பொருளாலன்றி) உடம்பினாலும்.

20. விழுப்பம் - சிறப்பு.

## IV. தொடர்நிலைச் செய்யுள் (கதைப் பகுதி)

### 1. தேசிங்கும் குதிரையும்

குதிரையின் அருகே வந்துநின்றுன்  
 குழந்தை தேசிங்கு ;  
 கொல்லும் வேங்கை போல நின்றது  
 குதிரையும் அப்போது.  
 பார்த்தான் மன்னன் லகானைக் கையில்  
     பாங்குட னேபற்றிப்  
 பாய்ந்தே ஏறி முதுகில் அமர்ந்தான்  
     பாலன் தேசிங்கு ;  
 கலகலவென்றே சிரித்துப் பிடித்தான்  
     கையில் சாட்டைதனை ;  
 கனைத்த பரியைக் கழுத்தில் தட்டினான்  
     கண்மணி தேசிங்கு ;  
 தட்டின தட்டில் குதிரை கிளம்பித்  
     தரையில் நில்லாமல்  
 தாவியே வானில் சென்று பாய்ந்தது  
     தங்கமேனிக் குதிரை.  
 மலையும் குன்றும் உடைந்து சிதறி  
     மன்னைல் விழுவதைப்பார் !  
 குன்று மலைகள் தாண்டிக் குதிரை  
     குதித்துப் பாயுதுபார் !  
 அசுவம் போகும் வேகத் தாலே  
     அலையுது மேகமெலாம் !  
 மேகம் இடித்து மின்னல் கக்கி  
     மழையைய் பொழியதுபார் !

புரவிபோகும் வேகம் அறிந்தான்  
புலிக்குட்டி தேசிங்கு ;  
பொல்லாக் குதிரை தன்னைக் கொல்லப்  
போகுதென் றறிந்தான் ;  
லகானை இழுத்துக் கொடுத்தான் சிமிட்டா  
ராஜா தேசிங்கு ;  
சிமிட்டா கொடுத்த வேகத்தி ஞலே  
திகைத்து நின்றதுபார் !  
நின்ற குதிரையை டில்லிக்குத் திருப்பி  
நேரே ஓட்டிவந்தான் ;  
நிமிஷந் தன்னில் கீழே குதித்து  
நின்றுன் தேசிங்கு.

—தேசிங்கு ராஜன் கதை

இஃது ஏறத்தாழ இரு நூற்றுண்டுகட்கு மூற்பட்ட நூலாகக் கருத இடமுண்டு. இதன் ஆசிரியர் யாவர் என்பது தெரிய வில்லை. இது தமிழ் நாடு முழுதும் பாடப்படும் கதை நூல் ஆகும்.

பெல்லுறிப் பேரரசரது குதிரையை இளைஞனை தேஜ்சிங்கு (தேசிங்கு) அடக்கி ஓட்டி வெற்றிபெற்றுன் ; பேரரசரிடம் பரிசு பெற்று மீண்டான்.

## 2. அல்லிராணி வேட்டையாடச் செல்லுதல்

### (1) குடிகள் முறையீடு

மதுரைக் குடிமக்கள் மற்றுமுள்ளோர் எல்லோரும் மாதரசி யைப்பணிந்து மனங்கலங்கிப் பேசலுற்றார் : “காட்டானை சிங்கங்களும் கரடிபுலி யாளிகளும் காட்டிற்கு வெளிநின்று கலக்கம் விளைத்தலைப்பார் ; யாதுசெய்வ தென்றே எமக்குப் புரியவில்லை”

என்றே அழுதார்கள். ஏந்திமையாள் அதுகேட்டு, “வேட்டைக்கு நான்போவேன் ; வெய்ய விலங்குகளை அரைநாழிக் குள்ளே அதம்பண்ணி மீண்டிடுவேன் ; அஞ்சாது நீங்கள் அகமகிழிச் செல்லுங்கள் ” என்றே உரைத்தாள். எல்லோரும் அகன்றுர்கள்.

(2) அல்லிராணி வேட்டைக்குச் செல்லல்

அல்லிராணி,

“ஆரடி தோழிகளே ! அலங்காரச் செங்கமலம் ! வேட்டைக்கு நாம்போவோம், விரைந்தோடி வாரும் ” என்றாள்.

அப்போது செங்கமலம் அவசரமாய்ச் சென்றிட்டாள் : குதிரையை அலங்கரித்துக் கொண்டுவெந்து முன்புவிட்டாள். அல்லிப் பெருமாளும் அகமகிழிச்சி யோடெழுந்து அம்புவில்லும் கைப்பிடித்தாள் ; அம்பருத் தூணிகொண்டாள். ஆனை குதிரைகளும் அணிவகுத்து நின்றனவே ; வெள்ளித் தமுக்கடித்தார் ; வெண்கலக்கொம் பூதினர் ; பொன்தமுக்குத் தாமடித்தார் ; புறப்பட்டார் பெண்களெல்லாம் ; வில்லேந்தித் தோழிமார் விசையாய் நடக்கலுற்றுர் ; ஆனைப் படைசூழ அல்லிராணி புறப்பட்டாள் ; குதிரைப் படைசூழக் குலமகளும் புறப்பட்டாள் ; பாண்டியன் திருமகள் பரிமீது சென்றனளே.

—அல்லி அரசி மாலை

இதுவும் தேசிங்கு ராஜன் கதை நூல் போன்ற பாடல் நூல். இது செய்யப்பட்ட காலம் தெரியவில்லை. ஆசிரியர் புகழேந்திப் புலவர் என்று அச்சிடப்பட்டுள்ளது. நளவெண்பாப் பாடிய புகழேந்திப் புலவர் இவர் அல்லர் என்பது மட்டும் உண்மை. இந் நூல் பொது மக்களால் படிக்கப்பட்டு வருவதாகும்.

### 3. பேராசை பெருநஷ்டம்

(பஞ்ச தந்திரம்)

முப்புடைப் புலிதான் ஒன்று  
 மூழ்கிழர் ஏரி யின்கீழ்  
 காப்புடன் தருப்பை தன்னைக்  
 கையில்வைத் திருக்கும் போது  
 நாப்புடை மறைவ லாளன்  
 நண்ணிஅவ் வழியிற் செல்லக்  
 கூப்பிடல் செய்தன் னேனைக்  
 குறித்தந்தப் புலிதான் கூறும்: (1)

“அந்தனை, இந்தக் காப்பை  
 அளிப்பன்றீ வா”வென் ரேதச்-  
 சிந்தையில் வேட்கை கூர்ந்து  
 செப்புவான் : “புலியா ரே ! நீர்  
 வெந்துயர்க் கொலைமாந் தற்கு  
 விளைப்பது விட்டுத் தானம்  
 எந்தநல் வழியிற் செய்வீர் ?  
 எனக்கதைக் கூறும் ” என்றுன். (2)

புலியது கேட்டு, “நானே,  
 பூசுரா ! நகமும் பல்லும்  
 இலன் ; கிழு மானேன் ; பாவம்  
 இழைப்பது விடுத்து நாளும்  
 பொலிதரு தானம் செய்கை  
 பொருள்ளனக் கொண்டேன் ; அஞ்சேல் ;  
 சலமதில் மூழ்கி வந்து  
 தரும்இதைக் கொடுபோ ” என்ன, (3)

நன்றென மறையோன் முழுக்  
 நண்ணினுன் ; ஏரி நீரில்  
 அன்றவன் கால்கள் சேற்றில்  
 அழுந்திடத் திகைத்து நின்றுன் ;  
 சென்றது புலி ; “ நான் உன்னைச்  
 சேற்றினின் ரெடுப்பேன் ” என்னக்  
 கொன்றது ; குருதி தன்னைக்  
 குடித்தது ; வியப்பீ தன்றே .

(4)

—வீரமார்த்தாண்ட தேவர்

வீரமார்த்தாண்ட தேவர் கி. பி. 19-ஆம் நாற்றுண்டினர்.

1. முப்பு - கிழத்தனம். நாப்புடை - நாவில். மறை - வேதம். மறைவலாளன் - வேதங்களில் வல்ல பிராமணன். நண்ணி - நெருங்கி.
2. அந்தணன் - பிராமணன். சூர்ந்து - மிகுந்து.
3. பூசரன் - பிராமணன். பூ - பூமியில் உள்ள. சுரன் - தேவன். சுரன் X அசுரன். பொலிதரு - விளங்குகின்ற.
4. குருதி - ரத்தம்.

## V. பலசுவைப் பாடல்கள்

### 1. பனைமரம்

(கைத்தொழில் பாட்டு)

பனைமரமே !	பனைமரமே !
ஏன் வளர்ந்தாய் ?	பனைமரமே !
நான் வளர்ந்த	காரியத்தை
நாட்டாரே !	சொல்லுகின்றேன் :
படுக்க நல்ல	பாய்ஆவேன் ;
வசிக்க நல்ல	வீடாவேன் ;
வெட்ட நல்ல	விறகாவேன் ;
வீடுகட்ட	மரமாவேன் ;

கட்டநல்ல	கயிறுவேன் ;
கன்றுகட்டத்	தும்பாவேன் ;
மட்டமுள்ள	உறியாவேன் ;
மாடுகட்டத்	தும்பாவேன் ;
பலத்தசுமை	சால்களுக்குப்
புரிமணையும்	நானுவேன் ;
எழுதுகின்ற	பிள்ளைகட்கே
எழுத்தாணிக்	கூடாவேன் ;
ஒதுகின்ற	பிள்ளைகட்கே
ஓலைத்தடுக்கும்	நானுவேன் ;
நனைந்துவரும்	பேர்களுக்கு
நல்லகுடை	நானுவேன் ;
பசித்துவரும்	பேர்களுக்குப்
பனம்பழமும்	நானுவேன் ;
சித்திரக்	கோடையிலே
சிறந்த நல்ல	நுங்காவேன் ;
இராமாயணம்	என்னுலே ;
பாரதமும்	என்னுலே ;
வர்த்தகரும்	செட்டிகளும்
வழியறிவ	தென்னுலே ;
பலசரக்கு	மண்டியிலே
பத்திரமாய்	நானிருப்பேன் ;
ஏரிக்கரை	மீதினிலே
எந்நாளும்	வீற்றிருப்பேன் .

—பழைய பாடல்

## 2. தமிழ் நாடு

வயல்வளத்தில் மிகச்சிறந்தே வளம்பெறுநன் னடு  
 வள்ளல்களும் புலவர்களும் வாழ்ந்திருந்த நாடு  
 கயல்வாளை மீணினங்கள் களிப்பொடுவாழ் நாடு  
 கண்மணியிற் சிறந்ததமிழ் கவினுறுநன் னடு  
 வயலுழவும் கைத்தொழிலும் வளர்ந்துவரும் நாடு  
 வண்மையுடை மூவேந்தர் வாழ்ந்திருந்த நாடு  
 மயிலிறகும் மிளகும்பெருங் கடல்கடந்த நாடு  
 மணமிகுந்த சந்தனமும் மகிழ்ந்தளித்த நாடே. (1)


பறவைகளும் தமிழ்மொழியிற் பாட்டிசைக்கும் நாடு  
 பல்புலவர் இருந்துசங்கப் பாஇசைத்த நாடு  
 குறத்தியரும் தமிழ்மொழியிற் குரவையாடு நாடு  
 குயில்குரலார் கிளிமொழியார் கொஞ்சதமிழ் நாடு  
 அறஞ்செசரிந்த தமிழரசர் ஆண்டிருந்த நாடு  
 அடிகள்பலர் அருள்உரைகள் அளித்ததிரு நாடு  
 மறம்போற்றி வாள்வீரர் மகிழ்ந்துறைந்த நாடு  
 மாண்புறுநம் தெய்வத்தமிழ் மணங்கமழ்நன் னடே.

—டாக்டர் மா. இராசமாணிக்கம்

1. கவின் - அழகு. உறு - பொருந்து. வண்மை - ஈகை. அளித்த - கொடுத்த.

2. சங்கப்பா - சங்கப் பாக்கள்; அவற்றைக்கொண்ட புற நானூறு முதலிய சங்க நூல்கள். குரவை - பெண்கள் கைகோத்து ஆடும் கூத்து. செறிந்த - நெருங்கிய (மிகுந்த). அடிகள் - துறவிகள் (இளங்கோ அடிகள், அறவண அடிகள், கவுந்தியடிகள் முதலியோர்). மறம் - வீரம். மாண்பு - பெருமை.

T3  
0316  
H3



# THAMARAI VACHAKAM

BOOK VI FOR STANDARD VI

BY

Dr. M. RAJAMANIKKAM, M.A., L.T., M.O.L., PH.D.

THE NATIONAL PUBLISHING CO.

6, KONDI CHETTY STREET, MADRAS-1

Copyright]

[As. 15